

ஆழ்வார் எம்பெருமானேர் ஜீயர் திருவடிகளே ஸரணம்



பூநீசைலேஸதயாபாத்ரம்

பராங்குஸ திருஅவதார மு5109

ஸர்வதாரி@ பங்குனி 21, 3-4-2009

க்ரந்த பரிபாலந் ட்ரஸ்ட் வெளியீடு



FOR PRIVATE CIRCULATION ONLY

பூநீசைலேஸதயாபாத்ரம் தீ₄ப₄க்த்யாதி₃ கு₃ணைரணவம்।
யதீந்த்₃ரப்ரவணம் வந்தே₃ ரம்யஜாமாதரம் முநிம்॥
ஜிவாஜிவனஸङ்கல்பं ஹரே: பூர்ண வி஧ித்ஸுகாம்। ஶ்ரிய ஸत்யாஶிஷ் குர்வத்ஸदாசார்யபரம்பரா ॥
யாவத् , விஜயதாந் தாவத்ஸீமாதிக்ராந்தவை஭வா । ஶ்ரீஶைலேஶ஦யாபாத்ரநாம்நீய் பத்ரிகா ஶுभா ॥

ஆசிரியர்: R.ரகுராமன் (பாலாஜி) 9994606427
24/71, புத்தூர் அக்ரஹாரம் திருச்சி-620 017.
துணையாசிரியர்: K.ஆராவமுதன் (98942 12038)

பொருளடக்கம்

மலர் 1 இதழ் 12

பக்கம்

ஸ்ரீராமாயண ஸாரம்	1-07
மொழியைக்கடக்கும் பெரும்புகழான்	08-12
சது:ஸ்லோகீ வ்யாக்யானம்/விவரணம்	13-16
ராமாநுஜரஹஸ்யத்ரயம்	17-24
வரவரமுநி தி ₃ நசர்யா (உரையுடன் கூடியது)	25-32
பெரியாழ்வார்த்திருமொழி வ்யாக் ₂ யாநங்கள்	33-40
கண்ணிறுண்சிறுத்தாம்பு வ்யாக் ₂ யாநங்கள்	41-48



மங்களாஸாஸனம் பலித்தது

அடியார்களுடைய மங்களாஸாஸன ஸந பலத்தாலே தலைச்சங்க நான்மதியம் திவ்யதோஶத் தில் மீண்டும் உற்சவர் உபய நூப்சிமார்களுடன் எழுந்தருளிவிட்டார்.

அன்பர்களே,

இவ்விதமோடு நமது பத்திரி கைக்கு ஓராண்டு நிறைவுபெறுகிறது. இம்மாதம் முதல் ராமாநுஜரஹஸ்யத்ர வ்யாக்யானம் தொடங்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் வேறு புதிய பகுதிகளும் பத்திரிகையில் இடம் பெறும். அன்பர்கள் வரும் ஆண்டிற்கான சந்தாத் தொகையினை செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.

—ஆசிரியர்

சென்றநூற்றுண்டில் எழுந்தருளி யிருந்த மஹநீயர்களான காஞ்சீஸ்வாமியும், காரப்பங்காடுஸ்வாமியும் முறையே பங்குனி விஶாகத்திலும், புநர் வஸாவிலும் திருவவதரித்தவர்களாதலால் இம்மாதம் இவ்விருவருடைய புகைப்படம் அட்டைப் பக்கம் 2,4இல் இடம் பெறுகிறது.



ஸ்ரீராமாயண ஸாரம்

(ஸ்ரீ. உ. வே. ந்யாயவேதாந்தவித்வான் காரப்பங்காடு வேங்கடாசார்யஸ்வாமி எழுதிய நூலிலிருந்து சிலதுளிகள்)

ஸ்ரீராமாயணச் சிறப்பு

பிள்ளைகாகாசார்யர், ஸ்ரீராமாயணத்தை ‘இதிஹாஸ ஸ்ரேஷ்டம்’ எனக்கொண்டாடி அருளிச்செய்திருக்கிறார். வேதத்தினால் அறியப்பட்டு பரமபுரஷன், சக்ரவர்த்தித்திருமகனைய் அவதரித்தவாறே, அவ்வேதம், அப்பரமனின் கல்யாணகுணங்களையும், ஆஸ்சர்ய செயல்களையும் கூற வால்மீகி முனிவனிடம் ஸ்ரீராமாயணமாக அவதரித்தது என்னும் ஸ்காந்த வசநத்தை அநுபவிக்குங்கால் ராம சரிதத்தின் வேதத்தன்மை நன்கு புலனும்.

இராமாயணமும் பரமாத்மாவும்

I. “சக்ரவர்த்தித் திருமகன் ஸீதாப்பிராட்டியைத் திருமணம் புரிந்துகொண்டு அப்பிராட்டியுடனும், சுற்றத்தாருடனும், பரிவாரங்களுடனும் திருவயோத்திக்கு எழுந்தருளும்போது, வழியில், பரசுராமன் வந்து குறுக்கிட்டு தன் வில்லை வாங்கி நானேற்றுமாறு அச்சக்ரவர்த்தித்திருமகனை வேண்டிக்கொண்டனன்” என்பது வரலாறு. பரசுராமன் கையில் இருந்த அவ்வில்லை பெருமை பின்வருமாறு:-

ததி₃தும் வைஷ்ணவம் ராம த₄நு: பரமப₄ாஸ்வரம்।
 ஸமாநஸாரம் காகுத்ஸ்த₂ ரெளத்ரேண தநுஷாத்விதி₃ம்॥
 தத₃ா து தே₃வதாஸ்ஸர்வா: ப்ருச்ச₂ந்தி ஸ்ம பிதாமஹம்।
 ஶதிகண்ட₂ஸ்ய விஷ்ணேஸ்ச புலாப₃லநிரீஷயா॥
 அபி₄ப்ராயந்து விஜ்ஞாய தே₃வதாநாம் பிதாமஹ:॥
 விரோத₄ம் ஜூநயாமாஸ தயோ: ஸத்யவதாம் வர:॥
 விரோதே₄ து மஹத்யுத₃த₄ம் அப₄வத் ரோமஹர்ஷினம்।
 ஶதிகண்ட₂ஸ்ய விஷ்ணேஸ்ச பரஸ்பர ஜிகி₃ஷிணே:॥
 தத₃ா து ஜீரும்பித₄ம் ஶைவம் த₄நுர்பீ₄ம பராக்ரமம்।
 ஹாங்காரேண மஹாதே₃வ: ஸ்தம்பி₄தோதடத்ரிலோசந:॥
 தே₃வைஸ்தத₃ா ஸமாக₃ம்ய ஸர்ஷிஸங்கை₄: ஸசாரனை:॥
 யாசிதெள ப்ரஸமம் தத்ர ஜக₃மது: தெள ஸாரோத்தமெளா॥
 ஜீரும்பித₄ம் தத₃ த₄நுர் த₃ருஷ்ட்வா ஶைவம் விஷ்ணு பராக்ரமை:॥
 அதி₄கம் மேநிரேவிஷ்ணும் தே₃வா: ஸர்ஷிக₃னைஸ் தத₃ா॥

இவற்றின் கருத்து— “இந்த வில் விஷ்ணுவினுடையது. முன், எம்பெருமானுடைய வராஹாவதாரச் செயலை பிரமனிடம் கேட்டு, அவ்வெம்பெருமானுடைய மேன்மையை உணர்ந்திருந்த எல்லாத் தேவர்களும், ஶிவன் த்ரிபுர ஸம்ஹாரம் செய்தபின் ஶிவனுடையவும் விஷ்ணுவினுடையவும் பலாபலத்தைக் காணக்கருதி, ‘யாருடைய வலிமை மிகச் சிறந்தது’ என்று நான்முகனைக் கேட்க, அந்தான்முகன், ஶிவனுக்கும் விஷ்ணுவுக்கும் விரோதத்தை விளைக்க, அவ்விருவரும் கோரமான யுத்தம் செய்ய, அப்போது விஷ்ணுவினுடைய ஹாம் என்னும் ஓசையினால் ஶிவனுடைய லில்லும், ஶிவனும் பங்கம் அடைய, ‘இனிப்போர் நிகழ வேண்டாம்’ எனத் தேவர்கள் வேண்டிக்கொள்ள, அவ்விருவரும் ஸமாதானம் அடைய விஷ்ணுவினுடைய விக்ரமத்தினால், ஶிவனும் ஶிவனது லில்லும் பங்கம் பெற்றதைக் கண்கூடாகக் கண்ட முனிவர்களும் தேவர்களும் விஷ்ணுவைச் சிறந்த தெய்வமாக அறுதியிட்டனர்” என்பது.

II. மேலும், திருவடி (அனுமன்) இராவணன் முன்னிலையில் இராமபிரானுடைய மேன்மையைக் கூறுமிடத்துத் தென்படும் வார்த்தை—
 ப்ரஹ்மா ஸ்வயம்பூ₄: சதுராநநோ வா ருத்ரஸ் த்ரிநேதர: த்ரிபுராந்தகோ வா இந்த₃ரோ மஹேந்த்ர: ஸாரநாயகோ வா த்ராதும் ந ஶக்தா யதி₄ ராமவத்₃யம்॥
 இதின் கருத்து - “சிறந்த செல்வம் பெற்றிருப்பவனும், வருத்ரன் என்னும் அஸாரனைக் கொன்றெழித்தவனும், முப்பத்து முக்கோடி தேவதைகளைக் குடையாய்க் கொண்டிருப்பவனுமான இந்தரனும், இந்த இந்தரனுக்கும் மேலானவனும் ப்ரளாய காலத்தில் ப்ரஜைகளை அழச்செய்ப்பவனும், காமனை நெற்றிக் கண்ணால் ஏரித்தவனும் த்ரிபுராந்தகனுமான சிவனும், இச்சிவனுக்கும் தந்தையானவனும் ஏனையோரைப்போல் பிறவாதவனும் நான்கு முகங்களை உடையவனுமான பிரமனும், தனியாகவோ, ஒன்றுசேர்ந்தோ இராமபிரானுடைய சீற்றத்துக்கு இலக்காய் வதம் செய்யத்தகுந்தவனைக் காக்க ஶக்தியற்றவராம்” என்பது.

மேற்கூறியவாறு, தேவதைகளைக் கழித்துப் பேசும் வார்த்தையில், “நாராயணனும் ஶக்தியற்றவன்” என்று குறிக்கப்பெற்றிலது. இதனால், “இராமபிரான் நாராயணனே” என்னும் உண்மையார்க்கும் கூறுமலேயே நன்கு விளங்குகின்றதன்றே.

III. அன்றியும், இராமபிரானால் கொலையுண்டு கிடக்கும் இராவணனைக் கண்டு நெஞ்சமிந்து, புலம்பிப் பேசும் மண்டோதரி, ஒருவாறு தெளிந்து, அந்த இராமபிரானுடைய மேன்மையைப் பின்வருமாறு பேசியிருக்கிறார்கள்.

இராமபிரானே இத்தனை போதும் உண்ணை அறிந்திலேன்; இப்போது

அறிந்தேன் என்றால் மண்டோதரி. இதைத் திருச்செவியேற்ற இராமபிரான், “நீ என்னை அறிந்தவாறு எங்குனே?” என்ன, “திருநாட்டில் (பரமபதத்தில்) திருவாழி, திருச்சங்கு, திருத்தண்டு இவற்றைத் திருக்கைகளில் ஏந்தியும், திருமறுவைத் திருமார்வில் சின்னமாகப் பெற்றும், திருமகளோடு என்றும் வாழ்பவனுகிய திருமால் நீ” என்றால்.

“திருமாலாகிய நாம் திருநாட்டை விட்டு இவ்வுலகிற்கு வரக்காரணம் யாதோ?” என்று சக்ரவர்த்தித் திருமகன் திரும்பவும் வினவினைன். “எல்லா உலகங்களிலும் உள்ள எல்லா உயிர்களுக்கும் நன்மையைச் செய்யத் திருவுள்ளாம் கொண்டு, மானிடவடிவத்துடன் திருவவதாரம் செய்து, உலகத்திற்கே கண்டகனுகிய இராவணைக் கொல்ல வந்தாய்; கொன்றுய்” என்றால் மண்டோதரி. இக்கருத்துக்களை பின்குறிக்கப்பெறும் மண்டோதரி வார்த்தையில் காண்க.

தமஸ: பரமோத₄ாதா ஶங்க₂சக்ர க₃த₃ாத₄ர:

ஸ்ரீவத்ஸவகாநித்யஸ்ரீ: அஜய்யஸ்ஸாஸ்வதோத்துருவ:

மாநுஷம் வபுராஸ்த₂ாய விஷ்ணுஸ் ஸத்யபராக்ரம:॥

IV. இன்னமும், ‘தேவரீருடைய திருநாபிக்கமலத்தில் பிரமனுகிய என்னை உண்டாக்கி, என்னிடம் படைப்புத் தொழிலும் தேவரீரால் வைக்கப் பெற்றுள்ளது’ என்னும் கருத்தைக் கொண்டுள்ளனர்.

பத்த₃ மே தீவ்யே அர்க்கஸங்காஸே நாப்த₄யாமுத்பாத்த₃ய மாமபி!

ப்ராஜாபத்யம் த்வயா கர்ம மயி ஸர்வம் நிவேஶிதம்॥

என்னும் வார்த்தையைக் காணுங்கால், நாராயணன் மேன்மையை நாம் நன்கு அறியலாமன்றே? (இராமபிரான் தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளும் போது, பிரமன் வார்த்தையாகக் காலபுருஷனால் கூறப்பெற்றுள்ளது, இது.)

இராமாயணம் யார்க்கும் எனிதில் நன்கு விளங்குமாறு, (1) விஷ்ணு, ஶிவன் இவ்விருவருக்கும் போர் நடக்கும்போது விஷ்ணுவினுடைய மேன்மையை முனிவரும் தேவரும் கண் கூடாகக் கண்டனர்; (2) இந்திரனே, சிவனே, பிரமனே ஒன்று சேர்ந்த இம்முவரோ, இராமபிரானுடைய சீற்றத்துக்கு இலக்கானாரை ரக்ஷிக்க இயலாதவர்; (3) இவ்வுலகத்திற்கு நன்மையையும், இராவணனுக்கு அழிவையும் செய்யவந்த ரக்ஷக தெய்வமான நாராயணனே இராமபிரான்; (4) படைப்பனுகிய பிரமன் படைப்புத் தொழிலைப் பரமபுருஷனுகிய இராமபிரானுடைய அருளாலேயே பெற்றிருப்பவன்; என்னும் உண்மைக் கருத்துக்களை முறையே பரசுராமன், திருவடி, மண்டோதரி, (பிரமன்) காலபுருஷன் ஆகிய இவர்கள் வாக்கியங்களினால் நன்கு இயம்புகின்றதைக் கண்டோமல்லவா?

இவ்வாறு நாராயணன் மேன்மையையும் ஏனையோருடைய தாழ்ச்சியையும், ஆங்காங்கு பல வாக்கியங்களினால் மிக மிகத் தெளிவித்திருத்தலை ஒருவாறு சுருக்கமாகக் கண்டோம். இனி ஜீவாத்மாவின் உண்மையை உணருவோம்.

இராமாயணமும் ஜீவாத்மாவும்

‘சக்ரவர்த்தித் திருமகன், ஸீதாப்பிராட்டியுடனும், இலக்குமணனுடனும் வனத்திற்கு எழுந்தருளி, சக்ரவர்த்தியும் துஞ்சி, இராச்சியம் அராஜகமாய்க் கிடந்த காலத்து, பரதனை முடிகுடிக்கொள்ளவேணும் என்று வஸிஷ்டர் வேண்டிக் கொள்ள, அப்பரதன் அதற்கு இசையாது இருந்தனன்’ என்பது சரித்திர உண்மை. அங்ஙனம் இசையாது இருக்கும்போது, பரதன் வஸிஷ்டரை நோக்கிக் கூறின வார்த்தை பின் வருமாறு:-

கத₂ம் தஸரத₂ாஜ்ஜாதோ ப₄வேத்₃ ராஜ்யாபஹாரக:₁

ராஜ்யம் சாஹம் ச ராமஸ்ய த₄ர்மம் வக்துமிஹார்ஹஸி॥

இதின் கருத்தைச் சிறிது விரித்துக்கூறுவோம்:-

“இராமபிரான் வனத்திற்கு எழுந்தருளிய பின், அப்பரமபுரங்கள் பிரிவு பொறுது, என் தந்தையாரான சக்ரவர்த்தி துஞ்சினார். அச்சக்ரவர்த்தி வயிற்றில் பிறந்த நான், அவ்விராமபிரான் துறந்த இராச்சியத்தை எங்ஙனம் ஏற்றுக்கொள்வேன். அங்ஙனம் ஏற்றுக்கொண்டால், சக்ரவர்த்தி வயிற்றில் பிறந்தபிள்ளை என்று என்னை உலகம் கூறுமோ? கூருதன்றே?

மேலும், என் உண்மை நிலையை உணருங்காலும், இவ்விராச்சியத்தையான் ஏற்றுக்கொள்வதற்கு இல்லை. ஏனெனில், ‘நான்’ என்னும் இவ்வாத்மாவும், இந்த இராச்சியமும் அப்பிரானுக்கே உரிய பொருள்களாம்.

அப்பிரானுக்கே உரிய இரண்டு உடைமைப்பொருள்கள், ஒன்று மற்றென்றை ஆண்டு பரிபாலநம் செய்வது முறையோ? ஆகாதன்றே?

இவ்வுலகில் தன்னைப் பெற்று வளர்த்த தன் தந்தையாரையும் சிறையிலிட்டுவைத்து, தான் இராச்சியத்தை முறை தவறிப்பெற்று, பரிபாலநம் செய்வது என்பதொன்று உண்டு. இம்முறையைப் பின்பற்றி, என் பக்கல் இராச்சியத்தை வைப்பது தகுமோ? தகாதன்றே? என் இயல்லை உணர்ந்து, காக்கும் தன்மையைக் கூறுவீர். இராமபிரானுக்கே உரிய இருபொருள்களுள், ஒன்று மற்றென்றை ஆண்டு பரிபாலநம் செய்யலாம் என்னில், என்னைத்தான் இராச்சியம் இரட்சிக்கட்டுமே? என,

ஒருவனுக்கே உரிய பெட்டி, இரத்தினம் ஆகிய இரு பொருள்களுள், ஒன்று காப்பதாயும், மற்றென்று காக்கப்படுவதாயும் காணப்பெறுகின்றன

அல்லவா? இதுபோன்று பரதங்கிய நீ, காப்பவனுகியும் இராச்சியம் காக்கப்படுவதாயும் ஆனாலோ? என்னில்,

மேற்கூறிய இரு பொருள்களுள், ஒன்றுன இரத்தினம் உடையோனுகிய அப்புருஷனால் என்றும் தரிக்கத்தக்கதாம். அவ்வாறு அந்த இரத்தினத்தை அவன் (உடையவன்) ஒரு கால் பெட்டியில் வைத்து, அப்பெட்டியைக் காப்பதாய்க் கருதுங்கால், அது அங்ஙனம் காணப்பெறுகின்றது. அல்லாத போது, அப்பெட்டி அங்ஙனம் காணப்பெறுகின்றதோ? இல்லையன்றே? இராமபிரானுக்கே உரிய (இரத்தினமாகிய) இராச்சியம் அப்பிரானுலேயே என்றும் தரிக்கத்தக்கதல்லவா? அந்த இராச்சியமாகிய இரத்தினத்தைத் தரித்துக் காக்கத் தகுதி எனக்கு உண்டோ? இல்லையன்றே? நான் அப்பெட்டியாய் இருக்கத் தகுமோ? தகாதன்றே என,

இராச்சியத்திற்கு அறிவும் ஆற்றலும் இல்லை. அதனால் அதற்கு உண்ணைக் காக்க இடமில்லை. அறிவும் ஆற்றலும் உள்ள உனக்கோ, அந்த இராச்சியத்தைக் காக்கக் தகுதியுண்டு என்னில்,

என் அறிவும் ஆற்றலும் எம்பெருமானுக்குப் பணிசெய்யப் பாங்காயுள்ளனவன்றி, அந்த எம்பெருமான் உடைமையை அவனுக்கு இல்லை செய்யத் தகுதியுடையனவோ? அங்ஙனமோ தேவரீர் எண்ணியிருக்கிறது?’’ என்பது இதின் கருத்து.

இதனால் ‘பரதன் உண்மை நிலையே, ஜீவனுக்குரிய ஓர் உண்மை உயரிய நிலை’ என்பது தெள்ளித்தின் விளங்குகின்றதல்லவா?

இராமாயணமும் உபேயமும்

இவ்வுலகிற்கு மீண்டுவருதல் இன்றி, மோகஷ உலகத்தைத் தருவதான வழியில் சென்று, திருநாட்டிலே எம்பெருமானைச் சேர்ந்து, அவனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும் அன்புடன் அநுபவித்து, அவ்வநுபவத் தினால் உண்டான ஆனந்தம் தூண்ட அவன் திருவுள்ளாம் உக்குமாறு அடிமை செய்து வாழுதலே, இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மையாம். இவ்வாறு வாழ்வையே ‘உபேயம்’ என்றும், ‘வீடுபேறு’ என்றும் கூறுவர் ஆன்றேர்.

இலக்குமணனுடைய சரிதத்தில், “எம்பெருமானுக்கு அடிமை செய்து உவப்பிப்பதே இந்த ஜீவனுக்கு சிறந்த நன்மையாம்’ என்பதைக் காண்போம்.

இராமாயணம் இயம்புகின்றவாறு, இலக்குமணனுக்கே உரிய சீரிய சிறப்புக்களை “பசியராயிருப்பார் அட்டசோறும் உண்ணவேணும், அடுகிறசோறும் உண்ணவேணும் என்னுமாபோலே, காட்டுக்குப்போகிறபோது இளையபெருமாள் பிரியில் தடரியாமையை முன்னிட்டு அடிமைசெய்யவேணும்,

எல்லா அடிமையும் செய்யவேணும், ஏவிக்கொள்ளவும் வேணும் என்றார்; படைவீட்டில் புகுந்தபின்பு, காட்டில் தனியிடத்தில் ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப் பெருக்கினபடியாலே, ஒப்புணுண்ணமாட்டாதே, ஒரு திருக்கையாலே திருவெண்கொற்றக்குடையையும், ஒரு திருக்கையாலே திருவெண்சாமரத்தையும், தழித்தடிமை செய்தார்” என்னும் ஸ-த்திரத்தில் பிள்ளையோகாசார்யர் வெகுஅழகாக அருளிச்செய்திருக்கிறார். இந்த ஸ-த்திரத்தின் கருத்து:-

மிக்க பசியுடையோர் தம் பசியின் மிகுதியினால், ஆக்கின சோறும், ஆக்குகின்ற சோறும் எல்லாம் தாமே உண்ணவேணும் என்று எண்ணுவர். இவர் போன்று, இலக்குமணனும் இராமபிரானுக்கு எல்லா அடிமைகளும் தானே செய்யவேணும் என்று எண்ணுகின்றுமை. இந்த இலக்குமணன், முளைக்கும் போதே மணத்தோடு முளைக்கும் திருத்துழாய் போன்று, திருவவதாரம் செய்யும்போதே இராமபக்தியோடு அவதரித்தவனும். ஆதலின், இராமபிரான் வனத்திற்கு எழுந்தருளும் போது, அவனுடன் செல்வதாக முயன்றனன். அம்முயற்சியைக் கண்ட இராமபிரான், ‘இலக்குமணை! நீ இத்திருவயோத்தியி லேயே இருப்பாய்’ என்றனன். அப்போது, இலக்குமணன், நீரைப்பிரியில் உயிர் தரியாத மீண்டிலை போன்று அந்த இராமபிரானைப் பிரியில் உயிர் தரியாத தன் நிலையை முன்னிட்டு, “நானேடு சேர்ந்த வில்லைத் தாங்கியும், உனக்கு முன்னே சென்றும், ஆங்காங்கு வழிகாட்டியும், காய், கனி முதலியவற்றைத் தேடிக் கொணர்ந்து உதவியும் இவ்வாருன அடிமையை இராமா! நான் உனக்குச் செய்வேன்; என்னை அழைத்துச் செல்வாய்” என வேண்டிக்கொண்டனானும்.

அன்றியும் அப்பெருமாளை அந்த இலக்குமணனே, ‘தேவரீருக்கு தொண்டு செய்யப்பெறுத போது, நான் உயிர் தரியேன். தேவரீரோ எனில், நிறைவாளரா கையாலே தொண்டை ஏற்றுக்கொள்ளாவிடினும், உயிர் தாங்கத் தக்கவர். ஆயினும், என்னிடம் அடிமை கொண்டால் தேவரீருக்கும் பெருமை உண்டு. ஸீதாப்பிராட்டியார், தேவரீர் ஆகிய இருவரும் மலைச்சாரலில் விளையாடும் போதும், திருக்கண்வளருங்காலத்தும், அங்ஙனம் கண்வளரு தலின்றி விழித்திருக்குங்காலும் எல்லா அடிமைகளும் செய்யவேணும். என் விருப்பத்துக்காக இன்றி, உம் விருப்பத்துக்கேற்ப ஏவி, என்னிடம் பணியைத்திருவுள்ளாம் பற்றவேணும்’ என்றும் விரும்பிக்கெற்றனானும்.

இன்னமும், தானே சமையல் செய்து தானே உண்ணும் ஒருவன், நாளடைவில் தன் வயிற்றைப் பெருக்கிக்கொள்வான்; மற்றவனேடு உண்ண இசையான். இவன் போன்று, இலக்குமணனும், தானே வனத்தில் இராமபிரானும் ஸீதாப்பிராட்டியுமாகிற சேர்த்தியில் எல்லா அடிமைகளையும் செய்து, அடிமைக கண் அன்பை பெருக்கிக் கொண்டவன் மற்றும் பரதன்

முதலானுரோடு தானும் ஓர் அடிமை செய்ய இசைந்திலன். இவ்விசையாமையை எங்கே கண்டோம் என்னில், இராமபிரான் வனவாஸத்தைச் செய்து, மீண்டுமிருவயோத்திக்கு எழுந்தருளி, முடிசூடியிருக்கும் போது ஒரு கையால் திருவெண்கொற்றக்குடையை எடுத்துப்பிடித்தும், மற்றொரு கையால் திருவெண்சாமரத்தைப் பணிமாறியும் இவ்வாறு இரண்டு அடிமையை ஒரு காலத்தில் செய்தனனும்.

இவ்வாறு இராமாயணத்தில், ‘இலக்குமணன் இராமபிரானுடைய அத்திருக் குணங்களில் மிகவும் ஈடுபட்டு உவப்புடன் எல்லா அடிமைகளும் செய்தவன்’ என்பதையும் “கு₃னைர்த்தாஸ்யமுபாகுத:” என்னும் அந்த இலக்குமணன் வாக்கியத்திலேயே நாம் நன்கு காணலாம். இங்ஙனம் இராமாயணத்தில் உபேயத்தைக் கண்டோம்.

யத₂ா க₂நந் க₂நித்ரேண நரோ வார்யதி₄க₃ச்ச₂தி

தத₂ா கு₃ருக₃தாம் வித₃யாம் ஶாஸ்ருஷாரதி₄க₃ச்ச₂தி॥(மநு2-218)
மனிதன் எப்படி மன்வெட்டியால் (பூமியை) வெட்டித் தண்ணீரை அடைகிறுனே, அப்படியே குருவிடமிருக்கும் வித்யையை குருஸேவை செய்பவன் அடைகிறுன்.

துர்ஜன: பரிஹர்தவ: விச்யாலக்குதோபி ஸ்தி

மாணிநா ஭ूஷிதஸ்ஸ்ப: கிமஸௌ ந ஭யக்கர: ॥

தீயவனை விலக்கவேண்டும். அவனிடம் கல்விச்சிறப்பு இருந்தாலும் பயனில்லை. ரத்தினத்தைத் தலையில் கொண்டிருக்கிறது பாம்பு. அதனைக்கருதிப் பாம்பை நெடுங்கிவிடமுடியுமா?

இந்த அருமையான நீதிப்பலோகத்தை யாவரும் அறியவேண்டும். ஒரு மனிதனை நாம் ஆதரிக்கவேண்டும் என்றால் அவனிடம் நாம் எதிர்பார்ப்பது என்ன என்பதே இங்குக் கேள்வி. அவன் கல்வியில் சிறந்தவனுயிருந்தால் மட்டும் போதாது. நற்குணங்களோடு நன்னடத்தையும் சேர்ந்தவனுயிருக்க வேண்டும். அப்போது தான் அவனிடமுள்ள கல்வி நிறம்பெறும். அல்லாத போது அது வீண்தான். இதையறியாமல் கல்விகற்ற ஒரு தீயவனிடம் நாம் சென்றால் என்னநேரிடும் என்பதை ஒரு உதாஹரணம் மூலம் இந்த ப்பலோகம் விளக்குகிறது.

விலையுயர்ந்த ரத்தினம் பெறவேண்டும் என்று நாம் ஒரு நாகத்திடம் சென்றால் மரணமே நேரிடுமல்லவா? அவ்வாறே துஷ்டர்கள் கல்வியைப் பயன்படுத்திப் பிறரை நாசமடையச்செய்வர். கல்வியைக் குறைக்காறுவது இங்கு நோக்கல்ல. அதைவிடக் குணமும் நடத்தையுமே இன்றியமையாதவை என்று காட்டுவதிலேயே நோக்கு. -ஆத்தான் ஸ்ரீ. உ. வே. விஜயராகவன்ஸ்வாமி

மொழியைக்கடக்கும் பெரும்புகழான்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

அப்பொழுது எம்பெருமானூர் நீராடச் சென்றிருந்தார். சூழ்நிலையை அறிந்த ஆழ்வான் உடையவரின் காவியுடையை அணிந்து பெரியநம்பிகளுடன் அரசவைக்குச் சென்றுர். அரசன் கையொப்பம் கேட்க, அவர் அரசன் கூறிய தொடருக்குப் பின் “துரோணமஸ்தி தத:பரம்” என்று எழுதிக் கையொப்பமிட்டார். அரசன் கோபம்கொண்டு ஆழ்வான் கண்ணைப் பிடிடுங்க ஆணையிடத் தாமே கண்ணைப் பிடிடுங்கிக்கொண்டார். பெரியநம்பிகளின் கண்கள் பிடிடுங்கப்பட்டன. சோழ அரசன் இராமாநுசருடன் தொடர்புடையாரைத் திருவரங்கம் கோயிலினுள் விடக்கூடாது என்றும் ஆணையிட்டான். நீராடித் திரும்பிவந்த உடையவர் செய்தியறிந்து வெள்ளோவஸ்திரம் (ஆழ்வானின் வஸ்திரம்) சாற்றிக் கொண்டு கருநாடகமாநிலம் எழுந்தருளினார்.

அச்சூழ்நிலையில் கோயில் காவலர்கள் ஆழ்வானின் ஆத்மகுணத்தைப் புகழ்ந்து விதிவிலக்காக அவரைமட்டும் கோயிலுக்குள் சென்று வழிபட அநுமதித்தனர். ஆழ்வான், ஆத்மகுணம் ஆசார்யஸம்பந்தத்தைக் குலைத்து, அதுவே பந்தஹேதுவாக அமையும்பொழுது ஆத்மகுணத்தால் வரும் லாபம் தேவையற்றது என்று பெருமாளை ஸேவிக்காமல் திரும்பினார். இதனால் ஆசார்யஸம்பந்தமே உய்வுதரும் என்று தெரிவிக்கப்படுகிறது. மாழுனிகள் ஆழ்வான் கருத்தைப் பின்பற்றி “ஞானமனுட்டானமிவை...தானே வைகுந்தந்தரும்” என்று ஆசார்யஸம்பந்தத்தை மோசகதேஹேதுவாகக் காட்டினார். ‘தன் குருவின் தாளிணைகள் ..’ என்கிற பாசுரத்தில் ஆசார்யபக்தியில்லாதவர், பகவத்பக்தி உடையவராயினும் நன்னூர் அவர்கள் திருநாடு என்று அருளிச்செய்துள்ளார்.

பிறர்மினுக்கம் பொருமையில்லாப் பெருமை

இவ்வுலகில் தற்பெருமை பேசுதல் பலரிடம் இயல்பாகவுள்ளது; பிறர் பெருமையைப் போற்றுதல் அரிதாக உள்ளது. பிறர் உயர்வைப் போற்றும் உயர் பண்பு ஒரு சிலரிடமே உள்ளமையை நாம் காண்கிறோம். அத்தகைய பண்பினை ஆழ்வானிடத் தில் நன்றாகக் காணலாம்.

ஓரு ஸமயம் ஆழ்வான் திருக்குமாரரான பட்டர், தம் தந்தையாரிடம் “சிறுமாமனிசர்” (திருவாய் 8-10-3) என்ற ப்ரதீகத்துக்கு விளக்கம் கேட்டார். சிறுமையும், பெருமையும் ஒன்றேடோன்று முரண்பட்ட நிலையில் இரண்டும் எவ்வாறு சேர்ந்திருக்கும் என்பதே ஜியம். அதற்கு ஆழ்வான் பணித்த விடையில் அவர்காலத்தில் வாழ்ந்த முதலியாண்டான், அருளாளப்பெருமான், எம்பெருமானூர், எம்பார் (கோவிந்தப் பெருமான்) முதலானேர் ‘சிறுமாமனிசர்’ என்றருளினார். அப்பகுதி வருமாறு:— “சிறுமாமனிசராய்” சிறுமைபெருமையாகிற விருத்த தர்மத்துவயத்துக்கு ஏதைர்மியில் ஸமாவேசம் கூடும்படி எங்குனே? என்று பட்டர் பால்யத்திலே ஆழ்வானைக் கேட்க, ‘நம்மோடொக்க அந்நபாநாதி கள் தாரகம் என்னலாய் பகவத்துவிஷயத்தில் அவகாஹநம் பார்த்தால் நித்யஸ்ரீகளோடு ஓப்பர் என்னலாயிருக்கிற ஆண்டான்,

அருளாளப்பெருமாள் எம்பெருமானார், ஸ்ரீகோவிந்தப்பெருமாள் இவர்கள் காண் சிறுமாமனிசர் ஆகிருஷ்” என்று பணித்தார். (திருவாய்மொழி ஈடு வ்யாக்யானம் 8-10-3)

சுரத்தாழ்வான் கடாக்ஷமே உய்வு தரும்

“இராஜேந்திரசோழன்” என்னும் ஊரில் வாழ்ந்த அந்தணன் மகன் விதிவசத்தால் புத்தமதத்தில் சேர்ந்துவிட்டான். பூனூலை அறுத்துப்போட்டு மொட்டையடித்துக் கொண்டான். சுரத்தாழ்வான் அந்த இடத்துக்கு எழுந்தருளினார். புத்தமதம் சேர்ந்த அந்தணன் மகன் மீண்டும் ஶிகை வைத்துக்கொண்டு, பூனூலையும் அணிந்து கொண்டான். அவனைக்கண்ட அந்தணன், “சுரத்தாழ்வானைச் சந்தித்தாயோ?” என்று கேட்டான். அங்கிருந்த பிறர் ‘நீ அதனை எவ்வாறு அறிந்தாய்?’ என்று அந்தணனிடம் கேட்டனர். அதற்கு அந்தணன் ஆழ்வான் ஸந்திதியில் தமோகுணம் உடையவரும், ஸத்வகுணம் உடையவராவர் என்று நான் அறிந்தவனு கையால் அவ்வாறு கேட்டேன் என்றான். இச்செய்தி பெரியதிருமொழி 8-1-1 அவதாரிகையில் உள்ளது.

எம்பெருமானுடன் கலந்துபரிமாற ஆசைப்பட்ட திருமங்கையாழ்வார் பரகாலநாயகியாக மாறி எம்பெருமானைப்பற்றி “வாய்வெருவு” பரகாலநாயகியின் தாய், இவள் திருக்கண்ணபுரத்தெழுப்பெருமானைத் தான் கண்டிருக்கவேண்டும் என்று ஊகித்தாள். இவ்வாறு தாய் ஊகித்தமைக்கு உவமையாக மேற்கூறிய செய்தி கூறப்பெற்றுள்ளது.

இராமாநுச நூற்றாந்தாதியில் “இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர் தம் காரிய வண்மை என்னுல் சொல்லொண்டிக்கடலிடத்தே” (பாடல் எண் 11) என்னும் பகுதிக்கு உரைகண்டவர் ‘முதலியாண்டான் ஸ்ரீபாததீர்த்த மஹிமையை’ எடுத்துக்காட்டியுள்ளார். ஆழ்வானின் கடாக்ஷமஹிமையையும் எடுத்துக்காட்டாகத் தருதல் மிகவும் பொருத்தமுடையதாகும்.

ஆசார்யாபிமாநமே உத்தாரகம்

ஸ்ரீவைஷ்ணவஸம்ப்ரதாயத்தில் “ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்னும் கொள்கை உச்சிமேல் வைத்துப் போற்றப்பெறுவதாகும். நம்மாழ்வார் தமது முதல் ப்ரபந்தமான திருவிருத்தம் 77ஆம் பாடலில் “ஞானப்பிரானையல்லால் இல்லை, நான் கண்ட நல்லதுவே” என்றாருளினார். திருக்கோட்டியூர்நம்பி எம்பெருமானர்க்கு இரகசியமான இடத்தில், “எம்பெருமானைத் தவிர வேறு எதுவும் தஞ்சமல்ல” என்றாருளினார். இந்த உபதேசாத்தைக்கேட்ட எம்பெருமானர், ஆழ்வான் திருமாளிகைக்கு உச்சிவெயிலிலே வந்து இந்த விஷயத்தை உபதேசம் செய்தார். உடையவருக்கு எந்தஅளவு அபிமாநம் ஆழ்வான்பால் இருந்தால் இவ்வாறு செய்திருப்பார் என்று சிந்திக்கும்போது ஆழ்வான் பெருமை புலப்படும். அச்செய்தி ஸ்ரீக்ஷஸ்லேஷத்யாபாத்ரம்-ஏப்ரல் 2009

வருமாறு:—

“அல்லாவில்லை ... இத்தை நம்பி அருளிச்செய்யக்கேட்டருளி, ஆழ்வான் அகத்திலே அமுதுசெய்திருக்கிறவளவிலே உச்சிவெயிலிலே வந்து புகுந்து, ‘நம்பி இவ்வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதேகொள் என்றருளிச்செய்தார். உனக்கு இது சொல்லாதிருக்கமாட்டேனிரே’ என்று ஸஹகாரி நெரபேச்சுயத்தை அருளிச்செய்தார்” ஸஹகாரிநெரபேச்சுயம் = கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் ஆகியவை ஸஹகாரி எனலாம். அவை உபாயங்களாகா. எம்பெருமானே உபாயம். அவனே மோகங்களிப்பவன். சரமஸ்லோகத்தின் முதல்அடி ஸஹகாரிநெரபேச்சுயத்தைக் கூறுகிறது. மாம் ஏகம் – ப்ரபத்தி உபாயமல்ல என்கிறது. இறைவனே உபாயம் என்னும் செய்தியை இராமானுசர் ஆழ்வானுக்கு உபதேசித்தார்.

ஆழ்வான் திருநாட்டுக்கு எழுந்தருளின செய்திகேட்டு உடையவர்பட்ட பாட்டை மாழுனிகள் தம் வ்யாக்யானத்தில் காட்டியுள்ளார். அப்பகுதி வருமாறு:—

“ஆழ்வான் திருநாட்டுக்கு எழுந்தருளினபோது உடையவர் விஸ்லேஷம் பொறுக்கமுடியாமல் “ஓருமகள் தன்னையடையேன்” என்றும் “உலகம் நிறைந்த புகழால் திருமகள்போல வளர்த்தேன்” என்றும், ‘செங்கண்மால் தான் கொண்டு போனுன்’ என்றும் அருளிச்செய்தார் என்று ப்ரலித்து மிரே. (பெரியாழ் திரு 3-8-4 மணவாளமாழுனிகள் வ்யாக்யானம்.)

ஆசார்யனைத் தந்தையாகவும், ஶரிஷ்யனை மகளாகவும் எம்பெருமானைக் கணவனுகவும் கூறுவது மரபு. ஸமாப்ரயணம் ஆத்மவிவாஹம் எனப்பெறும். ஆசாரியன் (தந்தை) தன் ஶரிஷ்யனை (மகளை), மாப்பிள்ளையான எம்பெருமானுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் சடங்கு ஸமாப்ரயணமெனலாம்.

எம்பெருமானர் வேறு எந்த சீடரையும் இவ்வளவு நெருக்கமாகக் கொள்ளவில்லை. ஆகவே ஆசார்யாபிமாநம் பரிபூர்ணமாகப் பெற்றவர் ஆழ்வானே என்று தெரிகிறது. பெரியாழ்வார் திருமொழியில் இடம்பெறும் இப்பாகரம், ஆழ்வார் தம் திருமகளாரான ஆண்டாளை நினைத்து அருளிச்செய்ததாகவும் கொள்ளலாம். பெரியாழ்வார் ஆண்டாளுக்குத் தந்தையும், ஆசார்யருமாவார். மாழுனிகள் “எந்தை திருவாய்மொழிப்பிள்ளை” என்று தம் நூலைத் தொடங்கியுள்ளார் (உப.ரத 1) என்பதும் காணத்தக்கது.

உலகம் நிறைந்த புகழ் ஆழ்வானுக்கேயிரே.

லக்ஷ்மீநாதனை முதற்குருவாக உடைய வைணவமதத்தில், மன்னுபுகழ் சேர் மணவாளமாழுனிகள் சிறப்பிடம் பெறுகிறார். முதற்குருவே மாழுனிகளிடம் திருவாய்மொழிப் பேருரைகள் கேட்டு மகிழ்ந்து ஸ்ரீஸஹஸதனியன் அருளினர் என்பது வைணவர் மரபு. அப்பெருமகனார்,

“உபமாநமஸோஷாணம் ஸாதுநாம் யஸ்ஸதாபடுவத்” என்கிறபடியே ஸாதுநாக்களுக்கெல்லாம் உபமாநமாகச் சொல்லலாம்படி இருக்கையாலே உலகம்

நிறைந்த புகழுள்ளது ஆழ்வானுக்கேயிடே” என்றருளிச்செய்தபின் ஆழ்வானைப்பற்றி யார் எது எழுதினாலும் நிறைவுடையதாகாது.

இப்பகுதியில் இடம்பெறும் வடமொழி நூற்பாப்பகுதி விஷ்ணுபுராணத்தில் உள்ளது. “தார்மாத்மா ஸத்ய செளர்யாதி^३ குணநாமாகர: பர: உபமாநமஸேஷானும் ஸாதுநாம் யஸ்ஸதா பவத்ஃ” (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 1-15-156)

இந்த நூற்பா ப்ரஹ்லாதாழ்வானைப்பற்றியது. அவன் தர்மாத்மாவாகவும், உண்மையுடையவனுகவும், நல்ல திறல் உடையவனுகவும், நற்குணக்கடலாகவும், ஸாதுக்களுக்கெல்லாம் உதாரணப்ருஷ்ணுகவும் எப்பொழுதும் இருந்தான் என்று கூறுகிறது. பாகவதர்களுள் முதல்வன் ‘ப்ரஹ்லாதன்’ என்று பெரியோர் கூறுவர். “ப்ரஹ்லாத^३ நாரத^३ பராசரர் புண்ட^१கீ வ்யாஸாம்ப^२ஷ ஶாகஸௌநக பீஷமத^३ால்ப்ப^४யாந் ருக்மாங்கதார்ஜூநவலிஷ்ட^२ விபீஷணதி^३ புண்யாநிமாந் பரமப^५ாக^६வதாந் ஸ்மராமி” என்னும் ஸ்லோகத்தில் பரமபாகவதர்களுள் “ப்ரஹ்லாதன்” முதலிடம் பெற்றுள்ளான்.

“பள்ளியிலோதிவந்த தன்சிறுவன்” என்று திருமங்கையாழ்வார் ப்ரஹ்லாதனைக் குறிப்பிடுகிறார். அவன் சிறுவயதிலேயே ஞானம் நிறைந்தவன். பகவத்பக்திமிக்கவன். ஆழ்வானை ப்ரஹ்லாதனுக்கு உபமாநமாகக் காட்டிய மாமுனிகளுக்கு உபமாநமாகக் கூறலாம்படி ஒருவரும் இல்லை. விசதவாக்சிகாமணி திருவாக்கில் “உலகம் நிறைந்த புகழுள்ளது ஆழ்வானுக்கேயிடே” என்று ஏகாரம் தேற்றப்பொருளில் உறுதியாகக் கூறப்பெற்றுள்ளது. இதற்குமேல் என்ன கூறமுடியும்?

நிறைவுரை

ஆழ்வானின் ஆயிரமாண்டு விழா நடக்கிறது; பலபெரியோர்கள் அவர் புகழ் எடுத்தோதுகின்றனர்; எழுதுகின்றனர். அடியேனும் மந்தமதிக்கெட்டினபடி சில விண்ணப்பம் செய்துள்ளேன். நிறைகள் ஆழ்வானருளே! குறைகளுக்கு அடியேனே பொறுப்பேற்கிறேன். இக்கட்டுரையை வைணவ உலகுக்கு அளிக்க வாய்ப்பளித்த “ஸ்ரீமான் உ.வே.ரகுராமன் ஸ்வாமிக்கும், இக்கட்டுரை எழுதப்பேருதவியாக இருந்த “வைணவ ஆசார்யர்களின் வாழ்வும் வாக்கும்” என்னும் நூலை அருளிய முனைவர் ஸ்ரீ.உ.வே.M.A.வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமிக்கும் அந்நாலைப்படிக்க அளித்த திருமதி. முனைவர் சுதாகோபாலகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். கீழ்க்காணும் திருமாலைப் பாசுரத்தை மாநஸீகமாகத் திருவரங்கம் ஆழ்வான் ஸந்திதியில் அவர்முன் பணிந்து விண்ணப்பிக்கிறேன்;

திருமறுமார்வ! நின்னைச் சிந்தையுள் திகழுவைத்து

மருவியமனத்தராகில் மாநிலத்துயிர்களெல்லாம்

வெருவரக் கொன்று சுட்டிட்டு ஈட்டியவினையரேலும்

அருவினைப் பயன்துய்யார் அரங்கமாநகருளானே. (திருமாலை 40)

(திருப்பாவை ஸ்வாபதேஶத்தில் ஆழ்வார்கள் குறிக்கப்பெறுகிறார்கள்; இப்பாசுரத்தில் ஸ்ரீக்ஷஸேஶத^३யாபாத்ரம்-எப்ரல் 2009

ஸ்வாபதேஸமாக பவிஷ்யத் ஆசார்யரான ஆழ்வானைப்பற்றி ஆழ்வார் அருளியதாக கட்டுரை ஆசிரியனுண அடியேன் கொள்ளுகிறேன். இப்பாசுரத்தில் உள்ள செய்திகள் திருஅரங்கனுக்கும், கூரத்தாழ்வானுக்கும் சிலேடையணியில் பொருந்தும். திருமறுமார்வன் – ஸ்ரீவத்ஸசிஹ்நர் (கூரத்தாழ்வானுடைய இயற்பெயர்) பெருமாள் திருமார்பில் திருமருவன்டு. இருவரும் அரங்கமாநகரில் கோயில் கொண்டுள்ளனர். திருவரங்கத்தில் ஆழ்வான் ஸந்திதிக்கு அருகிலேயே தொண்டரடிப்பொடியாழ்வார் ஸந்திதியும் உள்ளது என்பதும் நோக்கத்தக்கது. கீழ்க்காணும் பாடலுடன் கட்டுரை நிறைவெப்பறும்:-

உலகெலாம் போற்றிநிற்கும் உடையவர் இனியசீடர்
பலகலை வல்லுநர்நற் பண்பினில் பதரியாவார்
அலகிலாக் கருணையுடை அண்ணல்கூ ரத்தாழ்வான்
மலர்புரை மாணடிகள் அடியனேன் வணங்கியுய்ந்தேன்.

ஸ்ரீமத்சரபுரீஜாதம் ராமாநுஜபதுபர்பிதம்
ஸ்ரீவத்ஸசிஹ்ந நாமாக்யம் வந்தேஸஹம் குணைஸாகரம்॥
மன்னர்குடி ஸ்தாநீகம் வேங்கடாசார்யதாஸன்
காட்டுமன்னர்கோயில்.

“எல்லா ஆசார்யர்களுடைய அபிப்ராயமும், எல்லா ஆழ்வார்கள் திருவுள்ளக் கருத்தும், எல்லா வேதங்களுடைய கதியும், எல்லா ஶாஸ்தரங்களுடைய நினைவும் நிருபித்தவளவில் ஆசார்யகைங்யர்யமே பரமப்ரயோஜநம்” என்று நஞ்சீயர் பிள்ளைக்கு அருளிச்செய்தாரென்று வடக்குத்திருஷ்டிப்பிள்ளை அருளிச்செய்வர். (வாரத்தாமாலை-220)

நஞ்சீயர் மட்டத்திலே பட்டருடைய முத்தபெண்பிள்ளை, ‘காஞ்சோரிச் சருகுண்டோ’ என்று கேட்டுவர, அப்போது முன்வாயிலே சிலவற்றைப் பார்த்துக் காணுமையாலே ‘இல்லை’ என்று, பின்னையும் பார்த்தவாரே, ஒரு கலத்திலே கண்டு, தம்முடைய மடியிலே இட்டுக்கொண்டு எழுந்தருளினவாரே, ‘இத்தை ஒருவர் கையிலே வரவிடலாகாதோ? நீர் கொண்டெழுந்தருளவேணுமோ? என்று பட்டருளிச் செய்ய, ‘அப்போது இல்லையென்றுவிட்ட மஹாபாபிக்கு ஆளிட்டிருக்கவும் வேணுமோ? என்று அருளிச்செய்தார். இத்தால், ஆசார்ய புத்ர பெளத்ராதிகளும் ஆசார்யவத் அநுவர்த்தனீயரென்று கருத்து. (முன்வாயிலே – தன் கண்ணுக்கு எதிரிலுள்ள சில இடங்களிலே. கலத்திலே – பாளையிலே.) (வாரத்தாமாலை-116)

நல்ல ஆசார்யன் மூலமாக நம்முடைய ஜ்ஞானத்தைச் சீதிருத்திக்கொள்வது போலே நல்ல ஶிஷ்யன் மூலமாகவும் நாம் அறியாத ஓர் அர்த்தம் கிடைத்தால் அதைக்கொண்டு நம்முடைய ஜ்ஞானத்தைத் திருத்திக்கொள்ளலாம்’ என்ற பரந்த மனப்பான்மையை உடையவர் நஞ்சீயர் என்பது “ஸதாசார்ய ஸந்திதி யோடு ஸச்சிஷ்ய ஸந்திதி யோடு வாசியில்லைகானும் ஒருவனுக்குத் திருத்தம் பிறக்க” என்ற நஞ்சீயர் வாரத்தையிலிருந்து(203) விளங்குகிறது.

“ஸ்மர்த்தவ்யோ ப₄க₃வாந் ஹரி:” என்றும், “ப₄க₃வாந் பூ₄தைர் ப₃ால: க்ரீட₃நகைரிவ” என்றும், “ப₄க₃வந் நாராயண்” என்றும் இப்படி வ்யவஹரிக்கவடுப்பதாயிரே இருப்பது. அவளை நிர்தே₃ஸீக்கும்போது “ப₄க₃வதீம் ஸ்ரியம் தேவீம்”, “ஸ்ரீத்யேவ ச நாம தே ப₄க₃வதி” என்னும் படியாயிருக்கும்.

(ப்₃ரும: கத₂ம் த்வாம் வயம்) ஈஸ்வரகு₃ணஸ்தவம் பண்ணும்போது “அநந்தா வை வேதா:” என்கிற வேதங்களுமகப்பட, “யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” என்றுகொண்டு அளவுகோல் முறிந்து

மஹத்யாபதி₃ ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ ப₄க₃வாந் ஹரி: (?)

[பேராபத்து வந்த காலத்தில் ப₄க₃வானை ஹரி நினைக்கத்தகுந்தவன்.] என்றும், அநியோஜ்யோடப்ரமேயஸ்ச யஸ்து காமஸரீத்த₄ருத்!

மோத₃தே ப₄க₃வாந் பூ₄தைர் ப₃ால: க்ரீட₃நகைரிவ॥ (ப₄ா.ஸப₄ா 40-78) [ஏவப்படாதவனும், அறியமுடியாதவனும், இஷ்டப்பட்ட உருவங்களை த₄ரிப்பவனுமான ப₄க₃வான், சிறுவன் விளையாட்டுக்கருவிகளுடன் விளையாடுவதுபோல் பூ₄தங்களுடன் விளையாடி ஸந்தோஷிக்கிறுன்.] என்றும், “ப₄க₃வந்நாராயண்” (ஸரணைக₃தி க₃த் யம்-1) [ப₄க₃வானை நாராயணன்] என்றும், இப்படி பகவச்சப்தத்தையிட்டுச் சொல்லும்படியன்றே இருப்பது. அவளைச் சொல்லும்போதும் “பகவதீம் ஸ்ரியம் தேவீம்” [பூஜிக்கத்தக்கவளும், எம்பெருமானைத் தவிர்ந்த அனைவராலும் ஆஸ்ரயிக்கப்படுவளும், ஒளிவீசும் திருமேனியையுடையவளுமான பெரியபிராட்டியார்], “ஸ்ரீத்யேவ சநாம தே ப₄க₃வதி” [கல்யாணகுணங்களால் நிறைந்தவளே! உன் திருநாமமும் ஸ்ரீ என்பதேயாயிருக்கிறது] என்கிறபடியே ‘பகவதி’ என்றே சொல்லும்படியாயிருக்கிறுன்.

(ப்₃ரும: கத₂ம் த்வாம் வயம்) ஸர்வேஸ்வரனுடைய கு₃ணங்களைத் துதிக்கும்போது “அநந்தா வை வேதா:” [வேதங்கள் அளவற்றவை.],

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ!

ஆநந்தம் ப்₃ரஹ்மனை வித்₃வாந் ந பி₄பே₃தி குதஸ்சநேதி॥ (தை.ஆந 9-1) [எந்த ப்₃ரஹ்மத்தினிடமிருந்து, மனத்துடன் கூடிய வாக்குக்கள், (அதை) அளவிட்டறியாமல் திரும்புகின்றனவோ, அந்தப் பரமாத்வாவின் ஆநந்த₃த்தை அறிந்தவன் எதனிடமும் ப₄யப்படமாட்டான்.] என்கிறபடியே வேதங்களுங்கூட அவளை அளக்க முடியாமல் திரும்பும்படியன்றேயிருப்பது.

பே₄ாகே₃ாபோத்₃க₄ாதகேளீஸளகித ப₄க₃வத்₃வைஸ்வரூப்யாநுப₄ாவா

ஸா ந: ஸ்ரீ: (ஸ்ரீகு₃ணரத்நகோஸம் 4)

ஸ்ரீகௌஷ்ணகுமாரர்ம-ஏப்ரல் 2009

மடங்கும்படியாயிறே இருப்பது. அவன் தன்னையுமகப்பட சுலகித ப₄க₃வத்₃ வைஸ்வருப்பயயாயிருந்துள்ள உன்னை மந்துமதிகளுக்கு அக்டுரேஸராயிருந்துள்ள நாங்கள் என் சொல்லி வ்யவஹரிப்பது? என்று கொண்டு பிராட்டியினுடைய பரத்வத்தை ப்ரதிபாதித்திரு ஆளவந்தார். (1)

2. யस्यास्ते மहिमानमात्मन इव तद्वलभोऽपि प्रभुः

नालं मातुमियत्तया निरवधिं नित्यानुकूलं स्वतः ।

तां त्वां दास इति प्रपन्न इति च स्तोष्याम्यहं निर्भयो

लोकैकेश्वरि ! लोकनाथदयिते! दान्ते! दयान्ते विदन् ॥

[ப₄க₃வானுடைய விஸ்வருபாநுப₄வத்தையும், தன்னுடைய பே₄க₃ாரம்ப₄மாகிற விளையாட்டாலே கையளவாக ஆக்குபவளான அந்த ஸ்ரீதே₃வி.] என்கிறபடியே எம்பெருமானுடைய விஸ்வருபாநுப₄வழும் “இவன் கைக்குள் அடங்கியது” என்று சொல்லும்படியிருக்கும் உன்னுடைய பெருமையை அறிவிலிகளின் முன்னணியில் இருக்கும் நாங்கள் என் சொல்லிக் கூறுவோம் என்று சொல்லிக்கொண்டு, இந்த ஸ்லோகத்தாலே பிராட்டியினுடைய மேன்மையை அருளிச்செய்கிறோர் ஆளவந்தார். (1)

2. यस्यास्ते महिमानमात्मन इव त्वद्वलभोऽपि प्रभुः

नालमं मातुमियत्तया निरवधिं नित्यानुकूलमं स्वतः ।

तामं त्वामं त₃ाஸ इதि प्रपन्नं इति स लत्तेऽक्षयामं यहूमं निर्प्प₄यो
लोகकेश्वरि ! लोகनाथ₂த₃यிதே! த₃ாந்தே ! த₃யாந்தே வித₃ந் ॥

பதவுரை:- லோககேச்வரி - லோகத்திற்கு ஒரே ஈஸ்வரியாயிருப்பவளே!, லோகநாத₂த₃யிதே - லோகங்களுக்கெல்லாம் ஸ்வாமியான எம்பெருமானுக்கு ப்ரியமஹிஷியாயிருப்பவளே! த₃ாந்தே - கருணைகல்பவல்லியே! யஸ்யாதே - எந்த உன்னுடைய ,நிரவதி₄ம் - அளவற்றதும், ஸ்வதः நித்யாநுகூலம் - இயற்கையாகவே (ப₄க₃வானுக்கு) எப்போதும் அநுகூலமாயிருப்பதுமான, மஹிமாநம் - பெருமையை, ப்ரபु₄: त्वद्वलभोऽपि: அபி - ஈஸ்வரனுன் உன்னுடைய வல்லப₄னும், ஆக்மந: இவ - தன்னுடைய பெருமையைப் போல், இயத்தயா - இவ்வளவென்று, மாதுமं ந அலம் - அளவிட்டறிய மாட்டாலே, தாமं त्वामं - அப்படிப்பட்ட உன்னை, த₃ாஸ: இதி - ‘தாஸன்’ என்றும், ப்ரபந்ந: இதி ச - ‘ஸரணமடைந்தவன்’ என்றும், தே த₃யாம் வித₃ந் அஹம் - உன்னுடைய கருணையை அறியும் நான், நிர்ப்ப₄யः:- ப₄யமற்றவனுய், ஸ்கோஷ்யாமி - துதிக்கிறேன்.

வ்யா.- (யஸ்யாஸ்தே மஹிமாநமாத்மந இவத்வத்வல்லபே₄ாபி ப்ரபு₄ர் நாலம் மாதுமியத்தயா நிரவதி₄ம் நித்யாநுகூலம் ஸ்வத:) “யஸ்யாயுதாயுதாம் ஶாம்ஶே விஸ்வஸக்திரியம் ஸ்தி₂தா” என்றும், “ஸ்வஸக்திலேஸாத்₃த்₄ருத பூ₄தஸர்க்க₃:” என்றும், “மநஸைவ ஜகுத்ஸ்ருஷ்டம் ஸம்ஹாரஞ்சகரோதி ய:” என்றும், “பராஸ்ய ஶக்தி விவிதை₄வ ஸ்ரூயதே ஸ்வாப₄ாவிகீ ஜ்ஞாந ப₃லக்ரியாச” என்றும், “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்” என்றும், “தி₃வ்யோ

வ்யா.- (யஸ்யாஸ்தே மஹிமாநமாத்மந இவத்வத்வல்லபே₄ாபி ப்ரபு₄ர் நாலம் மாதுமியத்தயா நிரவதி₄ம் நித்யாநுகூலம் ஸ்வத:)

யஸ்யாயுதாயுதாம் ஶாம்ஶே விஸ்வஸக்திரியம் ஸ்தி₂தா

பரப்₃ரஹ்மஸ்வரூபஸ்ய ப்ரணமாமஸ்தமவ்யயம்॥ (வி.பு.1-9-53)

[பரப்₃ரஹ்மஸ்வரூபியான எவனுடைய பல்லாயிரத்தில் ஒரு ப₄ாக₃த்தில் உலக மாகிற ஶக்தி நிலைநிற்கிறதோ, குறைவற்றவனுன அவனை வணங்குகிறோம்.]

ஸமஸ்தகல்யாணகு₃ணைத்மகோட ஸௌள

ஸ்வஸக்திலேஸாத்₃த்₄ருதபூ₄தஸர்க்க₃:।

இச்சாக்ருஹ்தாபி₄மதோருதே₃ஹஸ்

ஸம்ஸாதி₄தாட ஸேஷஜக₃த்₃த்₄தோட ஸௌள॥ (வி.பு.6-5-84)

[இந்த ப₄க₃வான் ஸகலகல்யாணகு₃ணங்களையும் இயற்கையாகவே உடையவன்; தன்னுடைய ஶக்தியில் ஒரு சிறிய பகுதியினுலேயே த₄ரிக்கப்பட்ட பூ₄தங்களை உடையவன்; இச்சையினுலேயே எடுக்கப்பட்டவையும், இஷ்டமானவை யுமான பல தே₃ஹங்களை உடையவன்; இவன் எல்லா ஜக₃த்துக்கும் நம்மையைச் செய்பவன்.]

மநஸைவ ஜகுத்ஸ்ருஷ்டம் ஸம்ஹாரஞ்சகரோதி ய:।

தஸ்யாரிபக்ஷக்ஷபனே கியாநுத்₃யமவிஸ்தர:॥ (வி.பு.5-22-15)

[எவுளைநூரவன் மனத்தினுலேயே உலகத்தின் ஸ்ருஷ்டியையும், ஸம்ஹாரத்தை யும் செய்கிறானே; அவனுக்கு எதிரிகளை நிரஸிப்பதில் என்ன பெருமுயற்சி வேண்டும்?]

பராஸ்ய ஶக்தி விவிதை₄வ ஸ்ரூயதே ஸ்வாப₄ாவிகீ ஜ்ஞாநப₃லக்ரியா ச (ஸ்வே 6) [இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும், மேலானதுமான ஶக்தியும், இயற்கையான ஞானமும், ப₃லமும், (ஸ்ருஷ்டித்தல் முதலிய) காரியங்களும் உண்டென்று அறியப்படுகிறது.]

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் நப்₃ரஹ்மாநேஸாந:। நேமேத்₃யாவாப்ருதி₂ஹி... ஸ ஏகாகீ ந ரமேத॥ (மஹோபநிஷ்ட) [நாராயணன் ஒருவனே இருந்தான்; ஸ்ரீஸ்லேஶத்₃யாபாத்ரம்-ஸ்பர்ள் 2009

தே₃வ ஏகோ நாராயண:” என்றும் இப்படி ப்ரமாணங்களாலே ப்ரதிபாதி₃க்கப்பட்ட பரத்வத்தை உடையவனுய், உனக்கு வல்லப₄னை ஸர்வேஸ்வரனுமகப்பட, யச்சுப்தத்தாலே அவாங்மநஸ்கே₃ாசரமாயிருக்கிற உன்னுடைய அளவிறந்திருக்கிற பெருமையை இவ்வளவென்று நிருபிக்குமளவில், “தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்கிறபடியே தன் வைப₄வ நிருபணம் பண்ணத் தான் மாட்டாதாப்போலே உன்னுடைய வைப₄வ நிருபணம் பண்ணும்போது அஸமர்த்த₂னியிருக்கும். ‘ஆனால் ஜகாத்துக்கு ஸேஷித்₃வித்வம் உண்டோ? என்றால், (நித்யாநுகூலம் ஸ்வத:) “அஸ்யேஸாநா ஜக₃தோ விஷ்ணுபத்நீ” என்கையாலே ஜகாத்தைப்பற்ற இவளுக்கு ஸேஷினீத்வமும், அவனைப்பற்ற ஸேஷித்வமும் ப்ரதிபாதி₃க்கப்படுகையாலே ஸேஷித்₃வித்வமில்லை. ‘ஆனால் இவனைப்பற்ற இவள் ஸேஷித்₄தையாகில், இவளுடைய வைப₄வநிருபணம் பண்ணவொன்னாதே’ என்னவொன்னது. அதெங்குனேயென்னில்; “அழுர்வநாநாரஸப₄ாவநிர்ப்ப₄ர ப்ரபாத்த₄யா முக்த₄ வித₃க்த₄லீலயா”

பிரமனுமில்லை சிவனுமில்லை; இந்த ஆகாஸமும், பூமியுமில்லை ...அவன் ஒருவனையிருந்து ஆநந்த₃த்தை அடையவில்லை.]

ஏஷ ஸர்வபூதாந்தராத்மாபஹதபாப்மா தி₃வியோ தே₃வ ஏகோ நாராயண:। (ஸ-ப₃ாலோபநிஷத்-7)[ஸர்வபூதந்களுக்கும் அந்தர்யாமியாயிருப்பவனும், தே₃ாஷமற்றவனும், ஶ்ரீவைகுண்டத்தில் வஸிப்பவனும், தே₃வனுமான நாராயணன் ஒருவனே.] என்றும் ப்ரமாணங்களாலே விளக்கப்பட்ட மேன்மையை உடையவனுய், உனக்கு இனிய கணவனை ஸர்வேஸ்வரனுங்கூட, வாக்குக்கும், மனத்துக்கும் எட்டாமலிருக்கும் உன்னுடைய அளவற்ற பெருமையை அளக்கப் புகுந்தால், ‘தனக்கும் தன்தன்மை அறிவரியான்’ (திருவாய் 8-4-6) என்கிறபடியே, தன்னுடைய பெருமையைத் தான் காணமுடியாதது போலே, உன்னுடைய பெருமையைக் காண்பதற்கும் இயலாதவனுயிருப்பான். அப்படியானால் உலகத்திற்கு இருவர் தலைவர்களோ எனில்; (நித்யாநுகூலம் ஸ்வத:) “அஸ்யேஸாநா ஜக₃தோ விஷ்ணுபத்நீ” என்கிற ப்ரமாணத்தின்படி உலகிற்கு இவள் தலைவியாயிருந்தபோதிலும், அவனுக்கு அடிமைப்பட்ட மனைவி என்கையாலே இரண்டு தலைவர்கள் இல்லை. அப்படி எம்பெருமானுக்கு பிராட்டி அடிமைப்பட்டவளானால் இவளுடைய பெருமையை அவன் அளவிடக்கூடியவன் என்று ஆகுமே எனில், ஆகாது. எப்படியெனில்; “அழுர்வநாநாரஸப₄ாவநிர்ப்ப₄ர ப்ரபாத்த₄யா முக்த₄ வித₃க்த₄ லீலயா” (ஸதோ.ரத் 44)

శ్రీ:
 శ్రీమతే రామానుజ్ఞాయ నమः
రామానుజ రహస్యాంగమ्
రామానుజ్ఞరహస్యాంగమ్
 ములం

1. ఓం నమో రామానుజ్ఞాయ
2. శ్రీమత్తః రామానుజ్ చరణైన పరాణమ ప్రపత్తయో
 శ్రీమతే రామానుజ్ఞాయ నమః॥
3. సాంబవకర్మాణి సంతయింయ రామానుజ్ త్తి సమరా
 విష్టతిం సాంబవప్తాత్తోప్తయో తత్తామయేతత్తః వరతమ మమ॥
 శ్రీమత్తః రామానుజ్ కృరవే నమః

వరతాంసయ కృరో: పుత్రమ తత్పత్తాప్తాజ్ఞాక తాగ్రకమి
 జ్ఞానపక్త్యాత్తి జ్ఞలతి మ వంతో సాంతత్తారతో శికమి॥

పాతు కే యతిరాజ్ఞాంయ కత్తయంతి యత్తాక్యయా
 తస్య తాపారతో: పాతెత్తా శిరసా తాగ్రయామయహమి॥

జ్ఞానత్తాగుషధి అమ్రకప్పంకార్ అగ్రణిచెయ్త
 వ్యాక్యానమి

అనాత్తయవిత్తయాసుంచిత-పుణ్యపాపాన్మపకర్మపరవశగ్మయ, తోవతిర్యక్తమనుష్యస్తావరాన్మప-చతుర్విత్తాపరీంకణైప పరిక్తరహితత్తు పత్తాత్తాసమంసారియాయి, తుక్కసాక్కార మక్కన్మయి, తంచిస్తరాన్నెపాయమర్మియాత చేతనన్నుక్కు, నిర్మోతుక పక్కావతక్కటాకషఫత తాలే అత్తావేషాపిముఖ్య లతసంక్తిక్కాన్నటాయ లతాశాసంయసామాప్యయనమి పణ్ణిని చరమాత్తాకారిక్కు మోకషఫకమోతువాయి, పరమరహస్యమాన రామానుజ్ రహస్యాంగమ అన్నియవెన్నుమి.

అతిలిం మంత్రరమిగ్రుక్కుమంపది ఎంకునెయెణునిలి;—ఎట్టుత్తిగ్రవశఫరమాయి, ఓం ఎన్నుమి, నమః ఎన్నుమి, రామానుజ్ఞాయ ఎన్నుమి మున్ను పత్తమాయి త్తిగ్రుక్కుమి. త్తిలిం ముతలిం పత్తమాయి ఏకాశఫరమాన ప్రణవమ అకారమ ఎన్నుమి, ఉకారమ ఎన్నుమి, మకారమ ఎన్నుమి మున్ను త్తిగ్రవశఫరమాయి మున్ను పత్తమాయి త్తిగ్రుక్కుమి. త్తిరణ్ణటామి పత్తమాన నమస్సు—‘న’ ఎన్నుమి, ‘మ’ ఎన్నుమి త్తిగ్రవశఫరమాయి, త్తిరణ్ణటి పత్తమాయి త్తిగ్రుక్కుమి. మున్ను పత్తమాన రామానుజ్ పత్తమి అంచు త్తిగ్రవశఫరమాయి ‘రామ’ ఎన్నుమి, ‘అనుజ్ ఎన్నుమి త్తిగ్రణ్ణటి పత్తమాయి, మేలు ‘అయి’ ఎన్ను చతుర్థత్తియాపిగ్రుక్కుమి.

இதுக்கு அர்த்தம் – இதில் முதல் பத்மான அகாரத்தாலே எம்பெருமானுரைச் சொல்லுகிறது. “அகாரோ விஷ்ணு வாக்கு:” (?)என்றும், “அகங்காணம் அகாரோடஸ்மி” (படவத் கீதை 10-33)என்றும், “அகாரார்த்தோ விஷ்ணு:” (அஷ்டஸ்லோகீ-1) என்றும் நாராயண வாசகமான அகாரம் எம்பெருமானுரைச் சொல்லுகிறபடி எங்குள்ளேயனில்; “ஸாகங்காந்நாராயணே தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும் மக்ஞாநுத்தத்ரே லோகாந் காருண்யாச்சாஸ்த்ர பாணிநா” (ஜயாக்ய ஸம்ஹிதை) என்றும், “ஆசார்யஸ் ஸ ஹரி: ஸாகங்காத் சரஞ்பி ந ஸம்ஶய:” (?) என்றும், “பேதவாடைப்பிரானார் பிரமத்துருவாகி வந்து” (பெரியாழ் திரு 5-2-8) என்றும் இப்படி ஸகல ப்ரமாணங்களிலும் சொல்லுகிறபடியே ஸ்ரீமந்நாராயணனே ஆசார்யனுகையாலே “தஸ்மிந் ராமாநுஜார்யே குருதிதி ச பதம் பாதி” (பெரியவாச்சான்பிள்ளை அருளிய ஸ்லோகம்) என்றும்; “ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்தகுரு:” என்றும், “ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தத்தார்த்தா நாதர் ஸம்ஶய:” என்றும் “ஆசார்யபதமென்று தனியே ஒரு பதம்; அதுள்ளது எம்பெருமானார்க்கே” என்றும் சொல்லுகிறபடியே ஆசார்யத்வபூர்த்தி எம்பெருமானார்க்கே உண்டாகையாலே அகாரவாச்யரெம்பெருமானுராகை ஸித்ததம்.

ஆனால் ஸகலஜகத்காரணத்வமும், ஸர்வரகங்கத்வமும், ஸர்வஸேஷநித்வமும், ஸ்ரியபதித்வ மும் அகாரத்திலே ப்ரதிபாதிக்கையாலே எம்பெருமானுரிடத்தில் இவையுண்டாக வேண்டாவோயென்னில் உண்டு. எங்குள்ளேயனில்; ஈஸ்வரரே யில்லையென்றும், உண்டானாலும் நிமித்தமாத்ரம் என்றும், கர்மம் காரணமென்றும், சேதநன் காரணமென்றும், ப்ரதாநம் காரணமென்றும் சொல்லுகிறவர்களுடைய மதங்களை ஸ்ருதி-ஸ்ம்ருதி-இதிஹாஸ-புராணங்களாலே நிரவித்து, ஈஸ்வர ஸத்பாவத்தை அங்கீகரிப்பித்து, ஸகலஜகத்காரணபூதனு ஈஸ்வரரை உண்டாக்கினபடியாலும், ‘ஜ்ஞாநி து ஆத்மைவ மே மதம்’ (கீதை 7-18) என்கிற ஈஸ்வரவாக்யத்தாலே ஈஸ்வரன் ஶரீரமும், எம்பெருமானார் ஶரீரியமாகையாலே, ஶரீரத்துக்குண்டான காரணத்வம் ஶரீரிக்கேயாகையாலும், ஆதிகாரணத்வம் எம்பெருமானார்க்கே என்று சொல்லலாம். காரணமாகிறது உண்டாகப் பண்ணின வஸ்துவிறே.

கபர்த்தி மதகர்த்தம் கபிலகல்பநாவாகுராம்
துரத்யயமதீத்ய தத் தக்ருஹிணைதந்தறயந்த்ரோதாரம் ।
குத்ருஷ்டிகுஹநாமுகே நிபதத: பரப்ரஹ்மண:
கரக்ரஹவிசிகங்கே ஜயதி லக்ஷ்மனேயம் முநி: ॥

(யதிராஜஸப்ததி-38) என்றும் ப்ரமாணம் உண்டாகையாலே ஸகலஜகத்காரணத்வம் எம்பெருமானார்க்கேயுள்ளது.

ஸர்வரகங்கத்வம் எங்குள்ளேயனில்; அதிகாரி நியமமின்றிக்கே ப்ரஹ்ம-கங்காரி-வைஸ்ய-ஸாத்தராதி களையும், ஸத்ரீ-பால-வ்ருத்தத-முக-ஜட-அந்த-பதி-ர-பங்கு-பஸா-பகநி-மருகாதி களையும் ரகநி-கையாலே ஸர்வரகங்கத்வமும்

உண்டென்கை.

ஸர்வபேஷித்வம் எங்குனேயென்னில்:— நம்பெருமாள், திருவேங்கடமுடையான், தேவப்பெருமாள், அழகர், திருக்குறுங்குடிநம்பி, திருநாராயணராயாதவாத்துரைநாதன் முதலானவர்கள் உபயித்தியையும் கொடுத்தும், ஜாமாதாவாயும், ஶிஷ்யஞையும், குமாரஞையும் போதப்படுகையாலும்; நம்மாழ்வார் இவருடைய புவிஷ்யத்துவதாரத்தை கடாக்ஷித்து திருவாய்மொழியிலே ‘கலியும் கெடும் கண்டுகொண்மின்’ (திருவாய் 5-2-1) என்றும், ‘கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம்’ (திருவாய் 5-2-2) என்றும் இத்யாதித்தால் இவருடைய ஸம்பந்தத்தால் எல்லாரும் வீடு பெறுவர்கள் என்றும் ‘நமக்குமிவர் ஸம்பந்தத்தாலே உஜ்ஜீவநமென்றும் ‘பொலிக பொலிக பொலிக’ (திருவாய் 5-2-1) என்றும் மங்களாஸாஸநம் பண்ணி ஸ்ரீமந்நாதர் முநிகளுக்கு மேலுள்ள அவதார ரஹஸ்யத்தையும் அறிவித்து புவிஷ்யத்தாசார்ய விக்கரஹத்தையும் ப்ரஸாதித்தருள், அவர் உய்யக்கொண்டார்க்கும், அவர் மணக்காலநம்பிக்கும், அவர் ஸ்ரீஆளவந்தார்க்கும், அவர் திருக்கோட்டியூர்நம்பிக்கும் ப்ரஸாதித்தைகயாலே முன்புள்ள முதலிகளும்; ஸமகாலத்தில் கூரேஸு-குருகேஸு-கேவிந்தத்தாஸரதி கள் முதலான எழுபத்துநாலு ஸிம்ஹாஸநஸ்தரும், எழுநூறு த்ரிதண்டஸந்யாஸிகளும், பன்னீராயிரம் ஏகாங்கிகளும், எண்ணிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களும், ராஜாக்களும், திருநாமதாரிகளும், பட்டர், நஞ்ஜீயர், நம்பினீ, வடக்குத்திருவீதிப்பினீ, பெரியவாச்சான்பினீ, பினீலோகாசார்யர் முதலான பின்புள்ள முதலிகளும் அவர்க்கே போதப்படுகையாலே ஸர்வபேஷித்வ மும் உண்டென்கை.

இவை இத்தனையுமுண்டானாலும் ஸரியபதித்வம் சொல்லலாமோ யென்னில்; சொல்லலாம். ஸ்ரீ ஶப்தத்தாலே கூரத்தாழ்வானைச்சொல்லி அவருக்குப் பதி யென்று எம்பெருமானுரைச்சொல்லலாம். ஆனால் ஸ்ரீஶப்தத்தாலே கூரத்தாழ்வானைச்சொல்லுகிறபடி எங்குனேயென்னில்:— ‘கந்தல் கழிந்தால் ஸர்வர்க்கும் நாரீனுமுத்தமை யுடைய அவஸ்தை வரக்கடவதாயிருக்கும். ஆறு ப்ரகாரத்தாலே, பரிசாத்தத்தாத்ம ஸ்வரூபத்துக்கு தத்ஸாம்யமுண்டாயிருக்கும்’ என்று ஸ்ரீவசநபூஷணத்திலே (239,240) அருளிச்செய்தபடியே பிராட்டிக்கு உண்டான குணங்கள் ஆழ்வானுக்கும் உண்டாகையாலும், ஈஸ்வரனுக்கு அநேக நாய்ச்சிமார் உண்டானாலும், அக்ரமஹிஷி பெரியபிராட்டியாரானுப்போலே ‘அக்கர்யம் யதீந்த்ரஸி ஷ்யாநாம் ஆத்யம் வேதாந்தவேதிநாம்’ (?) என்கிறபடியே எம்பெருமானுர்க்கு ப்ரதாந ஶிஷ்யராகையாலும், ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கிறவர்களுக்கு பெரியபிராட்டியார் புருஷகாரமானால்லது ஈஸ்வரன் கார்யம்செய்யான் என்கிறபடியே, எம்பெருமானுர் திருவடிகளை ஆஸ்ரயிக்கிறவர்களுக்கு ஆழ்வான் உபகாரம் வேண்டும்; ‘ஸ்ரீவத்ஸாமீநநாரணம் யதிராஜமீடே’ (யதிராஜ விம்ஶதி 2) என்றும், ‘கூராதிநாதர் குருகேஸ

முகாத்தய பும்ஸாம் பாதாநுசிந்தநபர: ஸததம் படவேயம்' (யதிராஜ் விம்சதி 3) என்றும் யதிராஜ் விம்சதி யிலே அருளிச்செய்கையாலும், 'மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம் குழியைக்கடக்கும் நம்கூரத்தாழ்வான் சரண்கூடியபின் பழியைக்கடத்தும் இராமாநுசன் புகழ்பாடியல்லா வழியைக்கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே' என்று நூற்றந்தாதி(7)யிலே அருளிச்செய்கையாலும், இப்படி மணவாளமாழுனி, திருவரங்கத்தமுதனூர் முதலானவர்கள் ஆழ்வான் புருஷகாரமாகவே ஆஸ்ரயிக்கையாலும், எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்ததினாலே தமக்கு ஸ்வரூபலாபடும், மற்றையவர்களுக்கெல்லாம் தம்மை ஆஸ்ரயித்தே ஸ்வரூபலாபமும் பெறவேண்டுகையாலே; ஸ்ரீஸ்ப்தத்தால் ஸ்ரீயதே, ஶ்ரயதே எனகிற வ்யதிபத்தி த்வயார்த்தமும் இவரிடத்திலே உண்டாகையாலே ஸ்ரீ ஶப்தத்தாலே ஆழ்வானைச் சொல்லலாம். ஆனால் 'புருஷகாரமாம்போது க்ருபையும், பாரதந்தர்யமும், அநந்யார்ஹுத்வமும் வேணும்' என்று ஸ்ரீவசநப்துஷணத்தில் (7)அருளிச்செய்தபடியே பிராட்டிக்கு இந்த மூன்று குணங்கள் உண்டானான்ப் போலே ஆழ்வானுக்கும் இம்மூன்று குணங்களும் உண்டாகவேண்டாவோ என்னில், உண்டு. எங்கனேயென்னில்; க்ருபையாவது-பரது:க்கதுத்துக்கித்வமும், பரது:க்க-அஸஹித்துக்கும் ஆகையாலே, வாழையிலை அறுத்தமுர்ச்சையாய் விழுந்ததினு லும், ஸர்ப்பாஸ்கதமான மண்டுத்தினுடைய ஆர்த்தநாதத்தைக் கேட்டு ஆழ்வான் மோஹித்து விழுந்தார் என்று வார்த்தாமாலையிலே அருளிச்செய்கையாலும் பரது:கத்துத்துக்கித்வமும்; நான் பெறுகிற லோகம் நாலுரான் பெறவேணுமென்று சொல்லுகையாலே பரது:க்க-அஸஹித்துக்கும் ப்ரகாஸித்தது. ஆகையால் இவ்விரண்டு வருத்தாந்தத்தாலும் க்ருபை வெளிப்பட்டது.

மாஸோபவாஸம் இருக்கச்சொல்லி நியமித்தபடியே செய்திருக்கையாலே பாரதந்தர்யமும் வெளியிடப்பட்டது. பாரதந்தர்யமாவது:— ஆசார்யன் நியமித்தபடியே செய்கை. எங்கனேயென்னில்:— எம்பெருமானார் திருக்கோட்டியூர்நம்பி ஸந்திதி₄க்கு பதினெட்டுத்தரம் எழுந்தருளி, அவர்பக்கவிலே லபித்த சரமார்த்தமுத்தை ஆழ்வான் 'அடியேனுக்கு ப்ரஸாதி₄த்தருளவேணும்' என்று விண்ணப்பம்செய்ய அப்படியே "ஸம்வத்ஸரம் தது₄த்து₄ம் வா மாஸத்ரயமது₂ாபி வா பர்க்ஷய விவிதே₄பாயை: க்ருபயா நிஸ்ப்ருஹோ வதே₄த॥" எனகிறபடியே ஒரு ஸம்வத்ஸரமாவது, ஆறுமாஸமாவது, மூன்றுமாஸமாவது விவிதே₄பாயங்களினாலே பர்க்ஷித்து நிஷ்காம னய், அர்த்த₂ங்களை ப்ரஸாதி₄த்தருள வேணுமென்று ஶாஸ்த்ரப்ரதிபாதநங்கள் உண்டாகையாலே, அப்படியே பர்க்ஷித்து ப்ரஸாதி₄த்தருளத் திருவுள்ளமாய், ஆழ்வானுக்கு மாஸோபவாஸம் நியமிக்க, நியமித்தபடியே இருந்தாராகையாலே பாரதந்தர்யம் ப்ரகாஸித்தது.

அநந்யார்ஹுத்வமாவது:— க்ருமிகண்ட₂ வ்யாஜுத்தாலே உடையவர் வெள்ளோசாற்றி மேல்நாட்டுக்கு எழுந்தருளினபோது, க்ருமிகண்ட₂ன் பெருமான் ஸ்ரீஸௌலேஸத்யாபாத்ரம்-எப்ரல் 2009

பரிகரத்தை நெருக்கிக் கொண்டு போருகையாலே, இந்தக் கலகம் விளைகிறது உடையவராலேயன்றே என்று அவர் திருவடி ஸம்பந்த₄ ம் உள்ளவர்கள் ஒருவரும் கோயிலுக்குள் புகுந்து பெருமாளை ஸேவிக்கவிடவேண்டா என்று தி₃வ்யாஜ்ஞா யிட்டுவைத்தார்கள்; கூரத்தாழ்வான் த₃ஸ்பநந்ததை நிர்வவஹி கைக்காக க்ருமிகண்ட₂னி தத்திலே புக்கு அவனுலே திருநயனங்களுக்கு உபத்ரவம் வந்து, மீண்டு கோயிலுக்கு எழுந்தருளி அங்குற்றைச் செய்தியறியாமல் பெருமாளை ஸேவிக்க எழுந்தளினவள விலே, ஒருவன் ஆழ்வானையுள்ளே புகுராதேயென்று தகைய, ஒருவன் தகையாதே கோயிலுக்குள் புகுருமென்ன, அவ்வளவில் ஆழ்வான் திகைத்துநின்று இங்குற்றை விஶேஷம் ஏதென்று திருவாசல்காக்குமவர்களைக் கேட்க, அவர்களும் எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்த₄ ம் உள்ளவர்கள் ஒருவரையும் பெருமாளை ஸேவிக்க விடவேண்டாவென்று தி₃வ்யாஜ்ஞா யிட்டு தகைந்து கிடக்கிறது என்ன, ஆனால் நீங்கள் என்னைப் புகுரச் சொல்லுவானென்னென்ன, ஆனாலும் நீர் எல்லாரையும் போலன்றிக்கே நல்லகு₃ணங்கள் உடையராகையாலே புகுரச்சொன்னே மென்ன, ஆழ்வான் அத்தைக் கேட்டு ஜலசந்த₃ரனைப்போலே நடுங்கி சிவிட்கென்று நாலடி மீண்டு, ஜயோ ஆத்மகு₃ணங்களுண்டானால் எல்லார்க்கும் ஆசார்யஸம்பந்த₄த்துக்கு ஹேதுவாம் என்று ஶாஸ்த்ரம் சொல்லிற்று, எனக்குண்டான ஆத்மகு₃ணங்கள் எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்த₄த்தை அறுத்துக்கொள்ளுகைக்கு ஹேதுவாய்விட்டதோ என்று வ்யாகுலப்பட்டு, தம்மை மிகவும் நொந்து கொண்டு எனக்கு, பேற்றுக்கு எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்த₄மேயமையும்; இந்த ஸம்பந்த₄ ம் ஜழிந்த ப₄க₃வத்ஸேவையும் வேண்டாவென்று திருமாளிகைக்கு எழுந்தருளினார் என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தார் என்று அந்திமோபாய நிஷ்டை₂யிலே அருளிச்செய்கையாலும்; ஒருகாலத்திலே எம்பெருமானார் திருவுள்ளத் திலே தம்மைச் சீறியருளினுரென்று ஆழ்வான்கேட்டு, இவ்வாத்மா, அவர்க்கே ஶேஷமாயிருந்ததாகில், அவருடைய னிநியோக₃ப்ரகாரம் கொண்டு கார்யமென் னென்று அருளிச்செய்தார் என்று மாணிக்கமாலை, வார்த்தாமாலை, அந்திமோபாய நிஷ்டை முதலான ரஹஸ்யங்களிலே அருளிச்செய்கையாலே இவ்விரண்டு வருத்தாந்தத்தாலும் அநந்யார்ஹுத்வம் வெளிப்படுகிறது. ஆகையால் ஸ்ரீஸப்து₃த்தாலே கூரத்தாழ்வானைச் சொல்லி, அவர்க்குப் பதி என்கையாலே ஸ்ரிய:பதித்வம் சொல்லிற்று.

உகாரத்துக்கு அர்த்த₂ம்:— அந்யஶேஷத்வ நிவ்ருத்தியும், அநந்யார்ஹ ஶேஷத்வமும். இவ்விடத்தில் அந்யஶேஷத்வ நிவ்ருத்தியாவது — ஈஸ்வரஶேஷ நிவ்ருத்தியைச் சொல்லுகிறது. அநந்யார்ஹஶேஷத்வமாவது:— எம்பெருமானார்க்கே ஶேஷமென்று சொல்லுகிறது. ஈஸ்வரஶேஷத்வத்தை அந்யஶேஷம் என்று சொல்லுகிறபடி எங்குனேயென்னில்:— எம்பெருமானர் வடுகநம்பியை அழைத்தருளி ‘வடுகா! அழகியமனவாளப் பெருமாள் உப₄யநாய்ச்சிமாருடனே கடைச்சேர்த்தியிலே ஸ்ரீஸலேஶத₃யாபாத்ரம்—ஏப்ரல் 2009

ஸர்வாப்₄ரண்பூஷிதராய் நம் மட₂த்துவாசலிலே எழுந்தருளுகிறார், வந்து ஸேவிக்க வொண்ணுதோ’ என்று அருளிச்செய்ய, ‘அடியேன் உங்கள் பெருமாளை ஸேவிக்க வந்தால் எங்கள் பெருமாள் பால் பொங்கிப்போகாதோ’ என்று விண்ணப்பம் செய்கை யாலும்; ‘நித்ய ஸத்ருவாயிறேயிருப்பது’ என்று ஆசார்யஸேவைக்கு ப₄க₃வத்ஸேவை விரோதி₄க்குமென்று ஸ்ரீவசநபூ₄ஷனத்திலே(424) அருளிச்செய்கையாலே ஆசார்யஸேவைக்கு ப₄க₃வத்ஸேவை விரோதி₄யாகை ஸித்த₄ம்.

இனி மகாரத்துக்கு அர்த்த₂ம்:— ‘மந ஜ்ஞாநே’ என்கிற த₄துவினுலே ‘மகாரோ ஜீவ வாசக:’ (?) என்று ஆத்மாவைச் சொல்லுகிறது. ஜாத்யேகவசநமாகையாலே ஸகலாத்மாக்களையும் சொல்லுகிறது. மகாரம் ஸகலாத்ம வாசகமானாலும் ‘மகாரஸ்து தயோர் த₃ஸ:’ (பாஞ்சராத்ரம்) என்று எம்பெருமானார் திருவடிகளிலே உண்டான ப்ராவண்யம்தானே நிரூபகமாக யதீந்த₃ரப்ரவணரென்று திருநாமத்தை உடையவரான மணவாள மாழுனியைச் சொல்லுகையே முக்யார்த்த₂மென்று ஸம்ப்ரத₃யாயஜ்ஞரான நம்மாசார்யர் கள் அருளிச்செய்வர்கள். ஆக, ப்ரணவத்தால், ஸகலாத்மாக்களும் எம்பெருமானார்க்கே ஸேஷமென்று சொல்லிற்றுயிற்று.

நமஸ்ஸாக்கு அர்த்த₂ம்:— ‘ம:’ என்கையாலே தான் ஸ்வதந்த்ரன் என்கிறது. ‘ந’ — ‘அன்று’ என்கையாலே ஸ்வதந்த்ரனன்று என்கிறது. ஸ்வாதந்த்ரய நிவ்ருத்தியான போதே பாரதந்த்ரயம் ப்ரகாஸமாகையாலே இங்கு பாரதந்த்ரய பராகாஷ்டையான ததீ₃யபாரதந்த்ரயமே சொல்லுகிறது. இங்கு ததீ₃யராவது ‘த்வத்த₃ாஸத₃ாஸ குணநா சரமாவதே₃ள யஸ்தத்த₃ாஸதைகரஸதாவிரதா மமாஸ்து’ (யதிராஜ விம்ஶதி 16) என்கிறபடியே எம்பெருமானார் திருவடிகளில் ஸம்ப₃ந்த₄ ஸம்ப₃ந்தி₄கள் எவர்களோ அவர்களுக்கே பரதந்த்ரன் என்கை. ஈப்பவரபாரதந்த்ரயம் ஸர்வாத்மஸாதாரணம். ராமாநுஜபாரதந்த்ரயம் கதிபயஸாதாரணம். ததீ₃யபாரதந்த்ரயம் அஸாத₄ரணம். இவ்வர்த்த₂ம் ‘இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கிறைவன் இனையடிப்போது’ (12), ‘திக்குற்றகீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்’ (26), ‘நல்லார் பரவுமிராமானுசன்’ (80) இத்யாதி₃களில் எம்பெருமானார் திருவடிகளுக்கே ஸேஷபூ₄தரானார்க்கொழிய மற்றொருவர்க்கு அடிமை செய்யாத்திடங்கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே என்று எம்பெருமானார் த₃ாஸர்கள் எந்தக்குற்றம், எந்த ஜூந்மம், எந்த ஆசாரமுண்டானவர்களானாலும் அந்தக் குற்றம், அந்த ஜூந்மம், அந்தவாசாரம் தானே நம்மை ஆட்கொள்ளுமென்றும், எம்பெருமானார் திருநாமம் நம்பினவர்களை மறவாதவர்கள் எவர்களோ அவர்களுக்கே ஸர்வதே₃ஸ, ஸர்வகால, ஸர்வாவஸ்தை₂களிலும், ஸகலவித₃கைங்கர்யங்களும் தரிவித₄கரணங்களாலும் செய்கிறேன் என்றும் அமுதனார் அருளிச்செய்கையாலும், ‘வாசா யதீந்த₃ர மநஸா வபுஷா ச யுஷ்மத் பாத₃ாரவிந்த₃யுக₃ளம் ப₄ஜதாம் கு₃ரூணம் கூராதி₄நாத₂குருகேஸமுகாத்த₃யபும்ஸாம் பாத₃ாநுசிந்தநபரஸ் ஸததம் ப₄வேயம்’

(யதிராஜ விம்பதி 3)என்றும், ‘த்வத்தாஸதாஸவிரதா மமாஸ்து’ (யதிராஜ விம்பதி 16) என்றும் சொல்லுகிற படியே மநோவாக்காயங்களாலே உம்முடைய திருவடியே பணித்துக் கொண்டிருக்கிற கூரத்தாழ்வான், திருக்குருகைப்பிரான் பிள்ளான் முதலானவர்களுடைய திருவடிகளை எப்போதும் த்யானம் பண்ணுகிறேன் என்றும், உம்முடைய தாஸாநுதாஸ கணையிலே சரமாவதி₄ தாஸர்கள் எவரோ, அவருடைய தாஸ்யநிஷ்டை₂யே எனக்கு வேணுமென்றும் மனவாளமாழுனிகளும் எம்பெருமானாரையே நோக்கி இப்படி விண்ணப்பம் செய்கையாலும், இந்த உபயரிடத்திலும் ததீயபாரதந்தர்யம் காணப்பட்டது.

இந்நமஸ்லிலே அஹங்காரமமகாரநிவருத்தியும், நிவருத்தமான ஸ்வரூபத்தினுடைய அத்யந்தபாரதந்தர்யமும், பாரதந்தர்ய பராகாஷ்டையான ததீயஸேஷத்வமும் ப்ரதிபாதி₃த்தாலும் கீழ் ஸ்வரூபத்தை ப்ரதிபாதி₃க்கையாலும், மேல் புருஷார்த்த₂ம் ப்ரதிபாதி₃க்கப்படுகையாலும், ப்ரதாநப்ரதி₃பாத்₃யம் உபாயமா கையாலும், ஸ்வரூபப்ராப்யாநுரூபமான உபாயத்தைச் சொல்லுகிறது. ‘ஸ்வரூபத்துக் கும், ப்ராப்யத்துக்கும் சேர்ந்திருக்கவேணுமிறே ப்ராபகம்’ (ஸ்ரீவ.பூ₄ 410) என்கிறபடியே எம்பெருமானர்க்கு ஸேஷமாகையே ஸ்வரூபமும், அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்த₂முமாகையாலே இவை இரண்டுக்கும் சேர்ந்த உபாயம் எம்பெருமானர் திருவடிகளே என்கை. எங்ஙனேயென்னில்; “பேரேஞ்றுமற்றில்லை நின்சரணன்றி அப்பேறளித்தர்க்கு ஆரேஞ்றுமில்லை மற்றச் சரணன்றி”(இரா.நூ 45) என்று உபாயோபேயங்கள் இரண்டும் தேவர் திருவடிகளே என்று அமுதனுர் அருளிச்செய்கையாலே, ஸ்வரூபாநுரூபமான உபாயம் எம்பெருமானர் திருவடிகளே என்றும் சொல்லுகிறது.

இதுவுமன்றிக்கே “ஸ்வாபி₄மாநத்தாலே ஈஸ்வராபி₄மாநத்தைக் குலைத்துக் கொண்டவிவனுக்கு ஆசார்யாபி₄மாநமொழியக் கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச்செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்”(ஸ்ரீவ.பூ₄ 237) என்று அருளிச்செய்த படியே அநாதி₃காலத்தில் நின்றும், ‘எனக்கு’ ‘நான்’ என்கிற ஸ்வாபி₄மாநத்தாலே ஈஸ்வராபி₄மாநத்தை அறுத்துக் கொண்ட இவனுக்கு எம்பெருமானர் அபி₄மாந மொழிய வேறு கதியில்லையென்று நம: பத₃ார்த்த₂ம்.

ராமாநுஜபதத்துக்கு அர்த்தம்—

ராமாநுஜபத₃ம் அகாரவிவரணமாகையாலே பரப்புறவுமத்தைச் சொல்லுகிறது. ராமாநுஜபதத்துக்கு பரப்புறவுமை என்று சொல்லுகிறது எங்ஙனேயென்னில்; ‘ராமஸ்ய அநுஜ: ராமாநுஜ:’ என்று நம்பிமுத்தபிரானுக்குத் திருத்தம்பியான க்ருஷ்ணனுக்கு வாசகம்; ‘வாஸாதே₃வாய தீ₄மஹி’(தை.உப 2-26) என்றும் ‘ப்புறவுமன்யோ தே₃வகீ புத்ரோ ப்புறவுமன்யோ மது₄ஸுதை₃ந:’(அத₂ர்வ) என்றும் ‘க்ருஷ்ணம் த₄ர்மம் ஸ்ரீகௌஷ்ணத்யாபார்த்ரம்-ஏப்ரல் 2009

ஸநாதநம்’ (ப.ா.ஆரண்ய பேரவை 88-25)என்றும், ‘ஏத நாராயண: ஸ்ரீமாந் கஷ்ணார்ணவ நிகேதந: நாக₃பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக₃தோ மது₄ராம்புரீம்’ (ஹரிவம்ஶம் 113-62) என்றும், “ராமக்ருஷ்ணந்ருளிமஹாஸ்து பூர்ணாஷாட்கு₃ண்யமூர்த்தய:” (?) என்றும் சொல்லுகிறபடியே வாஸாதே₃வனே பரப்ரஹ்மமென்றும், தே₃வகீபுத்ரனே பரப்ரஹ்மமென்றும், ஸ்ரீக்ருஷ்ணனே பரப்ரஹ்மமென்றும், ஸ்ரீக்ருஷ்ணனே ஸநாதந த₄ர்மமென்றும், கஷ்ணாப்₃தி₄ ஶாயியான ஸ்ரீமந்நாராயணனே மதுரையிலே திருவவதரித் தருளினுரென்றும், ராமக்ருஷ்ணந்ருளிமஹாவதாரங்கள் பூர்ணைவதாரங்கள் என்றும், இப்படிச் சொல்லப்பட்ட ஸ்ரீக்ருஷ்ணன் “பரித்ராயை ஸாதா₄நாம் விநாஸாய ச து₃ஷ்க்ருதாம் த₄ர்மஸம்ஸ்தத₂ாபநார்த்த₂ாய ஸம்பவாமி யுகே₃ யுகே₃” (கீ.தை 4-8) என்றும் “யத₃ா யத₃ா ஹி த₄ர்மஸ்ய க₃லாநிர் ப₄வதி ப₄ாரது அப்₄யுத்த₂ாநாம் அத₄ர்மஸ்ய தத₃ாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்பா” (கீ.தை 4-7) என்றும் சொல்லுகிற படியே துஷ்டநிக்க₃ரஹ சிஷ்டபரிபாலநத்துக்காக யக₃யக₃த்துக்கும் திருவவதரித்த க்ருஷ்ணவதாரத்தில் அன்று அஞ்ஜாநெனுருத்தனையுமே சிஷ்யனுக்கிக் கொண்டு அவெனுருத்தனுக்குமே சரமார்த்த₂த்தை ப்ரஸாதி₃த்து “நாஸ்திகாய ந வக்தவ்யம் நா ப₄க்தாய கத₃ாசந ந சாஸாப்ராஷ்வே வாச்யம் ந ச மாம் யோடப்₄யஸாயதே” (கீ.தை 18-67) என்று நாஸ்திகருக்கும், என்னிடத்தில் ப₄க்தி பண்ணைதவர்களுக்கும், கு₃ருவான உனக்கு ஶாஸ்ராஷை பண்ணைதவர்களுக்கும், என்னிடத்தில் அஸஅயை பண்ணுமவர்களுக்கும் சொல்லவேண்டாவென்று அருளிச்செய்த குறைகள் எல்லாம் தீர்த்துக்கொள்ளுகைக்காக அந்த ராமாநுஜன் தானே இந்த ராமாநுஜாசார்ய ராய்த் திருவவதரித்து ப₄ஹாப்ரயாஸத்தினுலே திருக்கோட்டியூர்நம்பி பக்கலிலே பதினெட்டு பர்யாயமெழுந்தருளி ப₄ஹாபாயத்தாலே லபி₄த்த சரமார்த்த₂த்தை பூ₄ரி த₃ாநமாக எல்லார்க்கும் ப்ரஸாதி₃க்கையாலே எம்பெருமானார் தானே ஸ்ரீமந்நாராயண னுகை வித்த₄ம்.

அங்ஙனன்றிக்கே ராமாநுஜ பத₃த்தில் ‘ராமா’ பத₃ம் ஸ்த்ரீ வாசகமாகையாலே அத்தாலே சூடிக்கொடுத்த நாய்ச்சியாரைச்சொல்லி, ‘அநுஜ்’ பத₃த்தாலே அவளுக்குத் தம்பி¹ என்று சொல்லவுமாம். ஆனால் ஒரு வயிற்றில் பிறந்தவர்களையன்றே, தம்பி தமக்கை என்று சொல்லுவது. நாய்ச்சியார் முன்பே பெரியாழ்வார் திருநந்தவனத்தில் திருத்துழாய் அடியிலே திருவவதரித்தருளினார். அநேக காலத்துக்குப் பின்பு ஆஸஅரி கேஸவப்பெருமானுக்குக் குமாரராய், காந்திமதியம்மாளுடைய திருவயிற்றிலே திருவவதரித்த எம்பெருமானுரைத் தம்பி என்று சொல்லுகிறது எங்ஙனேயென்னில்:— தம்பி என்கிறது சுந்தாநுவர்த்தித்வம் சொல்லுகிறது. சுந்தானுவர்த்தித்வமாவது — நினைவறிந்து நடக்கை. ஆனால் நாய்ச்சியார் நினைவை எம்பெருமானார் அறிந்தது எங்ஙனேயென்னில்:— “நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலைநம்பிக்கு நான் நாறு தடாவில்வெண்ணைய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன் நாறுதடாநிறைந்த அக்காரவடிசில் சொன்னேன் ஏறுதிருவடையான் இன்றுவந்து இவைகொள்ளும் கொலோ” என்றும்,

26. அथ ஶ्रீஶैலநாಥார்யநாமனி ஶ्रீமதி மண்டபे ।
தட்டி஘பக்கஜத்துஞ்சாயாம஧யநிவாஸிநம् ॥

26. அத₂, ஸ்ரீஸௌரநாத₂ார்யநாமநி ஸ்ரீமதி மண்ட₃பே
ததங்க₄ரி பங்கஜத்₃வந்த₃வச்ச₂ாயா மத்த₄யநிவாஸிநம்॥

பதவுரை:- அத₂— மட₂த்துக்கு எழுந்தருளியபின்பு, ஸ்ரீஸௌரநாத₂ார்ய நாமநி – ஸ்ரீஸௌரநாத₂ர் (திருமலையாழ்வார்) என்னும் தம்மாசார்யராகிய திருவாய்மொழிப் பிள்ளையின் திருநாமமுடையதாய், ஸ்ரீமதி – மிக்க ஒளியுடையதான, மண்ட₃பே – மண்ட₃பத்தில், தத் அங்க₄ரி பங்கஜத்₃வந்த₃வச்ச₂ாயா மத்த₄ய நிவாஸிநாம் – சித்ரரூபமாக எழுந்தருளியிருக்கும் அந்தத் திருவாய்மொழிப்பிள்ளையுடைய திருவடித்தாமரையினையின் நிழல் நடுவே எழுந்தருளியிருக்கிற, (மாழுனிகளைத் தொழுகிறேனென்று மேல் ஸ்ரோகத்தில் இதற்கு அந்வயம்)

கருத்துரை:- தமது மட₂த்திலுள்ள காலக்கேஷப மண்ட₃பத்திரிகுத் ‘திருவாய்மொழிப் பிள்ளை’ என்ற தமது கு₃ருவின் திருநாமம் சாத்தி அதில் சித்ரவுருவாக அவரை எழுந்தருளப் பண்ணினார் மாழுனிகள். அந்தச் சித்திரத்தின் திருவடி நிழலில் தாம் வீற்றிருக்கிறார் என்க. ‘ஸ்ரீமதி மண்ட₃பே’ மிக்க ஒளியுடைய மண்ட₃பத்தில். இங்கு மண்ட₃பத்திரிக்கூறிய ஒளியாவது – பிள்ளைஸ்ரோகாசார்யர் முதலிய பூர்வாசார்யர்களுடைய திருமாளிகையிலுள்ள ஸாத்த₃மான மண்ணைக் கொண்டுவந்து சவர் முதலியவற்றில் பூசியதனுலூண்டான ஸாத்த₃தி₄யேயாகும். மஹான்கள் எழுந்தருளியிருந்த ஸ்த₂ாநங்களில், அவர்களின் திருவடிகள் பட்ட மன் பரிசாத்த₃தி₄மன்றே? அதனால்நான் இம்மண்ட₃பத்திரிகு ஸாத்த₃தி₄யேற்படுவது. இங்கு ‘தத₃ங்க₄ரி பங்கஜத்₃வந்த₃வச்ச₂ாயா மத்த₄ய நிவாஸிநாம்’ என்று ஷஷ்டீ ப₃ஹுவசநாந்தமான பாட₂மும் காண்கிறது. அப்பாட₂த்திரிகு – அத்திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடிச்ச₂ாயையின் நடுவில் (தம்மைப்போல்) எழுந்தருளியிருக்கிற தமது ஶரிஷ்யர்களுக்கு என்பது பொருள். இதற்கு மேல் ஸ்ரோகத்தில் உள்ள ‘தி₃வ்யப்ரபந்த₄ாநாம் ஸாரம் வ்யாசக்ஞானம் நமாமி தம்’ (தி₃வ்யப்ரபந்த₄ங்களின் ஸாரார்த்தங்களை உபதே₃ஸ்ரித்துக் கொண்டிருக்கும் அம்மாழுனிகளை வணங்குகிறேன்) என்றதனேடு அந்வயம் கொள்ளவேண்டும். (26)

27. தत்வं ஦ிவ्यप्रबन्धानां ஸारं संसारवैरिणाम् ।

सरसं सरहस्यानां व्याचक्षाणं नमामि तम् ॥

27. தத்தவம் தி₃வ்யப்ரபந்த₄ாநாம் ஸாரம் ஸம்ஸாரவைவரினும் ஸரஸம் ஸரஹஸ்யாநாம் வ்யாசக்ஞானம் நமாமி தம்॥

பதவுரை:- ஸம்ஸார வைவரினும் – ஸர்வஸம்பந்த₄ ரூபமான ஸம்ஸாரத்தைப் பகைக்கும் வையாய் (போக்கடிக்கும்வையாய்) ஸரஹஸ்யாநாம் – திருமந்த்ரம், த்₃வயம், ஸ்ரீஸௌரேஸத₃யாபாத்ரம்-ஸ்ரீபால் 2009

சரமப்போகம் ஆகிய மூன்று ரஹஸ்யங்களின் பொருள்களோடு கூடியவைகளுமான், தி₃வ்யப்ரப₃ந்த₄நாம் – ஆழ்வார்கள் அருளிச்செய்த தி₃வ்யப்ரப₃ந்த₄ங்களினுடைய, ஸாரம் – ஸம்ஸாரத்தைப் போக்கத்தக்க மிக்க புலமுடைய, தத்தவம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மைநிலையான ‘ஆசார்யனே ஶேஷியும், உபாயமும், ப்ராப்யமும்’ என்னும் பொருளை, ஸரஸம் – மிகவும் இனிமையோடு கூடியதாக, வ்யாசக்ஞானம் – ஜயந்திரிபற விவரித்தருளிச்செய்கிற, தம் – அம்மணவாளமாமுனிகளை, நமாமி – தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:- தி₃வ்யப்ரப₃ந்த₄ங்கள் ஸரீஸம்ப₃ந்த₄ருபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்ற விஷயம் ‘மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நாறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லாவருவிலை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே’ (திருவிருத்தம்-100) ‘செயரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே’(திருவாய் 4-8-11) முதலிய பலஸ்ருதிப் பாகரங்களில் காணலாகும். முற்கூறிய ரஹஸ்யங்களுக்கும் – எம்பெருமான் ஶேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவான் என்பது மேலெழுந்தவாறு தோன்றும் பொருளாகும். சிறிது ஆராய்ந்தவாறே, புாகுவதர்களே ஶேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவர்கள் என்பது தோன்றும். மேலும் சற்று விமர்சித்தால் ஆசார்யனே ஶேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவார் என்பது புலப்படும். ஆக, ரஹஸ்யத்ரயத்துக்கும் முக்கிய நோக்கம் மூன்றும் பொருளாகிய ஆசார்யனிடத்திலேயே ஆகுமென்பது ஆசார்ய நிஷ்டையில் ஊன்றிய பூர்மது₄ரகவிகள் முதலிய மஹான்களின் துணிபாகும். இங்கு மணவாளமாமுனிகள் யதிந்தரப்ரவனர் – எம்பெருமானுரிடத்தில் ஊன்றியவராகையால், அவரையே ஶேஷியாக வும் உபாயமாகவும் ப்ராப்யமாகவும், ஶரிஷ்யர்களுக்கு தி₃வ்யப்ரப₃ந்த₄ங்களின் ஸாரார்த்த₂ மாக உபதே₃ஸித்தாரென்பது அறியத்தக்கது. ஆசார்யர்களில் எம்பெருமானுரே உயர்ந்தவரென்று முன்பே கூறப்பட்டது இங்கு நினைக்கத்தகும். ஶேஷி – தலைவன்; ப்ராப்யன் – அடையத்தகுந்தவன்; உபாயம் – நாம் தலைவனை அடைவதற்குத்தக்கக் கருவி, நாம் கைங்கரயம் செய்யத்தக்க தலைவர் ஆசார்யரேயாகையால், அதற்காக அடையத்தக்க (ப்ராப்யரான) வேறொரு உபாயத்தைத் தேடாமல் அவ்வாசார்யரையே உபாயமாகப்பற்ற வேணுமென்பது ரஹஸ்யத்ரயத்தின் ஸாரமான பொருளாகும். இதையே மாமுனிகள் ஶரிஷ்யர்களுக்கு உபதே₃ஸித்தாக இந்த ஸ்லோகத்தில் கூறினராயினர். இப்படி உயர்ந்ததோர் அர்த்த₂த்தை உபதே₃ஸித்த மணவாளமாமுனிகளுக்குத் தலையல்லால் கைம்மாறில்லாமையாலே, தலையால் வணங்குதலே ‘தம் நமாமி’– அவரை வணங்குகிறே னென்றதாகக் கொள்க.(27)

28. ததः ஸ்வசரணம்஭ோஜஸ்பஸ்மப்நஸौரभைः | பாவநைர்ஷிநஸ்தீஶைः ஭ாவயந்த் ஭ஜாமி தம् ॥

28. ததः ஸ்வசரணம்போ₄ஜஸ்பஸ்மப்நஸौரபை₄:|

பாவநைரர்த்தி₂நஸ்தீர்த்தை₂: ப₄வயந்தம் ப₄ஜாமி தம்॥

பீநைஸ்லோகதூயாபாத்ரம்-ஏப்ரல் 2009

ପୁର୍ବତୀନ୍ଦ୍ରଚାର୍

பதவுரை— தகு: -தி₃வ்யப்ரப_{3ந்த}₄ங்களின் ஸாரப்பொருளை உபதே₃ஸித்த பின்பு, ஸ்வசரண அம்போ_{4ஜி} ஸ்பர்ஶ ஸம்பந்ந வெளரபை_{4:} - தமது திருவடித்தாமரைகளின் ஸம்பந்த₄த்திலே மிக்க நறுமணத்தையுடையதும், **பாவனை:** - மிகவும் பரிசாத்துழுமானது மாகிய, **தீர்த்தை:** - ஸ்ரீபாத₃தீர்த்த₂த்தினால் - ஸ்ரீபாத₃தீர்த்த₂த்தை உட்கொள்ளும்படி கொடுப்பதால், **அர்த்தி**₂நு: - ஸ்ரீபாத₃தீர்த்த₂த்தைக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிற ஸிஞ்சர்களை, **ப்ராவயந்தம்** - உய்யும்படி செய்யாறின்ற, **தம்** - அந்த மனவாளமாழுனிகளை, **புஜோமி** - வேவிக்கிறேன்.

கருத்துரை:- திடுவ்யப்ரபந்த₄ ஸாரார்த்த₂ங்களை உபதே₃ஸித்தபிறகு, உபதே₃ஸம் பெற்ற ஸிஷ்யர்கள் ப்ரார்த்தி₂தார்களாகையால் தம்முடைய ஸ்ரீபாத₃ தீர்த்த₂த்தை அவர்களுக்குத் தந்து உட்கொள்ளசெய்து அவர்களுக்கு ஸத்தையை உண்டாக்கினார் மாழுனிகள் – என்கிறும் இதனால் எம்பெருமானார் இப்போது எழுந்தருளியிராமையால், அவர் தமக்குக் கருவியாகத் தம்மை நினைத்து தமது ஸ்ரீபாத₃ தீர்த்த₂த்தை ஸிஷ்யர்களுக்குக் கொடுத்தருளியதனால், இது மாழுனிகளுக்குக் குற்றமாகாது. ஸிஷ்யர்கள் மிகவும் நிர்ப்பந்த₄மாக வேண்டிக்கொண்டது இதற்கு முக்கிய காரணமாகும். மாழுனிகளின் திருவடிகள் தாமரை போன்றவையாகையால் அதன் ஸம்பந்தத்தினால் தீர்த்த₂த்திற்கு நறுமணமும், தூய்மையும் மிக்கதாயிற்றென்க. ‘தீர்த்தை’ : (தீர்த்தங்களாலே) என்ற புஹாவசநத்தினால் ஸ்ரீபாத₃தீர்த்த₂ம் மூன்று தடவைகள் கொடுத்தாரென்பது ஸ்வரஸமாகத் தோன்றுகிறது. ஸ்ரீபாத₃தீர்த்த₂ம் உட்கொள்ளும் ப்ரகரணத்தில் ‘தரி பிபோது’ (மூன்று தடவைகள் ஸ்ரீபாத₃தீர்த்த₂ம் பருகக்கடவன்) என்ற ஸ்மருதி வசநம் இங்கு நினைக்கத்தக்கது. சிலர் ஸ்ரீபாத₃தீர்த்த₂த்தை இரண்டு தடவைகள் கொடுக்கிறார்கள். ‘எல்லார்க்கும் தூய்மையளிக்குமதான பாகுவத ஸ்ரீபாத₃ தீர்த்த₂பாநம் (பருகுதல்) ஸோமபாந ஸமமாகச் சொல்லப்பட்டுள்ளது’ என்று உசந ஸ்மருதியில், ஸ்ரீபாத₃ தீர்த்த₂பாநத்தை – யாகத்தில் ஸோமலதா-ரஸபாந ஸமாநமாக இரண்டு தடவை பருகத்தக்கதாகக் கூறப்பட்டிருப்பது இதற்கு ப்ரமாணமாகும். ஆக, இரண்டு வகையான முறைகளும் ஸாஸ்தர ஸம்மதமாகையால் அவரவர்களின் ஸம்ப்ரதாயப்படி அநுஷ்டிக்கக் குறையில்லை. பாரத₃வாஜ் ஸம்ஹிதையில் ஸிஷ்யன் ஆசார்யனிடம் உபதே₃ஸம் பெறுதற்கு, ஆசார்ய ஸ்ரீபாத₃தீர்த்த₄த்தை ஸ்வீகரிப்பதை அங்குமாகக் கூறியுள்ளதனால், முன் ஸ்ரலோகத்தில் திடுவ்யப்ரபந்த₄ஸாரார்த்தே₂ஔபதே₃ஸத்தை ப்ரஸ்தாவித்த பின்பு இதில் ஸ்ரீபாத₃ தீர்த்த₂பாநத்தை கூறினாயிற்று. முன்பு உபதே₃ஸம் செய்தருளியதற்காக அதில் ஈடுபட்டு ‘நமாமி’ என்றவர், இப்போது ஸ்ரீபாத₃ தீர்த்த₂ம் ஸாதித்ததில் மனங்களிந்து ‘புஜாமி’ என்கிறும்; வேறொன்றும் செய்ய இயலாமையாலும், மாழுனிகளும் வேறொன்றை எதிர்பாராத விரக்தராகையாலும் என்க.(28)

29. आराध्य श्रीनिधिं पश्चादनुयागं विधाय च ।
प्रसादपात्रं मां कृत्वा पश्यन्तं भावयामि तम् ।

பூர்வதினாந்தர்யா

29. ஆராத்டுய ஸ்ரீநிதி₄ம் பஸ்சாத்தநுயாக₃ம் வித்டுய ச !
ப்ரஸாத₃பாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் படுவயாமி தம்॥

பதவரை:- பஸ்சாத் - பின்பு (மாத்யாஹ்நிகாநுஷ்டாநம் நிறைவேற்றிய பின்பு), **ஸ்ரீநிதி₄ம்** - திருவக்கும் திருவான (தம்முடைய திருவாராதனப் பெருமாளாகிய) அரங்கநகரப்பளை, **ஆராத்டுய** - மிக்க படுத்தியுடன் ஆராதி₄த்து, **அநுயாக₃ம்** - படுக₃வான் அமுது செய்த ப்ரஸாதத்தை ஸ்வீகரித்தலாகிய அநுயாக₃த்தை, **வித்டுய** - செய்து, **மாம்** - இதற்கு முன்பு இந்த ப்ரஸாதத்தில் பராமுக₂மாக இருந்த அடியேனை, **ப்ரஸாதபாத்ரம் க்ருத்வா** - தாம் அமுது செய்த ப்ரஸாதத்துக்கு இலக்காகச் செய்து (தாம் அமுது செய்து மிச்சமான ப்ரஸாதத்தை அடியேனும் ஸ்வீகரித்துப்படி செய்து) **பஸ்யந்தம்**- அடியேனைக் கடாக்ஷித்துக் கொண்டிருக்கிற **தம்** - அந்த மாழுனிகளை, **படுவயாமி** - ஸதா த்₄யாநம் செய்கிறேன்.

கருத்துரை:- ஆராத்டுய - நன்றாக பூசித்து, த்ருப்தியடையும்படி செய்து என்றபடி. “இளவரசனையும் மதம்பிடித்த யானையையும் நம் அன்புக்கு விஷயமாய்ப் பிற தகுதிகளையும் பெற்ற விருந்தினையும் எங்ஙனம் (அன்புடனும் அச்சத்துடனும்) பூசிக்கிறோமோ, அங்ஙனமே படுக₃வானையும் பூசிக்கவேண்டும். பதிவிரதை தனது அன்பிற்குரிய கணவைனையும், தாய் முலைப்பாலுண்ணும் தன் குழந்தையையும், சுரிஷ்யன் தன்னுசார்யனையும், மந்திரமறிந்தவன் தான் அறிந்த மந்த்ரத்தையும் எங்ஙனம் மிகவும் அன்புடன் ஆத₃ரிப்பார்களோ அங்ஙனம் எம்பெருமானையும் ஆத₃ரிக்கவேண்டும்” என்று சாண்டி₃ல்யஸ்மருதியில் கூறியபடியே அரங்கநகரப்பளை மாழுனிகள் ஆராதி₄த்தாரென்றபடி. அநுயாக₃மாவது - யாக₃மாகிற படுக₃வத₃ாராத₄நத்தை அநுஸரித்து (படுக₃வத₃ாராத₄நத்திற்குப் பின்பு) செய்யப்படுகிற படுக₃வத் ப்ரஸாத₃ ஸ்வீகாரமாகிய பேராஜனமாகும். ‘பரிஷேசனம் செய்து விட்டு ப்ராணன் அபாநன் வ்யாநன் உத₃ாநன் ஸமானனென்னும் பெயர்களைக்கொண்ட எம்பெருமானை உத்₃தே₃ஸித்து அந்நத்தை ஜெந்து ஆஹுடிகளாக வாயில் உட்கொள்ள வேணும், பின்பு உண்ணவேணும்’ என்று படுரத்து₃வாஜர் கூறியது நினைக்கத்தக்கதிங்கு. சாண்டி₃ல்யரும் ‘நம்முடைய ஹ்ருத₃யத்தில் உள்ள எம்பெருமானை த்₄யாநம் செய்து, பெருமாள் தீர்த்த₂ம் ஸ்வீகரித்து ப்ரானைய ஸ்வாஹா முதலிய மந்த்ரங்களை உச்சரித்துக் கொண்டே நமது வாயில் அந்நத்தை ஹோமம் செய்ய வேண்டும். பின்பு எம்பெருமானை நினைத்துக்கொண்டே சிறிதும் விரைவின்றிக்கே, அந்நத்தை நிந்தியாமல் (உப்புக்குறைவு, புளிப்பதிகம் காரமேயில்லை என்றிவ்வாருகக் குற்றங்கூருமல்) உண்ண வேண்டும். ஸாத₃த₄மானதும் நோயற்ற வாழ்வுக்கு உரியதும் அளவுபட்டதும் ஸவையுடைய தும் மனத்துக்குப் பிடித்ததும் நெய்ப்பசையுள்ளதும் காண்பதற்கு இனியதும் சிறிது உஞ்ஞமானதுமான அந்நம் புதுத்தி₄மான்களாலே உண்ணத்தக்கது’ என்று கூறியது கண்டு அநுபடுவிக்கத்தக்கது. ‘அநுயாக₃ம் வித்டுய ச’ என்ற சகாரத்தினுலே (அநுயாக₃த்தையும் செய்து என்று உம்மையாலே) மணவாளமாழுனிகள் தாம் அமுதுசெய்வதற்கு முன்பு

ஸ்ரீவைஷணவர்களை அமுது செய்வித்தமை கொள்ளத்தக்கது. ‘பெருமானுக்கு அமுது செய்வித்த பிறகு, பெருமாள் திருப்பவளத்தின் ஸம்பந்த₄த்தினால் சுவை பெற்றதும் நறுமணம் மிக்கதும் ஸாத₃த₄மானதும் மெத்தென்றுள்ளதும் மனத்துாய்மையை உண்டாக்குமதும் ப₄க்தியோடு பரிமாறப்பட்டதுமான ப₄க₃வத் ப்ரஸாத₃த்தினாலே ப₄க₃வதர்களான ஸ்ரீவைஷணவர்களை மிகவும் ஊக்கத்தோடு த்ருப்தியடையச் செய்தார். பிறகு தாம் அமுது செய்தார்’ என்று இவ்வெறும்பியப்பாவே தாம் அருளிய வரவரமுநி காவ்யத்தில் குறித்துள்ளமை இங்கு கருதத்தக்கதாகும். மாம் – அடியேனி. அதாவது இதற்கு முன்பு மாமுனிகள் தம்மை தமது மடைத்தில் அமுது செய்யும்படி நியமித்தபோது, ‘யதியின் அந்நமும் யதி அமுதுசெய்த பாத்ரத்திலுள்ள அந்நமும் உண்ணக்கூடாது’ என்ற ஸாமாந்ய வசந்ததை நினைத்து து₃ர்புத₃த₄யாலே அமுது செய்ய மறுத்து, இப்போது நல்லபுத₃த₄ உண்டாகப்பெற்ற அடியேனி என்றபடி. பஸ்யாந்தம் ப₄ாவயாமி – பார்த்துக்கொண்டே யிருக்கிற மாமுனிகளை த்₄யானிக்கிறேன். முன்பு மறுத்துவிட்ட இவர் தமக்கு இப்போது ப்ரஸாத₃த்தை ஸ்வீகரிக்கும்படியான பெருமை ஏற்பட்டது எங்ஙனம்? என்று ஆஸ்சர்யத் தோடு தம்மையே பார்த்துக்கொண்டிருக்கிற மாமுனிகளை, தம்மைத் திருத்தின பெருந்தன்மைக் காக எப்போதும் த்₄யாநிக்கிறேன் என்றபடி. ஆகையால் ‘யதியின் அந்நம் உண்ணத்தக்க தன்று’ என்று ஸாஸ்தரம் மறுத்தது – அவைஷணவ யதியின் அந்நத்தைப் பற்றியது என்று எண்ணுதல் வேண்டும். (29)

30. தத்தீசுத்தஸ்மாதாய புருஷே புஷ்கரேக்ஷனே | உத்தாக்ரங்காரம் உபவிஷ்டமுபஷ்டே ||

30. தத: சேதல் ஸமாத₄ாய புருஷே புஷ்கரேக்ஷனே |
உத்தம்ஸித கரத்துவந்துவம் உபவிஷ்டமுபஷ்டவரே॥

பதவரை:- தத: – அமுதுசெய்த பிறகு, புஷ்கராக்ஷனே – தாமரைக் கண்ணாகிய, புருஷே – பரம புருஷனான எம்பெருமானிடத்தில், சேத: – தமது மந்ஸஸை, ஸமாத₄ாய – நன்றாக ஊன்றவெத்து, உத்தம்ஸித கரத்துவந்துவம் – சரிரஸ்ஸின்மேல் வைக்கப்பட்ட இரண்டு கைகளை (கைகூப்புதலை) உடையதாக இருக்கும்படி, உபங்வரே – தனியிடத்தில், உபவிஷ்டம் – (பத்துமாஸநமாக யோக₃ாப்₄யாஸத்தில்) எழுந்தருளியிருக்கிற – மணவாளமாமுனிகளை ஸௌவிக்கிறேன் என்று 31ஆம் ஸ்ரோகத்துடன் அந்வயம்.

கருத்துரை:- அநுயாக₃த்திற்குப் (பேரோஜனத்திற்குப்) பின்பு யோக₃ம் – பரமாத்மத்துமாநம் செய்ய வேண்டுமென்று ஸாஸ்தரம் விதித்துள்ளதானால் அதைச் சொல்லுகிறார். யோக₃மானது ஆராத₄நம் போல் மூன்று வேளைகளிலும் செய்யவேண்டுமென்று மேல் சொல்லப்போவது காண்க. யோக₃மாவது யோகிகள் தமது ஹ்ருத₃யகமலத்தில் திருமேனியோடு கூடி எழுந்தருளியுள்ள எம்பெருமானை, அசையாத மனதுடன் நன்றாக த்₄யாநித்தலாகும். ‘எம்பெருமான் தே₃வர், மனிதர், விலங்கு, தாவரம் ஆகிய ஜீவாத்மாக்களில் வ்யாபித்திருக்கி ருன். எல்லாவிடத்திலும் வ்யாபித்துள்ளமையால் அந்நிலையே விஷ்ணுவின் அந்தர்யாமி நிலையாகும். அவ்வெம்பெருமானே யோக₃ம் செய்பவர்களின் ஹ்ருத₃ய கமலத்திலோ ஸ்ரீஸௌஶ்ரத₃யாபாத்ரம்-ஸ்ரால் 2009

என்றால் திருமேனியோடு எழுந்தருளியிருக்கிறஞ்' என்று பராபரர் பணித்தமை காண்க. 'யோகி₃களின் ஹ்ருதூயத்தில் உள்ள பரமாத்மாவும் ஸுரியமண்டூலத்திலுள்ள பரமாத்மாவும் ஒருவனே' என்று தைத்திரீயோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதனாலும், ஸுரியமண்டூலத்திலுள்ள பரமாத்மாவுக்குப் புண்டூரீகாக்ஷத்வம் (தாமரைக் கண்ணாலும் தன்மை) சுாந்தே₃ாக்கூயத்தில் கூறப்பட்டுள்ளதனாலும் 'புருஷே புஷ்கரேக்ஷனே' என்று இங்கு மாமுனிகளாகிய யோகி₃யின் ஹ்ருதூயத்திலுள்ள பரமபுருஷனுக்குப் புண்டூரீகாக்ஷத்வம் கூறப்பட்டதென்க. புரி சேதே - யோகி₃ஸாரீரத்தில் வளிக்கிறஞ் என்ற வ்யுத்பத்தியினால் புருஷபாப்பதூம் பரமபுருஷனுக்கிய விஷ்ணுவைக் குறிக்குமதாகும். யஜி - ஸமாதே₄ள என்ற த₄ாதுவினடியாகப் பிறந்த யோக₃ ஶபாப்பதூம் ஸமாதி₄யாகிற பரமாத்மதையானத்தைத் தெரிவிக்கிறது. (30)

31. அஜாஸனஸ்஥வாதஸுஜாதமூர்த்தி ஆமிலிதாக்ஷமநுஸஂஹிதமந்திரலம் ।
அனஸ்மௌலி஭ிருபாசிதமந்தரங்கை: நியமுனிவரவர்நி஭ுதே ஭ஜாமி ॥

31. அப்ஜாஸநஸ்தமவதூதஸாஜாத மூர்த்திம்
ஆமீலிதாக்ஷமநுஸம்ஹித மந்த்ரரத்நம் ।
ஆநம்ரமெளனிபி₄ருபாலிதமந்தரங்கை:
நித்யம் முநிம் வரவரம் நிப்புருதோ பஜாமி॥

பதவுரை:- அப்ஜாஸநஸ்தம் – பரமாத்மதையாநத்திற்காகப் பதூமாஸநத்தில் எழுந்தருளியிருப்பவரும், அவதூத ஸாஜாத மூர்த்திம் – பாலைத்திரட்டினாற்போல் வெளுத்து அழகியதான் திருமேனியை உடையவரும், ஆமீலித அக்ஷம் – (கண்ணுக்கும் மனத்துக்கும் இனிய எம்பெருமான் திருமேனியை தையானம் செய்வதனாலே) சிறிதே மூடிய திருக்கண்களையுடையவரும், அநுஸம்ஹித மந்த்ரரத்நம் – ரஹஸ்யமாக மெல்ல உச்சரிக்கப்பட்ட மந்த்ரரத்நமாகிய தையத்தையுடையவரும், ஆநம்ரமெளனிபி₄: – நன்றாக வணங்கிய தலைகளை உடையரான, அந்தரங்கை: – மிகவும் நெருங்கிய கோயிலண்ணன் ப்ரதிவாதி பயங்கரம் அண்ண முதலிய ஶரிஷ்யர்களாலே, உபாலிதம் – ஸதூா ஸேவிக்கப்படுமவருமான, வரவரம் முநிம் – அழகியமணவாளமாமுநிகளை, நிப்புருதஸஸந் – ஊக்கமுடையவனுய்க் கொண்டு, நித்யம் பஜாமி – எப்போதும் ஸேவிக்கிறேன்.

கருத்துரை:- 'அதிகமான காற்றில்லாததும் அழகியதும் மேடுபள்ளமில்லாததுமானதோர் இடத்தில் முதலில் (மரத்தாலான மனையை இட்டு) அதன்மேல் தர்ப்பங்களையும், அதன்மேல் மானதோலையும், அதன்மேல் வஸ்தரத்தையும் விரித்துப் பதூமாஸநத்திலுள்ளவனுய் அவயவங்களை நேராக வைத்துக்கொண்டு யோகும் செய்யவேண்டும்' என்று விஸ்வாமித்ரர் கூறியது காணத்தக்கது. மூக்கின் நுனியை இருகண்களாலும் பார்த்துக்கொண்டு யோகும் செய்யவேண்டுமென்று தூர்மஸாஸ்தரங்களில் கூறியள்ளதனையொட்டி, சிறிதே மூடிய திருக்கண்களையுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது. 'ஸந்தோஷத்தினால் குளிர்ந்த கண்ணீர் பெருக்குமவனும், மயிர்க்கூச்செறியப்பெற்ற தே₃ஹத்தையுடையவனும்,

ପୁର୍ବତ୍ତିନ୍ଦ୍ରଚାରୀ

பரமாத்மாவின் குணங்களால் ஆவேசிக்கப்பட்டவனுமாகிய (பரமாமகுணங்களைத் தயாநம் செய்யுமவனுமாகிய) யோகி யானவன் உடலெடுத்த அனைவராலும் ஸதாகாணத்தக்கவனுகிறுன் (விஷ்ணுதத்தவம்) என்று கூறுகிறபடியினால், சரிஷ்யர்களால் ஸேவிக்கப்பட்ட மனவாளமாழுனிகளை எப்போதும் ஸேவிக்கிறேன்' என்று கூறினாரென்க. (31)

32. ततश्शुभाश्रये तस्मिन् निमग्नं निभृतं मनः। यतीन्द्रप्रवर्णं कर्तुं यतमानं नमामि तम्॥

32. தத: ஸாப₄ாஸ்ரயே தல்மின் நிமக்ஞம் நிப்ருதம் மந: யதீந்தரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம:॥

பதவுரை:- தகு: - யோக₃மாகிற ப₄க₃வத்த்₄யாநம் செய்தபிறகு, தஸ்மிந் - முற்கங்கி, ஶரூப₄ஶர்ரயே - யோகிள்களால் த்₄யாநிக்கப்படும் பரமபுருஷனிடத்தில், நிமக்ஞம் - முழ்கியதாய், நிப்ருதம் - அசையாது நிற்கிற, மநு: - தமது மனத்தை, யதிந்த்₄ரப்ரவணம் - எதிராஜரான எம்பெருமானுரிடத்தில் மிக்க பற்றுடையதாய் அசையாமல் நிற்றலையுடையதாக, கர்த்தும் - செய்வதற்கு, யதமாநம் - முயற்சி செய்து கொண்டிருக்கிற, தும் - அந்த மணவாளமாமுனிகளை, நமாமி - தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:- இங்கு ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும்’ என்பதற்கு ‘யதீந்த்ரப்ரணமேவ கர்த்தும்’ என்பது பொருள். அதாவது முன்பு ‘யதீந்த்ரசரணாத்வங்துவ ப்ரவணேநைவ சேதலா’ (16) என்று எம்பெருமானார் திருவடியினையை மனத்தினால் புக்தியோடு நினைத்துக்கொண்டே புக்தவதை மநம் முதலாக எல்லாவனுஷ்டாநங்களையும் மாழுனிகள் நிறைவேற்றிவருவதாகக் கூறியுள்ளபடியால், எம்பெருமானாரையும் அவருக்கு இஷ்டமான எம்பெருமானையும் நினைத்துக்கொண்டிருந்த தமது மநஸ்ஸை ‘எம்பெருமானாரையே நினைப்பதாகச் செய்வதற்கு’ என்பது கருத்தென்றபடி. சாபாபாஸ்ரயமென்றது – த்யாநம் செய்பவனுடைய ஹேயமானது:க்காதி:களைப் போக்குவதும், அவனுடைய மனத்தைத் தன்னிடம் இழுத்து நிறுத்துவதுமான எம்பெருமானுடைய தி:வ்யமங்க:ளவிக்ரஹமாகும். இதனால் ஏறும்பியப்பா மாழுனிகளின் யதீந்த்ர ப்ராவண்யத்தை (சரமபர்வநிஷ்டையை) அனுஸந்தி:த்து அவரை வணங்கினால், தமக்கும் சரமபர்வநிஷ்டை ஸிதி:தி:க்குமென்று கருதி ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம்’ என்றஞ்சிரோயிற்று.

பூர்வதி நசர்யை முற்றிற்று.

യத්තිරාභුවීම්පාතියින් අවතාරිකෙ

இங்ஙனம் பூர்வதி³நசர்யையில், அபி₄க₃மநம், உபாத₃ாநம், இஜ்யை என்னும் மூன்று வகையான நித்யானுஷ்டாநங்களில் தம்முடைய ஆசார்யராகிய மணவாளமாமுனிகளை அனுப₄வித்து, நான்காம் அனுஷ்டாநமாகிய ஸ்வாத₄யாயத்தில் அவரை அனுப₄விக்க விரும்பிய எறும்பியப்பா, பலவகைப்பட்ட ஸ்வாத₄யாயத்தில், பூர்வாசார்ய க₃ரந்த₂ங்களைச் சரிஷ்யர்களுக்குக் காலகேஷபமாகச் சொல்லுதலென்னும் ஒருவகையை ‘வாக்யாலங்கருதி பந்தையோலைச்சத், யாபாத்ரம்—எப்ரல் 2009

பூர்வதினாநசர்யா

வாக்யாநாம் வ்யாக்யாதாரம் (உத்தர திநசர்யை 1) என்று மேலே சொல்ல நினைத்து, புதிதாக ஒரு க்ரந்தத்தை நிர்மாணித்தல் என்னும் மற்றொரு வகையை இப்போது சொல்ல விரும்பி யவராய், மனவாளமாமனிகள் தமது ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்ப எம்பெருமானுரைப்பற்றி அருளிச்செய்த யதிராஜவிம்ஶதி என்ற க்ரந்தத்தை இங்கே அனுவாதம் செய்கிறோம்.

பரமபூஜ்யரான மனவாளமாமுனிகள், ப்ரபந்நஜநகூடஸ்தரான (மோகஷமாகிய பலனுக்கு பகுவானே உபாயமென்று கருதி அதற்காக ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் பெரியோர்க்கட்டு மூலபுருஷரான) நம்மாழ்வார் முதலான பூர்வாசார்ய பரம்பரையாகக் கிடைத்ததும், தம்முடைய ஆசார்யராகிய திருவாய்மொழிப்பிளையால் தமக்கு உபதேசரிக்கப்பட்டதும், திருமந்தரம் தவயம் சரமஸ்லோகமாகிய ரஹஸ்யங்கள் மூன்றுக்கும் முக்கிய நோக்கத்திற்கு இலக்காகிய – முடிந்தபொருளானதுமாகிய பகுவத் ராமாநுஜராகிய எம்பெருமானுரே அபாயமற்ற மோகேஷாபாயம், அவரே உபேயம் (மோகஷத்தில் அடையத்தக்கவர்) என்ற விஷயத்தை, அவரிடத்தில் தாம் வைத்திருக்கிற அதிகமான பகுதியினாலும், ஸம்லாரத்தில் உழன்றுகொண்டிருக்கிற ஜநங்களை உய்விக்க வல்லதான தமது கருணையின் பெருக்கினாலும் யதிராஜவிம்ஶதி என்னும் பெயர் பெற்ற ஸ்தோத்ரத்தின் மூலமாகத் தெளியவருளிச்செய்ய விரும்பி, தாம் செய்யும் ஸ்தோத்ரக்ரந்தம் இடையூறேதுமின்றி இனிதே முடிவு பெறுவதற்காக, தம்முடைய தகுதிக்குத் தக்கவாறு யதிராஜ நமஸ்கார ரூபமான மங்களத்தை இதன் முதலிரண்டு ஸ்லோகங்களால் செய்தருளுகிறோம்.

ரஹஸ்யங்களின் முடிந்த பொருளை உணர்த்தும் இந்தத் துதி நூலில், ரஹஸ்யங்களின் பதங்களுடைய இருபதென்ற எண்ணே, ஸ்லோகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பார் இதன் உரையாசிரியர் திருமழிசைஅண்ணுவப்பங்கார் ஸ்வாமி திருமந்தரத்தில் மூன்று பதங்களும், தவத்தில் ஆறு பதங்களும், சரமஸ்லோகத்தில் பதினெட்டு பதங்களுமாக மூன்று ரஹஸ்யங்களிலும் சேர்ந்து இருபது பதங்கள் உள்ளவாற்றை நினைத்து, இந்த யதிராஜவிம்ஶதி என்ற ஸ்தோத்ரத்திலும் இருபது ஸ்லோகங்களே அருளிச்செய்யப்பட்டுள்ளமை காண்க. விம்ஶதி = இருபது.

தனியன்

ய: ஸ்துதி யதிபதிப்ரஸாதினீங்கியாஜஹார யதிராஜவிம்ஶதிம் ।
தம் ப்ரபந்நஜந சாதகாம்புதங்கும் நெளமி ஸௌம்யவரயோகிபுஜ்வம் ॥

ய: ஸ்துதிம் யதிபதி ப்ரஸாதிங்கீங்கியாஜஹார யதிராஜவிம்ஶதிம்
தம் ப்ரபந்நஜந சாதகாம்புதங்கும் நெளமி ஸௌம்யவரயோகிபுஜ்வம் ॥

‘‘ஆளு’’ என்றது - ரக்ஷித்த ஆண்மையை யுடையவன்னுதல்; என்னை ஆளுவேண்டியிருந்தாயாகில் எனக்கு ஒருகாலாடுக வென்னுதல்; நான் உன்னை நியமித்து ஆளுவேண்டில் எனக்கு ஒருகாலாடுக. (செங்கீரை) தமிழருடைய பிள்ளைக்கவி ந்யாயமாகவுமாம். (2)

ஸ்வா.- மூன்றும்பாட்டு. (நம்முடையித்யாதி₃) என்னுடைய ஸ்வாமியானனே! இவர்க்கு நாயகனை பின்பிறே நான்மறையின் பொருளாய்த்ததும். அதாவது - நாராயணநுவாகம் தலைப்பெறுகையிறே. (நான்மறை) அநந்த வேதே₃ாபலகஷணம். ‘‘வேதை₃ஸ்ச’’விறே. (ஒருகால் நற்கமலம் நான்முகனார்

(ஆளு) இப்படி ரக்ஷித்த ஆண்மையை யுடையவனேயென்னுதல்; என்னுடைய அபோகிதம்செய்து என்னை ஆளும்படியாக வென்னுதல். (எனக்கித்யாதி₃) எனக்காக ஒருகால் செங்கீரை ஆடியருளவேணும். (ஆயர்களித்யாதி₃) பூர்வவத். (2)

நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!

நாவியுள் நற்கமல நான்முகனுக் கொருகால்
தம்மனையானவனே! தரணி தலமுழுதும்

தாரகையின்னுலகும்தடவி யதன்பறமும்
விம்மவளர்ந்தவனே! வேழமு மேழ்விடையும்
விரவியவேலைதனுள் வென்று வருமவனே!

அம்ம வெனக்கொருகாலாடுக செங்கீரை

ஆயர்கள் போரேரே! ஆடுகவாடுகவே. (3)

வ்யா.- மூன்றும்பாட்டு. (நம்முடை நாயகனே) எங்களுக்கு நிர்வாஹகனைவனே! (நான்மறையின் பொருளே) நாலுவகைப்பட்ட வேதே₃ங்களுக்கும் ப்ரத₄ாந் ப்ரதிபாத₃யனைவனே! “வேதை₃ஸ்ச ஸர்வைர் அஹ்மேவ வேதே₃ய:”

‘‘ஆளு’’ என்றது - ஸம்பே₃ாத₄நையாகவும், ‘‘ஆளுகைக்கு’’ என்று துழந்நந்தமாகவு மர்த்த₂மருளிச்செய்கிறுர் (இப்படியித்யாதி₃). (ஆண்மை) ஆளுகை. ... (2)

அரு.- மூன்றும்பாட்டு. (நம்முடையித்யாதி₃) விபூ₄திபூ₄தரான ப்₃ரஹ்மாதி₃களையும் வேதே₃த்தில் சொல்லியிருக்கையாலே அவர்களை வ்யாவர்த்திக்கைக்காக (ப்ரத₄ாநப்ரதிபாத₃ய ணைவனே) என்றது. இதுக்கு ப்ரமாணம் (வேதை₃ரித்யாதி₃). “அஹ்மேவ” என்றவிடத்தில் ஏவகாரம் ப்ரத₄ாந் ப்ரதிபாத₃யாந்தரத்தை நிஷேதிக்கிறது. இங்கு ப்ராத₄ாந்யமாவது - தாத்பர்ய விஷய ஸ்வரூபப்ராத₄ாந்யமென்று கொள்ளவேணும். இல்லையாகில் கர்மங்களே விஶேஷஷ்யமாகவும், அகநீந்த₃ராதி₃கள் ஆராத₄யமாகவும் சொல்லுகிறவிடத்துக்குச் சேராதிரே. இத்தைத் திருவுள்ளாம் பற்றியிறே ‘‘ஆதே₃ள வேதை₃:ப்ரமாணம் ஸ்ம்ருதிருபகுருதே ஸேதிஹாஸ: புராணர்ந்யாயை ஸ்ஸார்த்த₃த₄ம் த்வை₃ர்ச்சா விதி₄ முபரி பரிக்ஷீயதே பூர்வபை₄ாக₃: ஊர்த்த₄வோ ப₄ாக₃ஸ்த்வதீ₃ஹாகு₃ண விப₄வபரிஜ்ஞாபநைஸ்த்வத்பத₃ாப்தெள பூர்ணையைப்பார்த்தரம்-ஏப்ரல் 2009

தமக்கும் நாபியுள் தம் மனையானவனே) ஓரோகாலங்களிலே திருநாபி₄ கமலத்திலே விகஸிதமான தாமரையிலே உத்ப₄வித்த நான்முகனூர் தமக்கும், தாமரைக்கும் ஐந்மட்டு₄ மியானவனே!; அன்றிக்கே மகர ஒற்று-னகரவொற்றுய் “நான்முகன் தன் அனை” என்று நான்முகனுக்கு அன்னையென்றுமாம்.

(தரணியித்யாதி₃) அந்த ப்ரஹ்மாவுக்கும் ஆராத்₄யனைகைக்காக அந்யஶேஷப்பு₄தர் வர்த்திக்கிற பூ₄தலமடங்கலும், ஸ்வஸ்வாதந்த்ரயபரர் வர்த்திக்கிற நகஷத்ரபத₃ம் முதலான உபரிதநலோகங்களையும் நிலாத் தென்றல் போலே ஸ்பர்ஶித்து, (அதன்புறமும்) அண்டபி₄த்திக்கப்புறமும். (விம்மவளர்ந்தவனே) இரண்டு திருவடிகளாலும் தடவிக்கார்யம் ப₂வித்த வாறே பூரித்தபடி. (வேழமித்யாதி₃) குவலயாபீடமும் ஏழு ருஷப₄ங்களும். (விரவிய வேலைதனுள்) நெஞ்சுகலந்தகாலத்தில். வேலை-அளவும், பொழுதும், எல்லையும், செயலும். எல்லை என்றாலும் ஏலை என்றாலும் ஏகாரம் குறைந்து எல்லையைக் காட்டும். “வெலவைவை” என்று பாட₂மானாலும் எல்லையைக் காட்டிப் பொருளொக்கும். (வென்றுவருமவனே) வேழத்தை ஒருகாலத்திலே யும், ருஷப₄த்தை ஒரு காலத்திலேயும் வென்றாலும் ப்ராதிகைல்யம்

(கீதை 15-15) என்றுனிறே. (நாபியுளித்யாதி₃) திருநாபி₄யிலே உத்பந்நமாய் விலக்ஷணமாயிருந்துள்ள தாமரையைப் பிறப்பிடமாகவுடைய சதுர்முக₂னுக்கு ஒருகாலத்திலே தாய்போலே பரிவானவனே! (தம்மனை) தாய். மது₄கைடப₄ர்கள் கையிலே வேத₃த்தைப் பறிகொடுத்து, “வேத₃ மே பரமம் சகஷார் வேத₃ மே பரமம் த₄நம்” (?) என்று இவன் “கண்ணிழந்தேன், த₄நமிழந்தேன்” என்று க்லேசப்பட, அவற்றை மீட்டுக் கொடுத்து ரக்ஷித்தபடியாலே “ஒருகால் தம்மனையானவனே” என்கிறது.

(தரணிதலமித்யாதி₃) பூ₄தலமடங்கலும், நகஷத்ரலோகமும், நிலாத் தென்றல் போலே திருவடிகளாலே ஸ்பர்ஶித்து, அதுக்குப் புறம்புள்ள தே₃ஶமெங்குமொக்கப் பரிபூர்ணமாம்படி வளர்ந்தவனே! இத்தால் – ஆஸ்ரிதனை இந்த₃ரனுடைய அபேக்ஷித ஸம்வித₄ாநம் தலைக்கட்டுகைக்காகச் செய்த வ்யாபாரம் சொல்லிற்று. (வேழமித்யாதி₃) குவலயாபீடமும் ஸப்தருஷப₄ங்களும் நலிவதாகஉன்னேடே வந்து கலசினவளவிலே அவற்றை ஐயித்துவருமவனே!. வேழத்தையும் ருஷப₄த்தையும் ஐயித்தது பி₄ந்தகாலத்திலேயாயிருக்கச் செய்தேயும், ஏககாலத்திற்போலே யருளிச்செய்தது, விரோதி, நிரஸநந்த்தில் த்வரையாலே. இத்தால் பீர்மது, ரையில் பெண்களுக்கும்

வேத₃யோ வேதை₃ஸ்ச ஸர்வைரஹமிதி ப₄க₃வந் ஸ்வேந ச வ்யாசகர்த்த₂”(ர.ஸ்த 2-19) என்று ப₄ட்டரருளிச்செய்ததும். “நான்மறையின் பொருளே தம்மனையானவனே” என்ற ஸமபி₄வ்யாஹாரத்தைத் திருவள்ளம்பற்றி “ஒருகால்” என்று விஶேஷவித்ததுக்குத் தாத்பர்யம் (மது₄கைடப₄ர்களித்யாதி₃). விரவிய வேலைதனுளென்றதுக்கர்த்த₂ம் (கலசினவளவில்) என்றது. “வேலைதனுள்” என்றது - முழுச்சொல். (3)

துல்யமாகையாலே சேரவருளிச்செய்கிறூர். ஸாது₄ ஐநங்களுக்கும் அபி₄ மத விஷயத்துக்கும் ப்ராதிகூல்ய ப்ரதிபந்த₄ கங்களை வென்றது தம் பேருகையாலே அம்மவெங்கிறூர்; அன்றிக்கே, இவன் ஐயித்து வந்தது ‘‘இவனை இன்னும் ஒன்றிலே மூட்டும்’’ என்று ப₄யப்பட்டு ‘‘அம்ம’’ எங்கிறுராதல். (3)

ஸ்வா.- நாலாம்பாட்டு. (வானவரித்யாதி₃) தே₃ வர்கள் ப்ரியப்படும்படியாக சகடாஸாரனை நிரஸித்து, தாய்போலே வஞ்சித்து வந்த பூதனையுடைய மூலையில் கொடிதான் அந்த நஞ்சை உண்டவனே!; அன்றியிலே ‘‘நஞ்சமுது’’ என்று ஸமஸ்தபத₃ மானபோது, என்ப₄ாக்க₃ யத்தால் நஞ்ச அழுதாய்த்திறேயென்னுதல். ஜாதமான முஹுர்த்தத்தாலேயாதல்.

நப்பின்னைப் பிராட்டிக்கும் அதிப்ரியகரமாம்படி செய்த வ்யாபாரங்கள் சொல்லப்பட்டன. (அம்ம) ஸ்வாமீ! (எனக்கித்யாதி₃) பூர்வவத். (3)

வானவர்தாம்மகிழ் வன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுண்டவனே!
கானகவல்விளவின் காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியும் கருநிறவென்கன்றே!
தேனுகனும் முரனும் திண்டிறல்வெந்நரகன்
என்பவர்தாம் மடியச் செருவதிரச் செல்லும்
ஆஜை ! யெனக்கொருகாலாடுக செங்கீரை
ஆயர்கள் போரேரே ! யாடுகவாடுகவே. (4)

வ்யா.-நாலாம்பாட்டு. (வானவரித்யாதி₃) பூ₄ப₄ா நிரஸநார்த்த₂ மாக அர்த்தி₂த்து அவதுரிப்பித்த தே₃ வர்கள், பருவம் நிரம்புவதுக்கு முன்னே தொடங்கி ஆஸாரப்ரக்ருதி களை நிரஸிக்கிறபடியைக்கண்டு ப்ரீதராம்படியாக, அஸாராவிஷ்டமாய்க்கொண்டு கண்வளருகிற விடத்திலே நலியவந்த ப்ரப₃லமான சகடத்தை மூலைவரவு தாழ்த்துச் சீரிநிமிர்த்த திருவடிகளாலே கட்டழிந்து சிதறி உருளப்பண்ணி, பெற்றதாய்போல் வஞ்சித்துவந்த பேச்சியுடைய மூலையில் கொடிதான் நஞ்சை ப்ராணஸவிதமாக உண்டவனே! ‘‘நஞ்சமுதுண்டவனே’’ என்று பாட₂மானபோது – நஞ்சை அழுதாக

அரு.-நாலாம்பாட்டு. (வானவரித்யாதி₃) ‘‘வன்சகடமுருள்’’ இத்யாதி₃யைக் கடாக்கித்து ‘‘வானவர்தாம் மகிழ்’’ என்று விஶேஷவித்துச் சொன்னதுக்குமர்த்த₂ மருளிச்செய்கிறூர் (பூ₄ப₄ரேத்யாதி₃). வன்மைக்கர்த்த₂ம் (அஸாராவிஷ்டமாய்க்கொண்டித்யாதி₃). ‘‘வஞ்சப்பேயின் மூலையினுடைய அது நஞ்சமுண்டவனே’’ என்றந்வயித்து அர்த்த₂மருளிச்செய்கிறூர் (பெற்றதாயித்யாதி₃). வானவர் மகிழ்கைக்கு ஹேதுக்களைச் சொல்லுகிற ப்ரகரணமாகையாலே ‘‘வானவர்தாம்மகிழ் உண்டவனே’’ என்றந்வயமுட்கொண்டு (ப்ராணஸவிதமாக) என்றது. நஞ்ச அம்ருதமானதுக்கு ப்ரமாணம் (ஸ்தந்யமித்யாதி₃) பூர்ணமையாக்காது. ஏப்ரல் 2009

(கானகமித்யாதி₃) காட்டிலே கன்றுமேய்க்கிற விடத்திலே பெருத்த விளாவாய் காய்த்து நின்றும், கன்றுய் கன்றுகளோடே கலந்து மேய்கிற வளவிலே, “இவை அஸரமயங்களாயிருக்கும்” என்று திருவள்ளும் பற்றி, அந்த கன்றுன அஸரனை எடுத்து விளாவின்காடும் கொம்பும் உதிர ஏறிந்து முடிந்துபோகையாலே, திருமேனி புகர் பெற்றபடி. என்கன்றிறே கன்றை எடுத்தெறிந்தது. (தேனுகனித்யாதி₃) தே₄நுகன் முதலாக ஸமர்த்தருமாய் கொடியருமாயிருக்கிற அஸரவர்க்க₃மடைய நஸிக்கும்படி யுத்த₃த₄த்திலே ஒரு மத்தக₃ஜம் போலே அதிரச்சென்றபடி. ஆனை நடையில் அதிரச்சி கூடுமோவென்னில்; நடந்த கடுமையாலே ‘‘அதிர’’ என்கிறது. ஆனைபோலே என்னுதே ‘‘ஆனை’’ என்றது - முற்றுவமை. (4)

வண்டவனேயென்று பொருளாகக்கடவது. “ஸ்தந்யம் தத்₃விஷஸம்மிஸ்ரம் ரஸ்ய மாஸீஜ்ஜகத்₃கு₃ரோ:” (?) என்னக்கடவதிறே.

(கானகமித்யாதி₃) காட்டில் கன்றுகள் மேய்க்கப்போன விடத்திலே விளாவான வடிவைக்கொண்டும் கன்றுன வடிவைக்கொண்டும் சிலவஸர்கள் தன்னை நலிவதாக வந்துநிற்க, அவற்றிலே ஒன்றையிட்டு ஒன்றை ஏறிந்து இரண்டையும் முடித்தபடியைச் சொல்லுகிறது. காட்டிலே நிற்கிற வலிய விளாவினுடைய காய்களானவை உதிரும்படியாகக் கருதி, கன்றுனவற்றைக்கொண்டு எறிந்து, கறுத்த நிறத்தையுடைய என்னுடைய கன்றுய் நின்றவனே!. இத்தால் – விரோதி₄நிரஸநம் பண்ணுகையாலே திருமேனி புகர்பெற்றபடியும், எல்லாத் தஸையிலும் ஆஸ்ரிதர்க்கு ப₄வ்யஞையிருக்கும் படியையும் சொல்லுகிறது. ‘‘என்கன்றே’’ என்றது – உகப்பின் கார்யமான அஃங்ரினைச் சொல்லு. (தேனுகனித்யாதி₃) தே₄நுகனுகிற அஸரனும், முராஸரனும், திண்ணிதானதிறலையுடையனும் அதிக்ரூனுமாயிருக்கிற நரகாஸரனு மென்று சொல்லப்படுகிறவர்கள் தாங்களடைய நஸித்துப் போம்படியாக யுத்த₃த₄த்திலே முடுகிச்சென்ற ஆனையானவனே!. ஆனைபோலேன்னுதே, ‘‘ஆனை’’ என்றது முற்றுவமை. (4)

கீழும் மேலும் அஸரநிரஸநம் சொல்லுகையாலே தத்₃நுகு₃ணமாக கானகமித்யாதி₃க்கு ப₄ாவம் சொல்லுகிறூர் (காட்டிலித்யாதி₃). ஸப்த₃ார்த்த₂ம் (காட்டிலே நிற்கிறவித்யாதி₃). விரோதி₄நிரஸநம் சொல்லுமிடத்தில் “கருநிறவென்கன்றே” என்றதுக்கு ப₄ாவமருளிச்செய்கிறூர் (இத்தாலித்யாதி₃). ‘‘கன்று’’ என்கையாலே ப₄வ்யதை. பரமசேதநஞனவனை ‘‘கன்று’’ என்னக்கூடுமோ வென்ன வருளிச்செய்கிறூர் (என்கன்றே யித்யாதி₃). அஃங்ரினைச் சொல்லாவது – அசேதநவாசியான சொல்லு. ‘‘உயர்தினை’’ என்று சேதநவாசியென்று தமிழ்க்கு வ்யவஹாரம். ‘‘செருவதிரச்செல்லும் ஆனை’’ என்றதினர்த்த₂ம் (யுத்த₃த₄த்திலே யித்யாதி₃). (முற்றுவமை) பூர்ணேபமை. அதாவது – உபமாநவாசகத்தால் உபமேயத்தைச் சொல்லுகை. (4)

ஸ்வா.- அஞ்சாம்பாட்டு. (மத்தளவுமித்யாதி₃) (வார்குழலித்யாதி₃) வார்குழல் - தாழ்ந்தகுழலென்னுதல்; ஒப்பம் செய்த குழலென்னுதல். கடைகைக்கு யோக்குமாகப் பலபாத்ரங்களிலும் வைத்த தயிரும் நெய்யும் க்ருத்ரிமத்தாலே திருக்கைகளார வாரி அமுதுசெய்து.

(ஒருங்கொத்தவித்யாதி₃) “இனை” என்று இரண்டாய், தன்னிலொத்து உன்னிய மருதமாய் வந்தவரை ஒருங்கே சேரமறிந்து விழும்படியாகத் திருத்தடையாலும் திருத்தோள்களாலும் தள்ளின கடிய ஸாமர்த்யத்தை யுடையவனே! (முத்தித்யாதி₃) திருமுத்துக்கள் தோன்றும்படி முறுவல் முதிர

மத்தளவும் தயிரும் வார்குழல்நன்மடவார்

வைத்தனென்களவால் வாரிவிழுங்கியொருங்
கொத்தவினைமருத முன்னியவந்தவரை
ஊருகரத்தினெடு முந்தியவெந்திறலோய்!
முத்தினிலமுறுவல் முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார் மொய்குழல்களைலய
அத்த வெனக்கொருகாலாடுக செங்கீரை
ஆயர்கள் போரேரே யாடுகவாடுகவே. (5)

வ்யா.- அஞ்சாம்பாட்டு. (மத்தளவுமித்யாதி₃) (வார்குழல்நன்மடவார் வைத்தன) நீண்ட கேஸபாரத்தையும், நன்றான மடப்பத்தையுமடையரான ஸ்தரீகள் சேமித்து வைத்தவையான. (மத்தளவும் தயிரும் – நெய்யும் களவால் வாரிவிழுங்கி) மத்தாலே அளாவிக் கடைகைக்கு யோக்குமான தயிரும், முன்பு கடைந்த வெண்ணெண்ட உருக்கின நெய்யும், வைத்தவர்கள் அறியாதபடி க்ருத்ரிமத்தாலே அபிநிவேஶாநு குணமாக வாரி அமுதுசெய்து.

(உன்னிய -ஒருங்கொத்த வினைமருதம்-வந்தவரை) உன்னை நலியவேணு மென்னும் நினைவையுடையராய், அதுக்கீடாக ஒருபடிப்பட்ட நெஞ்சு ஒத்துள்ளவர்களாய் ஸ்வவேஷம் தெரியாதபடி இரட்டை மருதாய்வந்து நின்ற அஸரர்களை. (ஊருவித்யாதி₃) நடுவே தவழ்ந்து போகையாலே திருத்தடைகளாலும் திருக்கைகளாலும் இரண்டருகும் சரிந்துவிழும்படி தள்ளிப்பொகட்ட கடிய திறலையுடையவனே!

அரு.- அஞ்சாம்பாட்டு. (மத்தளவுமித்யாதி₃) அந்வயமுகேந ப்ரதீகம் (வார்குழலித்யாதி₃). (சேமித்து) என்றது - ரக்ஷித்தென்றபடி. அளாவுமென்றது - “அளவும்” என்று குறைந்து கிடக்கிறதாய் அர்த்தமருளிச்செய்கிறுர் (மத்தாலேயித்யாதி₃). (அளாவி) வ்யாபித்து.

உன்னிவென்றதினர்த்தம் (உன்னையித்யாதி₃). ஒருங்கவென்றதினர்த்தம் (அதுக்கித்யாதி₃). ஒத்தவென்றதினர்த்தம் (நெஞ்சித்யாதி₃). உந்தியவென்றதினர்த்தம் (இரண்டருகுமித்யாதி₃). வெம்மையினர்த்தம் (கடிய) என்றது. “முத்து இன் இளமுறுவல்” ஸ்ரீஸௌஷத்யாபாத்ரம்-எப்ரல் 2009

வருவதற்கு முன்னே, திருமுக₂மண்ட₃லத்துக்கு மேலாகத் திருநெற்றியிலே கவியும்படி நெருங்கி அழகியதானதிருக்குழல்களைய. (அத்த) அப்பனே!... (5)

ஸ்வா.- ஆரூம்பாட்டு. (காயவித்யாதி₃) அப்போதலர்ந்த செவ்விக் காயாம்பூப்போலேயிருக்கிற திருநிறத்தையும், கழுத்தேகட்டளையாகப் பருகின மேக₄ம்போலேயிருக்கிற திருமேனியுமடையவனே! (கானகமித்யாதி₃) யமுநாதீரச்சோலை நடுவில் பெரிய மடுவிலே கிடக்கிற காளியன் பணம்

(முத்தித்யாதி₃) திருமுத்துக்கள் தோன்றும்படி இனிதான மந்த₃ஸ்மிதமானது பூர்ணமாக வருவதற்குமுன்னே, முன்முக₂த்திலே அழகுமிக்குச் செறிந்திருந்துள்ள திருக்குழல் களானவை “பங்கிகள் வந்துன் பவளவாய்மொய்ப்ப” (1-8-2) என்கிறபடியே திருப்பவளத்தை மறைக்கும்படி தாழ்ந்தலையும்படியாக. (அணி) அழகு. (மொய்) செறிவு. (அத்த) அப்பனே!.... (5)

காயமலர்நிறவா! கருமுகில்போலுருவா!
 கானகமாமடுவில் காளியனுச்சியிலே
 தூயநடம்பயிலும் சுந்தரவென்சிறுவா!
 துங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே!
 ஆயமறிந்து பொருவானிதிர்வந்தமல்லை
 அந்தரமின்றியழித்தாடிய தாளிணையாய்!
 ஆயவெனக்கொருகாலாடுக செங்கீர
 ஆயர்கள் போரேரே யாடுகவாடுகவே. (6)

வ்யா.- ஆரூம்பாட்டு. (காயவித்யாதி₃) “காயா” என்கிறவித்தை “காய்” என்று குறுக்கிக்கிடக்கிறது. நெய்ப்பாலும் நைல்யத்தாலும் காயாம்பூப்போலேயிருக்கிற நிறத்தையுடையவனே!. (கருமுகிலித்யாதி₃) இருட்சியாலும் குளிர்த்தியாலும்

என்று பத₃விபாக₂த்தை திருவள்ளம்பற்றி அருளிச்செய்கிறூர் (திருமுத்தித்யாதி₃). “முற்ற” என்றதினர்த்த₂ம் (பூர்ணமாக) என்றது. “முன்னமுகத்து” என்றதினர்த்த₂ம் (முன்முக₂த்திலே) என்றது. அலையவென்றதுக்கு ப்ரமாண பூர்வகமர்த்த₂மருளிச்செய்கிறூர் (பங்கிகளித்யாதி₃). (பங்கிகள்) திருக்குழல்கள். (முன்முக₂த்திலே) என்றதுக்கு (தாழ்ந்து அலையும்படியாக) என்றத்தோட்நவயம். “வார்குழல் நன் மடவார் வைத்தன - மத்தளவும் தயிரும்-நெய்யும் களவால் வாரிவிழுங்கி, உன்னிய - ஒருங்கொத்த இனைமருதமாக வந்தவரை ஊருகரத்தினைடும் உந்திய வெந்திறலை யுடையவனே! அத்த - முத்தினிளமுறுவல் முற்ற வருவதன்முன் முன்னமுகத்தனியார் மொய்குழல்களைய எனக்கு ஒருகாலாடுக” என்றநவயம். (5)

அரு.- ஆரூம்பாட்டு. (காயவித்யாதி₃) (நெய்ப்பு) ஸ்நிக்த₄தை. (இருட்சி) நீலப்ரபை₄. பீஞ்சைலேஸதையாபாத்ரம்-ஏப்ரல் 2009

விரித்தாட, அதினுடைய உச்சியிலே. ப₄ரதசாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே தூயநடம் என்னுதல்; ப₄ரதசாஸ்த்ரத்துக்கு ஹேதுவாமென்னுதலிறே ந்ருத்தத்துக்குத் தூய்மையாவது. இப்படியிருக்கிற ந்ருத்தத்தையிறே பண்ணிற்று.(சுந்தரவித்யாதி₃) அழகு விளங்காநிற்பானும் “என்னுடையவன்” என்று நான் அபிழமாநிக்கும்படி எனக்குச் சிறுப் பிள்ளையானவனே! உனக்குச் சிறுக்கனு எனக்குச் சிறுக்கனுவனே! (துங்கவித்யாதி₃) மிக்க மத₃த்தை யுடைத்தான் கரியென்னுதல்; ஓக்கத்தையும் மத₃த்தையுமடைத்தான் கரியென்னுதல். இப்படியிருக்கிற குவலயாபீடத்தின் கொம்பை அநாயாஸேந பிடுங்கினவனே!

(ஆயமித்யாதி₃) மல் பொரும் விகல்பங்களை ஸாதித்து அறிந்த ப்ரகாரம் தோன்ற எதிரே பொருவதாக வந்தனிந்து நின்ற மல்லரை. (அந்தரமித்யாதி₃) அவர்கள் அணிந்து நின்றால் தானும் எதிரே சென்று நின்று ப₄ாஷஷ்காறி பொருகையன்றிக்கே, இடைவெளி தோன்றுதபடி ஶீக்ஷமாகச் சென்று மல்பொரும் க்ரமத்திலே திருவடிகளாலே கூட்டி அவர்களுடைய எலும்புகள்

காளமேகம் போலிருக்கிற வடிவையுடையவனே!. (கானகமித்யாதி₃) காட்டிடத்திலே பெரியமடுவினுள்ளே கிடந்தகாளியனை அலைத்துக்கிளப்பி க்ரோத₄த்தாலே விஸ்தருத மான அவன் ஶிரஸ்ஸிலே, ஸலகஷணமாகையாலே அழகியதாயிருந்துள்ள ந்ருத்தத்தை நெருங்கச்செய்த அழகையுடைய என் பிள்ளையானவனே!. சுந்தரம் – அழகு. சிறுவன் – பிள்ளை. (துங்கவித்யாதி₃) பெரிய உயர்த்தியையுடைத்தாய் மத₃முதி₃தமான குவலயாபீடத்தினுடைய கொம்புகளை அநாயாஸேந பிடுங்கினவனே!

(ஆயமித்யாதி₃) மல்பொரும் கூறிந்து பொருவதாக எதிர்ந்து வந்த மல்லரை, அவர்களுக்கு வ்யாபரிக்கைக்கு இடமறும்படி ஶீக்ஷமாகச் சென்று ஓடிப்பொருது அழித்து, “இன்னம் வருவாருண்டோ” என்று பார்த்து மநோஹரமாம்படி ஸஞ்சரித்த திருவடிகளை யுடையவனே!; அன்றிக்கே, “அந்தரமின்றி” என்றது – மல் பொருகிற

“கான் அகம்” என்று பத₃விப₄ாக₃ம் திருவுள்ளம்பற்றி (காட்டிடத்திலே) என்றது. உச்சியில் நடம்பயிலுகைக்கு ப₂ணக்கள் விஸ்தருதமானபடியைக் காட்டுகிறார் (காளியனை அலைத்தித்யாதி₃). (அலைத்துக்கிளப்பி) என்றதுக்கு (நெருங்கச்செய்த) என்றத்தோடந்வயம். “பறித்தவனே” என்றதுக்கு பூப்பறித்தவனென்னுமாபோலே அநாயாஸேந பறிக்கை விவக்ஷிதமென்கிறார் (அநாயாஸேந பிடுங்கினவனே) என்று.

ஆயமென்றதினர்த்தம் (மல்பொருங்கூறு) என்றது. அதாவது – பண்ணுகிற ப்ரகாரங்களில் மல்லருடைய யுத்தப்ரகாராம்பாத்தை யென்றபடி. “பொருவான்” என்றதினர்த்தம் (பொருவதாக) என்றது. அந்தரமின்றி யென்றதுக்குத் தாத்பர்யம் (அவர்களுக்கித்யாதி₃). (சென்றேடி) போய்க்கிட்டியென்றபடி. “ஆடிய” என்றதுக்கு ப்ரயோஜநமுகே₂ந தாத்பர்யமருளிச்செய்கிறார் (இன்னும் வருவாரித்யாதி₃). அந்தரமென்றதுக்கு காலாவகாஸப் பரமாகக் பூஷைஸேத₃யாபாத்ரம்-எப்ரல் 2009

முறிந்து வெண்கலப்பைபோல் தூக்கி எடுக்கும்படி நெரித்து. ஆயம் - மல்லில் கூறுபாடு. அந்தரம் - அவகாசம். அன்றிக்கே, அந்தரமின்றியாவது - உடலுமுடலும் இடைவெளியறப் பொருந்தினபடி. அன்றிக்கே, அந்தரமாவது - பொல்லாங்காய், தனக்குப் பொல்லாங்கின்றியிலே யென்னவுமாம். (ஆடியதாளினையாய்) “இன்னும் ஆரேனும் வருவாருண்டோ” என்று ஸஞ்சரித்தபடி. (ஆய) உனக்காய எனக்கென்னுதல்; ஆயனே! என்னுதல். (6)

ஸ்வா.- ஏழாம்பாட்டு. (துப்பித்யாதி₃) துப்பு-மிடுக்கு. (தூயகருங்குழல்) குழலுக்குத் தூய்மையாவது - க்ரஷ்ணன் விரும்புகை. (நற்றேஞ்சைமயிலைனைய) நன்றான தோகையையுடைய மயில் போன்ற சாயலையுடைய நப்பின்னைப் பிராட்டி ஹேதுவாக, இவளோடே சேரலாமாகில் ஆர் சொல்லிற்றுச் செய்தால்

போது உடலும் உடலும் இடைவெளியறப் பொருந்தும்படி பொருதபடியைச் சொல்லுகிறதாகவுமாம். அன்றிக்கே, அந்தரமாவது - அபாயமாய், உனக்கொரு அபாயமில்லாதபடி அவர்களை அழித்து என்கிறதாகவுமாம். (ஆய) ஆயனே! ... (6)

துப்புடையாயர்கள்தம் சொல்வமுவாதொருகால்
தூயகருங்குழல் நற்றேஞ்சைமயிலைனைய
நப்பின்னத்திறமா நல்விடையேழவிய
நல்லதிறலுடைய நாதனுமானவனே!
தப்பினபிள்ளைகளைத் தனமிகுசோதிபுகத்
தனியொருதேர்க்கடவித் தாயொடு கூட்டியவென்
அப்ப! எனக்கொருகாலாடுக செங்கீரை
ஆயர்கள் போரேரே யாடுகவாடுகவே. (7)

வ்யா.- ஏழாம்பாட்டு. (துப்பித்யாதி₃) துப்பு - மிடுக்கு. இத்தால் - ஏறுதழுவவல்ல ஸாமர்த்தயத்தைச் சொல்லுதல்; அன்றிக்கே, ருஷப₄ங்களின் வன்மையும் இவன் மென்மையும் பாராதே இவற்றைத் தழுவவேணுமென்ற நெஞ்சுரமாதல். இப்படி யிருந்துள்ள இடையர் தங்களுடைய வசநத்தைத் தப்பாதே ஒருகாலவிஶேஷத்திலே. (தூயவித்யாதி₃) அழகியதாய்க் கறுத்திருந்துள்ள குழலையுடையளாய், அத்தாலே நன்றானதோகை மயில்போலேயிருக்கிற சாயலையுடைய நப்பின்னைப் பிராட்டி ஹேதுவாக, இவளோடே சேரலாமாகில் “ஆர் சொல்லிற்றுச் செய்தால் நல்லது” என்றிரே ஆயர்கள் தம் சொல்வமுவாதொழிந்தது.

கீழர்த்த₂மருளிச்செய்து, தே₃ஸாவகாஸபரமாக அர்த்த₂ந்தரம் (அன்றிக்கேயித்யாதி₃)... (6)

அரு.- ஏழாம்பாட்டு. (துப்பித்யாதி₃) (இத்தால்) என்றவந்தரம் “மற்றை ருஷப₄ங்களை” என்று கூட்டுவது. ஆயர்களுடைய காயத₃ார்ட்₄யத்தைச் சொல்லி மநோத₃ார்ட்₄யமாக அர்த்த₂ந்தரம் (அன்றிக்கேயித்யாதி₃). ஹேதுவானபடியை உபபாதி₃க்கிறார் (இவளோடே யித்யாதி₃). (ஆர் சொல்லிற்றுச் செய்தால்) என்றது - ஆர் சொல்லிற்றுச் செய்தாலுமென்றபடி.

வ்யா.- (நன்மையாலித்யாதி₃) ஆத்மகு₃ணங்களால் ப்ரசரராய் ஸம்ஸாரிகளுக்கு அபாஸ்ரயபூ₄தராயிருப்பாரில் ஆழ்வாரை யொழிந்தாரடங்க, “இவன் அவஸ்து” என்று கைவிடும்படியன்றே என்னுடைய ஸ்திதியிருக்கும்படி.

ஓருத்தனுக்கு நன்மையாவது – தே₃ாஷ்கு₃ணங்கள் ஏகாஸ்ரயநிஞ்டங்களா யிருந்தால் தே₃ாஷ்கத்தைவிட்டு கு₃ணம்பாத்தை ஸ்வீகரிக்கை; அதில் மிகுதியாவது– கு₃ணமென்று பேரிடலாவதொன்று மின்றிக்கே தே₃ாஷ்மேயாயிருந்தால் அதுதானே பற்றுசாகக் கைக்கொள்ளுகை.

(நான்மறையாளர்கள்) அதுக்கடியாக ஹிதாநுஸராஸெநம் பண்ணிப்போரு கிற வேதங்களிலே அவக₃ாஹித்திருக்குமவர்கள். நாலுவகைப்பட்ட வேதங்க ஞகுக்கும் வ்யாஸபத₃ம் செலுத்தவல்லவர்கள்; அவர்களாகிறார் – ஶ்ரீஜநகராஜன் திருமகளாதல், சூரத்தாழ்வானதல். இத்தால் சொல்லிற்றுயிற்று – வேதங்கார்த்த தாத்பர்யம் கைப்படுகை. அதாவது–ஆந்ருஸம்ஸ்யப்ரத₄நாராகை யென்றபடி.

(புன்மையாகக் கருதுவர்) புன்மையென்று ஒரு த₄ர்மமும் அதுக்கு ஆஸ்ரயமான த₄ர்மியுமாயிருக்கையன்றிக்கே, புன்மை தான் ஒரு வடிவு கொண்டதென்றிருப்பர்கள். புன்மையாவது – து₃க்கமாதல், பொல்லாங்காதல், விஷயாந்தர ப்ராவண்யமாதல், து₃ர்மாநமாதல். இது தான் மேலிற்பாட்டிலே ப்ரஸக்தமாகக் கடவது.

(ஆதவிலன்னையாயத்தன யென்னையாண்டிடும் தன்மையான்) அப்புன்மையே ஹேதுவாக இவ்வளவில் நாமல்லது ரகஷகரில்லையென்று

நான்மறையாளர்களாகையாலே நன்மையால் மிக்கவர்களென்றுய், அத்தாலே உத்தாரகரென்று ப₂லிதார்த்த₂ம் அருளிச்செய்கிறார் (ஆத்மகு₃ணங்களாலித்யாதி₃). ஆத்மகு₃ணங்கள் – ஆந்ருஸம்ஸ்யாதி₃கள். புன்மையாகக் கருதுகிறவிவர்களில் ஆழ்வாரையும் அந்தர்பூ₄தராக்கினால் மேலே என்னையாண்டிடுமென்னக் கூடாமையாலே (ஆழ்வாரை யொழிந்தார்) என்று சொல்லுகிறார். (அடங்க) க்ருத்ஸ்நம். நான்மறையாளர்களெல்லாரும்.

நன்மையால் மிக்கவென்றத்தை விவரிக்கிறார் (ஒருத்தனுக்கித்யாதி₃ வாக்யத்₃வயத் தாலே) (பற்றுசாக) ஹேதுவாக.

தாத்பர்யார்த்த₂ம் (அதுக்கித்யாதி₃). அதுக்கு – பற்றுசாகக் கொள்ளுகைக்கு. ஸப்த₃ார்த்த₂ கத₂நமுகே₂ந ஆளர்களென்றுதுக்குத் தாத்பர்யமருளிச்செய்கிறார் (நாலுவகை யித்யாதி₃) (வ்யாஸபத₃ம்) அக₂ண்ட₃மான வேத₃த்தை அர்த்த₂த்தின்படியே ஶாகா க₂ண்ட₃ாதி₃ரூபேண விபூ₄ஜிக்கிற வ்யாஸருடைய அதி₄காரம். (அவர்களாகிறார்) என்றது நன்மையால்மிக் நான்மறையாளர்களாகிறென்றபடி. உக்தார்த்த₂நிகு₃மநம் (இத்தாலித் யாதி₃) வேத₃ார்த்த₂ தாத்பர்யத்தின்படியே அநுஷ்டிக்கவல்லவர்களாய் இருக்கையென்றபடி. (ஆந்ருஸம்ஸ்யம்) ஸர்வபூ₄தாநுகூலாசரணம்.

புன்மை ஸப்த₃ார்த்த₂மாகையாலே து₃க்க₂மாதலென்றது இவ்விடத்துக்கு விவக்ஷிதமன்று, மேல்பாட்டில் து₃க்கத்தை உபபாதி₃யாமையாலே. (து₃க்கம்) பாபப₂லம். (பொல்லாங்கு) பாபம்.

எனக்கு ஸர்வவிதபுந்துவுமானவர். “த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணங்கூது:” (ரா.ஸ.38-33) என்கிறபடியே காகத்தோபாதி இவனுக்கும் புறம்பொரு பற்றுசில்லையென்று, அதுவே ஹேதுவாக ஸர்வவிதரக்கரானவர்.

ப்ரியமே செய்யக்கடவ மாதாசெய்யுமதுவும், ஹிதமே செய்யக்கடவ பிதாசெய்யுமதுவும், ஸ்வருபாநுரூபமான அடிமை கொள்ளும் நாயன்செய்யு மதுவும் செய்யுமவர். “தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன” (திருவாய் 2-3-2) என்று புதுவத்துவிஷயத்தில் ஆழ்வார் சொல்லும் தெல்லாம் ஆழ்வார் விஷயத்திலே சொல்லுகிறீர் இவர்.

(தன்மையான்) அக்குநிக்கு ஒளாஷ்ண்யம்போலேயும், ஐலத்துக்கு சைத்யம் போலேயும் இஸ்ஸ்வபுாவங்களை நிருபகமாகவுடையவர். அதாகிறது—இவனுக்கு உபகரித்தோமென்று தாம் நினைத்தல், இவன்றனக்கு ப்ரத்யுபகாரத்தி லிழிய வேண்டியிருத்தல் செய்யாதொழிகை.

(சடகோபன்) என்பக்கல் ஸாட்டுயத்தைப் போக்கினவர். கீழ் முன்று பாட்டிலும் தென்குருகூர்நம்பியென்று சொன்னவர், இப்பாட்டில் சடகோபனன்றுரிமே ஸ்வதோஷத்தைப் போக்கினபடியாலே.

(என்நம்பியே) தாய்செய்வது தமப்பன் செய்யமாட்டான். அவன் செய்வது இவள் செய்யமாட்டாள். ஆசார்யன் செய்யுமது இருவரும் செய்யமாட்டார்கள். நாயகன் செய்யுமது அடியான் செய்யமாட்டான். எல்லார் செய்வதும் செய்யவல்ல பூர்த்தியையுடையவர். (என்நம்பியே) என்னுடைய தன்மையாகிற பாழ்ந்தாறு நிரம்பும்படியான பூர்த்தியையுடையவரென்னு

தாத்பர்யார்த்தம் (அப்புன்மையேயித்யாதி₃). எல்லாருக்கும் தயாகு ஹேதுவான புன்மை இவருக்கு ரக்ணிக்கைக்கு ஹேதுவானபடியை உபாதி₃க்கிறீர் (த்ரீந் லோகாநித்யாதி₃). அன்னையாயித்யாதி₃க்கு கெள்ளனவருத்தியாலே ஸப்புது₃ார்த்தம் (ப்ரியமேயித்யாதி₃). (நாயன்) ஸர்வேஸ்வரன். வ்யாகர்யாதா ஈடுபடுகிறீர் (தாயாயித்யாதி₃).

“தன்மையான்” என்றத்தைக் கீழ்ச்சொன்ன மூன்றுபது₃ங்களிலும் கூட்டித் தாத்பர்யம் (அக்குநிக்கித்யாதி₃) இஸ்ஸ்வபுாவங்களை நிருபகமாகச் சொன்னதால் பலிதம் (அதாகிற தித்யாதி₃). ஸாட்டுயத்தைப் போக்கினதுக்கு ஜ்ஞாபகமேதென்ன அருளிச்செய்கிறீர் (கீழித்யாதி₃யாலே).

பது₃ாந்தாம் சொல்லாதே நம்பியென்றதுக்குத் தாத்பர்யமருளிச்செய்கிறீர் (தாயென்று தொடங்கி அஞ்சவாக்யத்தாலே). (ஆசார்யன்) என்கிற வாக்யத்துக்கு சடகோபனன்றது—என் அஜ்ஞாநத்தைப் போக்கினவரென்ற பேராகையாலேயென்று கருத்து. நம்பியென்றதுக்குக் கீழ்ச்சொன்னவர்களோடு ஸாம்யம் சொன்னார். அவர்களிலும் ஆதி₄க்யமாக அர்த்த₂ாந்தரம் (என்னுடையவித்யாதி₃). (பாழ்ந்தாறு) படுகுழி. அதாவது தம்முடைய தோஷங்களாகிற வஞ்சகமான படுகுழியைத் துற்றுப்பொகடுகைக்கீடான் க்ருபாதி₃கு₃ணபூர்த்தியை உடையவ ரென்கை. ஆதிக்யத்தை உபபாதி₃க்கிறீர் (இவரையித்யாதி₃). நன்மையால் மிக்க நான்மறை பீஞ்சைலேஶது₃யாபாத்ரம்—ஏப்ரல் 2009

மத்தைன். இவரைக் குறித்துக் கீழ்ச்சொன்ன த்ருஷ்டாந்தங்களுக்கு ஸர்வத₂ ஸாம்யமில்லை. கர்மோபாதி₄ கமாக வந்த ஸம்பந்த₄ மாகையாலும் அபூர்ணஸ்த₂ ல மாகையாலும்.

நாலாம்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளைவ்யாக்யாநம் முற்றிற்று.

அழகியமணவாளப்பெருமாள் நாயனுர் வ்யாக்யாநம்

அவ.- நாலாம்பாட்டு. (நன்மையித்யாதி₃). “தேவுமற்றறியேன்” “பெரியவண் குருகூர்நகர் நம்பிக்காளுரியனையடியேன் பெற்றநன்மை” என்று இவர் சொல்லக் கேட்டவர்கள். “ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாத₄வ:” (ப₄ர.ஆர 192-56) “பிதாமஹஸ்ய ஜகுதோ மாதா” (கீதை 9-17) “உலகுக்கோரமுந்தைத் தாய்தந்தையே” (திருவாய் 5-7-7) என்கிறபடியே ரிஷிகளும் ஆழ்வார்களும் அவன்றுனும் ஏககண்ட₂ மாக ஸர்வலோகங்களுக்கும் மாதாபிதாவாக ஸர்வேவஸ்வரனைச் சொல்லாநிற்க, நீரும் அந்தலோகத்திலே ஒருவராயிருக்க, இப்படி புந்து₄ வானவனை ஆஸ்ரயித்தல், அதுவுமின்றிக்கே, “வாஸாதே₃வஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா” (கீதை 7-19) “பெருமக்கள்” (திருவாய் 3-7-5), “சிறுமாமனிசர்” (திருவாய் 8-10-3) என்று கட்டுண்ணைப் பண்ணிய பெருமாயனும் ஆழ்வார்தாமும் கொண்டாடும்படியான விலக்ஷனை வர்க்கத்திலே சிலரை ஆஸ்ரயித்தல் செய்யாதே, ஆழ்வாரையே நீர் ஆஸ்ரயிக்கைக்கு ஆழ்வார் உமக்குச்செய்த உபகாரமேதென்ன, என் தே₃ாஷாதிஶயத்தாலே அந்தப்பரம ஸாத்விகரும் என்னை நெகிழி, அதுவே பற்றுசாக எனக்கு முக₂மதந்து மாதாபிதாவும் தாமேயாய் என்னை அடிமைகொண்டு போந்த ஸ்வபாவும் ஆழ்வாருக்குள்ளதொன்றுகையாலே அவரேயன்றே எனக்கு பூர்ணரான உபகாரகரென்று இப்பாட்டிலே அவர்களுக்கு உத்தரமருளிச்செய்கிறுர். ஆழ்வாருடைய பூர்த்தியை உபபாதி₃த்தபடி.

யாளர்கள் என்னைப் புன்மையாகக் கருதுவராதலில் சட்கோபனென் நம்பியே அன்னையாயத்தனு யென்னையாண்டிடும் தன்மையான்” என்றநவயம். ஆக, கார்க்கடைக்கொண்ட ப₄க₃வத்₃ விஷயத்தையும் ஸர்வப்ரகாரோபகாரகரான ஆழ்வாரையிட்டு உகவாதொழிலுடைய பூர்த்தியை உபபாதி₃த்தபடி.

நாலாம்பாட்டின் அரும்பத₃ம் முற்றிற்று.

அழகியமணவாளப்பெருமாள் நாயனுர் வ்யாக்யான அரும்பத₃ம்

அரு.நாலாம்பாட்டு. (நன்மையித்யாதி₃). இந்தப்பாட்டுக்குத் தாத்பர்யம் பரமகாருணி கரும் நெகிழும்படியான என்னையும் அங்கீ₃கரிக்கையாலே ஆழ்வாருடைய பூர்த்தியை உபபாதி₃க்கிறதென்றபடி. பூர்ணையாபாத்ரம்-ஏப்ரல் 2009

வ்யா.- (நன்மையாலித்யாதி₃) தத்தீயரை “நலத்தால்மிக்கார்” (திருவாய் 5-8-3) என்று ஆழ்வாரருளிச்செய்யக் கேட்டிருக்கையாலே, தாழும், “நன்மையால் மிக்க” என்கிறார். தீமைபோனவளவாதல், நன்மையுண்டானவளவாதலன்றிக்கே, நன்மையால் அதிஶயித்தவர்கள். இதுக்கவ்வருகான நன்மையில்லாதபடியான நன்மையிலே நிலைநின்றவர்கள்.

ஓருவனுக்கு “ஸ்தாது₃ராசார:” (கீதை 9-30) என்கிறபடியே நன்மைகலசாத பொல்லாங்காவது – “மநஸா நிஷ்டசிந்தநம்” (?) என்றும், “கோடியமனத்தால் சினத்தொழில்புரிந்து”(பெரிய திரு 1-6-6) என்றும், “சினத்தினால் செற்றம்நோக்கி வாளா தீவிளி விளிவன்” (திருமாலை 26)என்றும் சொல்லுகிறபடியே நிர்நிபுந்தநமாக ப₄க₃வத்விடுதிடுத்ரோடே சீறுபாறென்றுபோருகை.

நன்மையாவது – அவர்கள் பக்கல் அபகாரவிபரீதனுயிருக்கையும், தன்பக்கலிலே நிர்நிபுந்தநமாக அபகாரபரரளவில் உபேக்ஷித்திருக்கையும். நன்மையால் மிகுகையாவது – “அபகாரிஷ்வபி ஸத்து₃ ஸாது₄ஸ் ஸாத்து₄வேவவர்த்ததே” (?) என்கிறபடியே அந்த அபகாரபரரளவிலும் உபகாரகனுயிப்போருகை. அதாகிறது – அவர்களளவில் குறைகாணுதொழிகையிறே.

இப்படி இருக்கிறவர்களாகிறார் – பிராட்டி, சூரத்தாழ்வான் போல்வார்களிறே. ஏகாக்ஷி ஏககர்ணி தொடக்கமான ராக்ஷஸிவர்க்கம் ஓவாமலிருந்து தர்ஜூநபர்த்தலநாதி₃களைப் பண்ணியிருக்கசெய்தேயும், இவர்களை நலியவேணு மென்ற திருவடியோடே மறுதலைத்து “கார்யம் கருணமார்யேண” (ரா.யு.116-44) என்றுப்போலே ஐந்து₃ரவ்யாகரணபண்டிதனை நீ பின்னையும் உன் ஜந்மம்விடாமல் வார்த்தை சொன்னாயீ; இவர்களுடைய கண்ணாநீர் கண்டால் கற்றவனால் கருணைபண்ணவன்றேவடுப்பது, நாட்டில் குற்றம் செய்யாமலிருக்கிறாரேனுமுண்டோ? இவர்கள் தாம் குற்றம் செய்யிலன்றே இவ்விசாரம் வேண்டுவது. அவர்களேதேனும் வித்து₄யதிக்ரமம் பண்ணினார்களோ? நீ கற்றபரப்பில், “நாயன் சொன்னது அடியான்செய்கை குற்றமென்று ஒருவசநம் கிடந்ததோ? இவர்கள் ராவணபரிகரமாய் அவனுக்குக் கைவழி மண்ணை

நன்மையால் மிக்கவர்களென்றறிந்தபடி என்னென்ன அருளிச்செய்கிறார் (தத்தீயரை நலத்தால் மிக்காரென்று தொடங்கி) தீமைபோனவளவாதலென்ற வாக்யத்தை விவரிக்கிறார் (இதுக்கவ்வருகான நன்மையென்று தொடங்கி). நன்மைக்கு பாதிகோடியான தீமையை உபபாதி₃த்துக்கொண்டு அநந்தரம் நன்மையை அருளிச்செய்து அதின் மிகுதியை அருளிச்செய்கிறார் (ஒருவனுக்கு ஸது₃ராசார: என்கிறபடியே) என்று தொடங்கி. (தீவிளி) நிஷ்டு₂ரபு₄ாஷனம். (வினிவன்) அழைப்பன். (அபகாரவிபரீதன்) அபகாரஸீலனுகாமை. பிராட்டி அப்படி தே₃ாஷம்காணுதிருந்தாளோ என்னவருளிச்செய்கிறார் (ஏகாக்ஷியென்று தொடங்கி) (ஓவாமல்)விச்சேதியாமல். “ராஜஸம்ஶ்ரய வஸ்யாநாம்” என்றதுக்குப் பொருளாருளிச் செய்கிறார் (இவர்கள் தான் குற்றம் செய்யிலன்றே என்று தொடங்கி).

அடியாருமாய், அவனுடைய ஆஜ்ஞாபரிபாலந் ஸீலகளுமாகா நின்றுல் அவன் சொன்னதை மறுக்கலாமோ? பெருமாள் உன்னை என்னைக் கண்டுவாவென்று விட்டாரோ, ஸ்த்ரீவத₄ம் பண்ணிவாவென்று விட்டாரோ? அப்படி சொன்ன ராகில் அவர் குற்றமாகிறது. நீ சொன்னுயாகில் அந்த வித்தீயதிக்ரமம் உன்னதாகிறது” என்று குணகுர்ஹணம்பண்ணி ராகஷஸிகளை ரகஷிப்பித்தாளிறே பிராட்டி, ஆகையாலிறே இவள் கேளாஷ்டியைப்பற்ற ராமகேளாஷ்டி லகுத்தரையாயிற்று.

அவயவங்களிலே ஹாநி பிறக்கும்படி அபசாரம் பண்ணின நாலுரானும் நான் புக்கலோகம் புகவேணுமென்றிறே ஆழ்வான் அபேகஷித்தது. இப்படிக்கு ப்ரஹ்லாதனும் க்ருத்யோத்பாதுநம் பண்ணித் தன்னை நலியவிட்ட புரோஹித வர்க்குத்தை மறித்தும் அந்த க்ருத்யை போய் நலிய, ஸர்வேச்வரனை யபேகஷித்து அவர்களை நோக்கியும், “மத்பிதுஸ்த்வத்க்ருதம் பாபம் தேவதஸ்ய ப்ரணஸ்யது” (வி.பு.1-20-21) என்று ஹிரண்யாபராதுத்தை கஷமிப்பித்ததும், இப்படி அபகாரிகள் பக்கல் உபகாரகராய்ப் போந்தார்கள்.

(நான்மறையாளர்கள்) நாலுவகைப்பட்ட வேதங்களை ஆண்டு போருமவர்கள். இப்ப்ராமாணிகவாக்யங்களை தத்த்வஹிதபுருஷார்த்த₂ ப்ரதிபாதுகமான வாக்யங்களோடே சேர்த்தநுஸந்தி₄க்கும்படி வேதநிர்வாஹக ரானவர்கள்.

(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்) இவர்களுக்கு இவ்வாதம்குணம் உண்டாகைக்கு ஊற்றுவாய் வேத₃ஸம்பந்த₄மாயிற்று. “மாதாபித்ரு ஸஹஸ்ரேப்₄யோ வத்ஸலதரம் ஶாஸ்த்ரம்” (?) என்றும், “நலங்களாய நற்கலைகள்” (திருச்சந்த 90) என்றும், குற்றம் செய்தாரை எவ்வளவிலும் கைவிடமாட்டாத இத்தோட்டை ஸம்பந்த₄மாயிற்று - இதுக்கடி. இக்கலைகளைக் கல்லாதவர்களிறே இந்நன்மை பெருதவர்கள். “கற்றிலேன்கலைகள் பெற்றிலேனதனால் பேதையேன்நன்மை” (பெரி. திரு 1-1-8) என்கிறபடியே இதடியாகவிறே பெருநிலத்தாருயிர்க்கெல்லாம் செற்றமே வேண்டித்திருத்தது.

(கைவழிமண்) என்றது - க்ரயவிக்ரயார்ஹுமான கேஷத்ரம். கைவசம் வந்தமண்போலே அத்யந்தபாரதந்தர்யத்தைச் சொல்லுகிறது.

ஆளுகிற க்ரமமேதன்ன அருளிச்செய்கிறூர் (இப்ப்ராமாணிக வாக்யங்களையென்று தொடங்கி) அபெளாருஷேயமாகையாலே ப்ராமாணிக வாக்யங்களென்கிறூர். தன்னுடைய ஸம்பந்த₄த்தாலே இவர்களுக்கு இந்தநன்மையுண்டாம்படி வேதங்குக்கு ஹேயரான தேஹாத்மாபி₄மாநிகள் தொடக்கமானாரையும் விடமாட்டாதே ரகஷிக்கைக்கீடான வாத்ஸல்ய முண்டோ என்னவருளிச்செய்கிறூர் (மாதாபித்ருஸஹஸ்ரேப்₄ய:) என்று தொடங்கி. வேதங்குதை அப்படியிருக்கு இந்நன்மையில்லை என்றதுக்கு ப்ரமாணமருளிச்செய்கிறூர் (கற்றிலேன் கலைகளென்று தொடங்கி) “அதனால் நன்மைபெற்றிலேன்” என்றந்வயம். (இதடியாகவிறே) என்றது - கல்லாததடியாகவிறே என்றபடி.

இது கல்லாதவர்களாகையாலே லங்காவாலிகளான ராகஷஸர் “ரிபூனைமீ வத்ஸலரான பெருமாளோடே வெறுப்புக்கொண்டது. கல்லாதவரிலங்கை யிறே. இது கற்றவர்களுக்குப் பலம் அபகாரிகள் பக்கலிலே உபகாரம் பண்ணுகை. இது கல்லாதவர்களுக்குப் பலம் உபகாரிகள் பக்கலிலே அபகாரம் பண்ணுகை. இது தான் மறையாகையாலே து₃ஷ்ப்ரக்ருதிகளுக்கு ஸ்வார்த்தூத்தை பே₃ாதி₄ப்பியாதிறே.

“நன்மையால் மிக்க, நான்மறையாளர்கள்” என்கிற இரண்டாலும் “ஸ்ரோதரியம் ப்ரஹ்மநிஷ்டம்” (முண்டக 1-2-12) என்கிற இரண்டையும் சொல்லுகிறதாயிற்று; அன்றிக்கே, (நன்மையால் மிக்க நான்மறை) நித்யதையாலும் நிர்த்தே₃ாஷதையாலும் அஜ்ஞானவர்களுக்கு ஜ்ஞாதவ்யார்த்த₂ங்களையடைய ப்ரமாணந்தர நிரபேசுஷ்மாக அறிவிக்குமதாகையாலும், “வேதை₃ஸ்சஸர்வைரஹ்மேவ வேத₃ய:” (கீ₃தை 15-15) என்கிறபடியே ஸர்வாதி₄கவஸ்துவையே ப்ரதிபாதி₃க்கிறதாகையாலும், ப்ரமாணந்தரங்களிற்காட்டில் ப்ராமாண்யஸ்தீயால் அதிஶயிதமான வேத₃ார்த்த₂ஜ்ஞாநமுடைய மஹாத்மாக்களென்னவுமாம்.

(புன்மையாகக்கருதுவர்) அப்படி பிறருடைய குறைகாணமாட்டாதவர்களுட்பட என்னுடைய தே₃ாஷாதி₃ஸயத்தாலே என்னை அநாத₃ரிக்கும் படியாயிற்று. (புன்மையாகக்கருதுவர்) நன்மையால் மிக்கவர்கள் என்னுடைய புன்மையின் மிகுதியாலே புறக்கணித்திருப்பர்கள். (நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர்) அந்த வேத₃ார்த்த₂ங்களைத் திருத்தி அநுஸந்தி₄க்கிற வர்களுக்கு என்னுடைய குற்றத்தின் மிகுதியாலே ஒருகு₃ணங்கண்டு

பெருநிலத்து – மஹாப்ருதி₂வியிலே, ஆருயிர்க்கு – ஆத்மாக்களுக்கெல்லாம், செற்றமேவேண்டி – ஹிம்ஸையை அபேசுஷித்து, திரிதந்தது.

இத்தால் நன்மையில்லாத மாத்ரமன்றிக்கே தீமையிலே மூட்டுமென்றபடி. தீமையிலே மூட்டின இடமுண்டோவென்ன அருளிச்செய்கிறூர் (இது கல்லாதவரித்யாதி). லங்கையிலுள்ளார் அப்படி வேத₃த்தை அப்₄யலிக்கவில்லையோவென்ன அருளிச்செய்கிறூர் (கல்லாதவரிலங்கையென்று தொடங்கி). “அக்₃நிலோாத்ராஸ்ச வேத₃ாஸ்ச” என்று வேத₃ாத்₄யயநமுண்டாகச் சொல்லாநிற்க, கல்லாதவரிலங்கை என்று சொல்லுகிறபடி எங்ஙனேயென்ன அருளிச்செய்கிறூர் (இது தான் மறையாகையாலே என்று தொடங்கி.) (ஸ்ரோதரியம்) ஸ்ருத வேத₃ாந்தனாகை. அன்றிக்கே, “நன்மையால்மிக்க” என்றத்தை வேத₃த்துக்கு விஶேஷணமாக்கி அருளிச்செய்கிறூர் (நித்யதையாலுமென்று தொடங்கி). (புறக்கணித்திருப்பர்கள்) முக₂ம்பாராதே இருப்பர்களென்றபடி. மறையாகையாலே அர்த்த₂நிஸ்சயம் பண்ணப்போகாது. அப்படியிருக்கச்செய்தேயும், அவ்வரிய அர்த்த₂த்தைக்கண்டு திருந்தினவர்களாலும் என்னுடைய தே₃ாஷத்தின் மிகுதியாலே கு₃ணங்கண்டு திருத்தப்போயிற்றில்லை என்றாருளிச்செய்கிறூர் (அந்த வேத₃ார்த்த₂ங்களைத் திருத்தி என்று தொடங்கி). ப₃ஹாவசநத்துக்குப் பொருளாருளிச்செய்கிறூர் (அவர்களிலே ஒருவர்க்காளாகப் பீஷாலேஶதீயாபாத்ரம்-எப்ரல் 2009

திருத்தப்போச்சதில்லை. (நான்மறையாளர்களித்யாதி₃) அவர்களிலே ஒருவர்க்கு ஆளாகப்பெற்றிலேன். (புன்மையாகக்கருதுவர்) புன்மையென்றும் நானென்றும் வேறின்றிக்கே, “என்னதாவியென்னும் வல்வினை” (திருச்சந்த 119) என்கிறபடியே புன்மை தானுகவே நினைப்பர்கள். த₄ர்ம்ப்ராசர்யத்தாலே த₄ர்மியை த₄ர்மவ்யபதே₃ ஸம் பண்ணக்கடவுதிரே.

(கருதுவர்) தம்முடைய புன்மையன்றிக்கே அவர்களுடைய அநாத₃ரம் கானும் இவரை வருத்துகிறது. “ஹதோஸ்மி யதி₃ மாமேவம் ப₄க₃வாநபி மந்யதே” (ரா.அ.90-15) என்ற ஸ்ரீப₄ரதாழ்வானைப்போலேயும், “தி₄க₃ஸ்து தஜ்ஜங்ம யத்ஸாது₄ ப₃ஹி ஷ்க்ருதம் ஸ்யாத்” என்ற அக்ஞரனைப்போலேயும், “மஹாத்மபி₄ர் மாமவலோக்யதாம் நய” (ஸதோ. ர 56) என்கிறபடியே மஹத்துக்களுடைய அங்கீ₃காரம் புருஷார்த்த₂மாய், அத்தால் அநாத₃ரமும் அப்படியேயிரே. (கருதுவர்) அவர்களுக்கு வாசி வாய்விட்டுச் சொல்லாமை. (நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர்) அவர்கள் ஸர்வஜ்ஞராகையாலே வஸ்துகுதியை யத₂ாவாக அறிந்திருப்பர்களிரே.

(ஆதலிலன்னையாயித்யாதி) கீழ் ஸாத்விகவர்க்க₃ம் கைவிட்டபடி சொல்லிற்று. மேல், ஆழ்வார் கைக்கொண்டபடி சொல்லுகிறது. இப்படி எல்லாரும் கைவிட்ட இவனை நம்மையொழியக் கைக்கொள்ளுவாரில்லையென்று என்பக்கலிலே மாத்ருவத்வத்ஸலரானார். “யதி₃வா ஸரண்யமஸரண்யஜங்மஸ்ய புண்யம்” (ஸ்ரீவைகுண்டஸ்தவம் 2) என்றிரே ஆழ்வாரைச் சொல்லிற்று.

(அன்னையாயத்தனுய) “அத்தனுகி யன்னையாகி” (திருச்சந்த 115) என்று ப₄க₃வத்₃விஷயம்போலே முற்பட ஹிதபரனுய், பின்பு ப்ரியபரனுகையன்றிக்கே முற்பட ப்ரியபரராய் பின்பு ஹிதபரரானார். அப்படியே ஆளவந்தாருமுட்பட பெற்றிலேன்) என்று. “என்னதாவியென்னும் வல்வினை” என்றதுக்கு என்னுடைய ஆத்மாவாகிறதே ஒருபாபமென்று பொருள். த₄ர்மத₄ர்மிகளை ஒன்றாகச் சொல்லலாமேவன்ன அருளிச்செய்கிறார் (த₄ர்மப்ராசர்யத்தாலேயென்று தொடங்கி).

(ப₄க₃வாந்) என்றது – ப₄ரத்₃வாஜீன். மஹத₃ங்கீகாரம் புருஷார்த்த₂மானால் அநங்கீ₃காரம் து₃க்க₂ஹேதுவாகையாலே வருத்தக்கூடும். அங்கீ₃காரம் புருஷார்த்த₂மென் கைக்கு ப்ரமாணமருளிச்செய்கிறார் (மஹாத்மபி₄ர்மாமவலோக்யதாம் நய என்று தொடங்கி) பரதே₃ாஷம் வாய்விட்டுச் சொல்லவொண்ணானுதென்றிருந்தால் நினைக்கிறது தானெனப்படி கூடுமென்ன அருளிச்செய்கிறார் (அவர்கள் ஸர்வஜ்ஞராகையாலே என்று தொடங்கி).

(ஆதலில்) என்றது – இவர்கள் கைவிட்டதுவே ஹேதுவாக வென்றபடி. அஸரண்யருக்கும் ஸரண்யரோ இவரென்னவருளிச்செய்கிறார் (யத₃வா ஸரண்யமென்று தொடங்கி). இவர் இப்படி முற்பட ப்ரியத்தைச் செய்து பிற்பட ஹிதத்தைச் செய்தாரோவென்ன அருளிச்செய்கிறார் (முற்பட ப₄க₃வத் ப்ரப₄ாவத்தை உபதே₃ஸ்ரித்தென்று தொடங்கி). முற்படி ப்ரியத்தைச் செய்து அநந்தரம் ஹிதத்தைச் செய்தாரென்கைக்கு ஜ்ஞாபகமாக ஆழ்வார் ஸ்ரீஸுக்தியைக் காட்டுகிறார் (உம்முயிர் வீடுடையானிடையென்று தொடங்கி). “உம்முயிரென்று தொடங்கி ஸ்ரீஸௌஷத₃யாபாதரம்-ஸ்பரஸ் 2009

“மாதாபிதா” (ஸ்தோ. ர 5) என்று மாத்ருத்வத்தையாய்த்து முந்துற அநுஸந்தித்தது.


(அன்னையாயத்தனைய்) முற்பட ப₄க₃வத்ப்பரப₄ாவத்தை உபதே₃ஸ்ரீத்து, அநந்தரம் அதி₃₄காரிவேஷத்தை உபதே₃ஸ்ரீத்தார். “உம்முயிர்வீடுடையான்” (திருவாய் 1-2-1), “பத்துடையடியவர்க்கெளியவன்” (திருவாய் 1-3-1), “பரிவதிலீசனைப்பாடி விரிவதுமேவலுறுவீர் – நன்னீர்தூய்ப்புரிவதுவும் புகை பூவே” (திருவாய் 1-4-1) என்று உபதே₃ஸ்ரீத்திறே “கழிமின் தொண்ணர்கள் கழித்துத்தொழுமின்” (திருவாய் 1-4-8) என்றது. (அன்னையாயத்தனைய்) “குருபிதா குருர்மாதா” (?) என்று லாகஷணிகமாய் வருவதன்றிக்கே என்னுடைய புன்மையில் புரையில்லாதாப்போலே அவருடைய மாதா பித்ருத்வத்திலும் புரையில்லை.

(என்னையாண்டிடும் தன்மையான்) ஸ்வாமிக்ருத்யமும் அநுஷ்டித்தார். ப₄க₃வத்₃விஷயத்தை “அத்தனைகி யன்னையாகி ஆளுமெம்பிரானுமாய்” (திருச்சந்த 115) என்று அநுஸந்தித்தாப்போலே இவரும் ஆழ்வார் விஷயத்திலே அவற்றை அநுஸந்திக்கிறார்.

(என்னையாண்டிடும் தன்மையான்) தாம் திருவாய்மொழி அருளிச் செய்கிறபோது என்னைப் பட்டோலை எழுதசொல்லியருளிச்செய்தார். உசிதமான கைங்கர்யத்தைக் கொண்டார்.

(என்னையாண்டிடும்) பொலிந்து நின்றபிரான் பக்கலிலும் ஒருகால் போய்வாரிரென்று உபதே₃ஸ்ரீத்தாரென்று பிள்ளையருளிச்செய்வர். கட்டுண்ணப் பண்ணிய பெருமாயனென்னப்பனில் நண்ணியென்று நான் விட்டுப்போந்த விஷயத்தை “நீள்குடக்கூத்தனுக் காட்செய்வதே-உறுவது” (திருவாய் 4-10-10) என்று பொலிந்து நின்ற பிரானுக்கும் ஓரஞ்ஜலி நேரும்படி பண்ணினார். (தன்மையான்) இது ஸஹஜ ஸ்வப்பாவமாய்த்து ஆழ்வாருக்கு. ஆழ்வாரடியாக அடிமைகொள்ளுகையாலே ப₄க₃வத்₃விஷயத்துக்கு ஒளபாதி₄கம்.


நன்னீர்தூய்” என்னுமளவும் ப்ரியமான ப₄க₃வத்₃விஷயத்தை உபதே₃ஸ்ரீக்கையாலே ப்ரியபரத்வம், அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான உபாயோபதே₃ஸம் ஹிதமாகையாலே “கழிமின் தொண்ணர்கள் கழித்து” என்ற வாக்யத்தாலே அந்த ஹிதத்தை அருளிச்செய்கிறார். “ஆய்” என்ற ஶப்த₃த்துக்குத் தாத்பர்யமருளிச்செய்கிறார் (குரு: பிதாவென்று தொடங்கி) (லாகஷணிகமென்றது) ஒளபசாரிகமென்றபடி. புன்மையாகவென்கையாலே – புன்மையும் புரையில்லை யென்றபடி. என்னையாண்டிடும் தன்மையானென்றதுக்கு இரண்டு பொருள்; அதாவது – திருவாய்மொழியைப் பட்டோலையெழுதுக்கொல்லி உசிதகைங்கர்யம் கொண்டாரென்னுதல்; ஒருகால் பொலிந்து நின்றபிரானையும் ஸேவித்துவாருமென்று நியமித்தாரென்னுதல். (பிள்ளை யென்றது) வடக்குத்திருவீதிப்பிள்ளையை. அப்படி ஆழ்வார் தாம் பொலிந்து நின்றபிரானையும் ஸேவிக்கக்கொல்லி நியமித்தாரோவென்ன அருளிச்செய்கிறார் (கட்டுண்ணைப் பண்ணிய-நீள் குடக்கூத்தனுக்கித்யாதி₃) இவ்விரண்டும் கருஷண விஷயமாகையாலே தாம்விட்ட விஷயத்திலே நியமிக்கிறென்று தோற்றுகிறது.



பொன்னடியாம் செங்கமலம்

(மணவாளமாழுனிகளின் திருவடி நிலைகள்)

அக்டோபர் செந்திராதூபரி பரிதோ பூதலம் பார்ச்வதோ மே
மெளிலெள வக்த்ரே வபுஷி ஸகலே மாநஸாம்போருஹே ச
தூர்பாம் தூர்பாம் வரவரமுநே திழ்வயமங்க்ரித்வயம் தே
நித்யம் மஜ்ஜந் அம்ருத ஜலதெள நிஸ்தரேயம் பாவாப்தி₄ம்॥



ஸ்ரீ.உ.வே.மஹோலித்வாணி காரப்பங்காடு
வேங்கடாசார்யஸ்வாமியின் காலசேகநப் கோஷ்ட

1. ஸ்ரீ.உ.வே.வெநேக்ளுட் வரதாசார்யஸ்வாமி, 2. ஸ்ரீ.உ.வே.பிள்ளைலோகம் பாஷ்யகாராசார்யஸ்வாமி,
3.ஸ்ரீ.உ.வே.காரப்பங்காடு புறங்கரணாசார்யஸ்வாமி,4.ஸ்ரீ.உ.வே. சதாபிப்ரேக்ஷகம் கோனிந்தந்திரவேலிம் ஹநாசார்யஸ்வாமி